

6

இறைக்கொள்கையும் அரசு நிதியும்

6.1 பொதுநோக்கு

இலங்கையில் பல தசாப்தங்களாகக் காணப்படும் இறைச் சமயம்மீதான அடிப்படைக் காரணமாக விளங்கும் உயர்ந்த வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறைக்கு வழிப்படுத்த விடாப்படியான குறைந்த அரசிறைத் திரட்டலை அங்கீகரிக்கின்ற விதத்தில் 2016ஆம் ஆண்டுப் பகுதியில் அரசிறையினை அடிப்படையாகக் கொண்ட இறைத்திரட்சி வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதனை நோக்கி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உறுதியாகச் செயற்படுகின்றது. கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் தலைக்குரிய வருமானம் உறுதியாக அதிகரித்த போதிலும், அரசிறைச் சேகரிப்புக்கள் மொத்த அரசு செலவினத்திற்கும் மிகக் கீழேயே காணப்படுவதுடன் இது அரசாங்கத்தின் மீண்டெழும் செலவினத்தினை உள்ளடக்கக்கூடப் போதுமானதாக இல்லை. சிக்கலான வரிச் சட்டம், பல்வேறுபட்ட வரி விலக்கல்கள் மற்றும் விடுமுறைகள், குறுகிய வரித்தளம், வரி ஏய்ப்பு மற்றும் பலயீனமான வரி நிருவாகம் என்பனவற்றிலிருந்து தோன்றிய பலயீனமான வரிச் சேகரிப்புக்கள் அரசிறை 1990களில் பதிவுசெய்யப்பட்ட மொ.உ.உற்பத்திகளின் 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட அளவிலிருந்து 2014இல் மொ.உ.உற்பத்தியில் 11.5 சதவீதத்திற்கும் குறைவான பெறுமதிக்கு வீழ்ச்சியடைய செய்துள்ளது. குறைந்த அரசிறைச் செயலாற்றம், வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையினை நிதியிடுவதற்கு அதிகளவான கடன் பெறுகைகள் மீது அரசாங்கம் கூடியளவிற்குத் தங்கியிருப்பதற்கு தூண்டியுள்ளது. படுகடன் நிதியிடல் தனியார் முதலீடுகளுக்குக் கிடைக்கத்தக்கதாயிருக்கும் நிதிகளை வெளித்தள்ளியது மட்டுமன்றி, சந்தை வட்டி வீதங்களின் மீதும் மேல் நோக்கிய அழுத்தங்களைத் தோற்றுவித்திருந்தது.

மேலும், வள இடைவெளியை நிரப்புவதற்காக உள்நாட்டு வங்கி நிதியிடலின் மீது அதிகளவிற்குத் தங்கியிருப்பது பொருளாதாரத்தில் பணவீக்க அழுத்தங்களை ஏற்படுத்துகின்ற வேளையில் அதிகரித்த வெளிநாட்டு நிதியிடல் உயர்ந்தளவான வெளிநாட்டுச் செலாவணி வெளிப்படுத்துகை இடர்நேர்வுகளுக்கு வழிவகுக்கின்ற அதேவேளை, ஆண்டுகாலப்பகுதியில் படுகடன் ஒன்றுதிரள்வதற்கு பங்களிப்பு செய்திருந்தது. எடுத்துக்காட்டாக, 2015இல் அரசாங்கம் அதன் மொத்த அரசிறையில் ஏறத்தாழ 90.6 சதவீதத்தினை படுகடன் தீர்ப்பளவிற்காக செலவிட்டது. இப்பின்னணியில், வரவுசெலவுத்திட்ட இலக்கிடலை அடைந்துகொள்வதற்கு குறிப்பாக அதிகளவு தேவைப்படுகின்ற மூலதன செலவினம் உள்ளடங்கிய மொத்த செலவினத்தை கட்டுப்படுத்துதல் என்பது வரையறைக்குட்படுத்தப்பட்டுள்ளதனால் அரசாங்கம் இசைவான இறைச் சீராக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அவசரமான தேவைப்பாட்டை அங்கீகரித்திருப்பதுடன் அரசிறையினை அடிப்படையாகக் கொண்ட இறைத்திரட்சிப் பொறிமுறையின் மீது கவனத்தினைச் செலுத்தி வருகிறது. அரசிறையினை அடிப்படையாகக் கொண்ட இறைத்திரட்சி இறை இடைவெளியை விரிவாக்குவதுடன் அரசாங்கம் கட்டாயமாக மீண்டெழும் செலவினத்திற்கு வசதிப்படுத்துவதற்கு அனுமதிக்கின்ற அதேவேளை அரசாங்கத்தின் நிதியியல் நிலைமையின் நிலைத்தூற்றிற்கும் தன்மையை பங்கமின்றி மேற்கொள்வதற்கு பொது முதலீட்டு நிகழ்ச்சித்திட்டங்களுக்கு நிதியீட்டம் செய்கின்றது. மேலும், அதிகரித்த அரசிறை சேகரிப்புக்கள் அதிகரித்த வெளிநாட்டுக் கடன்பாடுகளுக்கான தேவையினை இலகுபடுத்தியதுடன் அதன் மூலம் செலாவணி வீதத்தினைத் தேய்வடையச் செய்யும்

அழுத்தத்தினையும் குறைக்கின்றது. இதன்படி, 2016இல் இறைக் கொள்கை, வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையினைக் குறைக்கும் விதத்தில் இறைத்திரட்சிச் செயன்முறையினை வலுப்படுத்துவதற்கும் அதன் மூலம் முக்கியமாக உள்நாட்டு அரசிறையின் திரட்சியினூடாக நடுத்தர காலத்தில் படுகடன் ஒன்றுசேர்தலைக் கட்டுப்படுத்துவதற்கும் அதேவேளையில் உற்பத்திதிறன் அற்ற செலவினங்களைக் குறைப்பதற்காக செலவினங்களைச் சிக்கனப்படுத்துவதனையும் நோக்கி நெறிப்படுத்தப்பட்டது. அரசாங்கத்தின் இக்கொள்கை நிலையானது அரசாங்கத்தால் 2016 யூன் மாதம் பன்னாட்டு நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட மூன்று வருடத்திற்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி நிகழ்ச்சித்திட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டிருந்தது.

கடந்த அண்மைக் காலங்களில், அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் காணப்பட்ட கட்டமைப்பு ரீதியான பலவினங்களை சரிசெய்வதற்கு அரசாங்கம் வெறுமனே செலவினங்களைச் சிக்கனப்படுத்துவதில் மாத்திரம் கவனம் செலுத்தாமல் வருமானத்தை அடிப்படையாகக்கொண்ட இறைத்திரட்சி செயன்முறையின் மீதும் அர்ப்பணிப்பை கொண்டிருந்தது. கடந்த அண்மைக் காலங்களில், இறைத் துறையில் முக்கிய கரிசனைக்குரிய விடயமாகக் கருதப்பட்ட மொ.உ.உற்பத்தி விகிதத்திற்கான அரசிறையின் வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கு அவதானிக்கப்பட்டபோதிலும் இது 2015இல் மாற்றமடைந்ததுடன் நாட்டில் காணப்படுகின்ற வரி முறைமையின் பிரச்சனை காணப்பட்ட போதிலும் இப்போக்கினை தொடர்ச்சியாக நிலையான வகையில் கொண்டுவந்ததற்கு மேலும் பல வழிமுறைகள் உத்தரவாதப்படுத்தப்பட்டன. இதன்படி, இவ்வாண்டுக் காலப்பகுதியில் வரி முறைமைகளை ஒழுங்குமுறைப்படுத்தவும் வரி முறைமையை எளிமைப்படுத்துவதற்கும் வரித் தளத்தினை விரிவுபடுத்தவும் வரி விலக்கல்களையும் சலுகைகளையும் குறைக்கவும் வரி நிருவாகத்தினை வலுப்படுத்தவும் பல்வேறு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆண்டுகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளானது பெறுமதிக்கூட்டப்பட்ட வரி வீதத்தில் ஏற்பட்ட உயர்வு, பெறுமதிசேர் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரிக்கு வழங்கப்பட்ட பல்வேறுபட்ட விலக்களிப்புகள் நீக்கப்பட்டமை மற்றும் வரித்தளத்திற்கு புதிய விடயங்களை அறிமுகப்படுத்துவதன் ஊடாக பெறுமதிசேர் வரித்தளம் விரிவடைந்தமை, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரிக்கான தொடக்கநிலை மட்டங்களை குறைத்தல், முதலீட்டுச்சபையின் ஊடாக வழங்கப்பட்ட ஊக்குவிப்புக்களை ஒழுங்குமுறைப்படுத்துதல், பொருளாதார பணிக்கட்டணங்கள் போன்ற ஏனைய வரி வீதங்களின் மேல்நோக்கிய சீராக்கங்கள்

மற்றும் பல்வேறுபட்ட வரிகளின் கீழ் வழங்கப்பட்ட விலக்கங்களின் நீக்கம் என்பனவற்றை உள்ளடக்குகின்றது. அதேநேரம் வரிநிர்வாகத்தை பலப்படுத்துவதன் ஊடாக வரி சேகரிப்பை முன்னேற்றுவதை நோக்கி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன்படி, வருமான முகவர்களின் தன்னியக்க செயன்முறையானது விரைவுபடுத்தப்பட்ட அதேவேளை இறைவரித்திணைக்களத்தில் வருமான நிருவாக முகாமத்துவ தகவல் முறைமையின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. தேசிய தனி பிரவேசம் முறைமையொன்றை நிறுவுவதற்கு இலங்கைச் சங்கமும் ஆரம்ப படிமுறைகளை எடுத்திருந்தது. அதேவேளை, நல்லாட்சி, பொறுப்புக்கூறும்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை போன்ற நடைமுறைகளுக்கு ஏற்ற வகையில் அரசு வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பிக்கும் பொழுது, முதற்றடவையாக 2017இற்கான வரவு செலவுத்திட்டத்தில் வரிச் செலவின கூற்றொன்றும் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வறிக்கையானது வரி விலக்கல்கள், வரி விடுமுறைகள் மற்றும் முக்கிய வரி விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட செலவினங்களை வழங்கியிருந்தது. மேலும், புதிய வருமான வரிச் சட்டத்தின் அறிமுகம், பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்தான தொழில்நுட்ப உதவியுடனான தயார்படுத்தல்கள், 2017 வரவுசெலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு பாராளுமன்றத்திற்கான காலாண்டு செலவினம் மற்றும் வருமான அறிக்கையின் சமர்ப்பிப்பு மற்றும் பெறுமதி சேர்வரியின் கண்டறியும் பகுப்பாய்வொன்றை நடாத்தல் என்பன வருமான சேகரிப்பை உயர்த்துவதற்கு உதவுமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் செலவினத்தினை சிக்கனப்படுத்துவதற்கு பல வழிமுறைகளை 2016 காலப்பகுதியில் அமுல்படுத்தியிருந்தது. அதன்படி, பல்வேறுபட்ட சமூக நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதானது எறிவு செய்யப்பட்ட இறை இலக்குகளை அடைந்துகொள்வதற்கு அத்தியாவசியமானதாக காணப்படுவதனால் அரசாங்கம் ஆண்டுகாலப்பகுதியில் சகவாழ்வு நலன்புரி நன்மைகள் திட்டமொன்றினை அபிவிருத்தி செய்து பேணுவதற்காக 2016ஆம் ஆண்டு பெப்பருவரி 02ஆம் திகதியிடப்பட்ட இலக்கம் 1952/22 கொண்ட அரசு வர்த்தமானி மூலம் 2002ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் நலன்புரி நன்மைகள் சபையை நிறுவியிருந்தது. மேலும், வளமாக்கிகள் வழங்குவதற்கு பதிலாக பணக் கொடுப்பனவை வழங்குவதற்காக மாற்றீடு செய்யப்பட்ட உர மானிய நிகழ்ச்சித்திட்டமும் திருத்தப்பட்டது. மேலும், ஒவ்வொரு தொடர்பான அமைச்சிற்குமான செலவிடல் கட்டப்பாடுகளை மாதாந்த அடிப்படையில் ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு உதவும் விதத்தில் கட்டப்பாட்டு பதிவிடல் முறையையொன்று

6

நிதி அமைச்சில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், 2016 திசம்பரில் வரவு செலவுத்திட்டமிடல் மாதிரியொன்றான ஒருங்கிணைக்கப்பட்ட திறைசேரி முகாமைத்துவ தகவல் முறைமை கட்டம்-1 அனைத்து அமைச்சுக்களிலும் உருவாக்கப்பட்டது. அதேவேளை, ஐந்து பாரிய அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளுக்காக அவற்றின் மேற்பார்வையினையும் நிதியியல் செயலாற்றத்தையும் உயர்த்தும் பொருட்டு கம்பனி நோக்கங்கள் கூற்றொன்று 2017 மாச்சில் கையொப்பமிடப்பட்டது.

அரசாங்கம் 2016இற்கான இறை இலக்குகளை எய்தியுள்ளதுடன் அதிகரித்த அரசிறைச் சேகரிப்புக்கள் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக குறிப்பாக நடைமுறைச் செலவினம் உள்ளடங்கலாக மொத்த செலவினம் ஆகிய இரண்டிலும் ஏற்பட்ட குறைப்புடன் இணைந்த விளைவாக வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை மொ.உ.உற்பத்தியின் 5.4 சதவீதத்திற்குக் குறைவடைந்தது. 2015 நவம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட 2016இற்கான வரவு செலவுத்திட்டத்தின்படி 2016ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை 2015இல் பதிவுசெய்யப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 7.6 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதத்திற்குக் குறைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அரசாங்கம் தொடர்ந்து வந்த அபிவிருத்திகளைப் பரிசீலனையில் கொண்டு, 2016 மாச்சு மாதத்தில் 2016இற்கான வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையினை மொ.உ.உற்பத்தியின் 5.4 சதவீதத்திற்குக் மேலும் குறைக்கும் என்ற அதன் கடப்பாட்டினையும் எடுத்துக்காட்டியிருந்தது. அரசிற்கு சொந்தமான வியாபார முயற்சிகளால் பரிமாற்றம் செய்யப்பட்ட இலாபம் மற்றும் பங்குலாபம் என்பவற்றால் தூண்டப்பட்ட வரியல்லா வருமானத்தின் கணிசமான விரிவாக்கம், வரிப்பக்கத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளால் நன்மையளிக்கப்பட்ட வரி வருமானத்தின் அதிகரிப்பின் இணைப்பு என்பவற்றின் முக்கிய காரணத்தால் 2016இல் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்த அரசிறை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதிகரித்திருந்தது. அதேவேளை வட்டிக்கொடுப்பவானது ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டதற்கு மேலாக 2016இல் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மீண்டெழும் செலவினம் வீழ்ச்சியடைந்திருந்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மூலதனச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் அதேபோன்று அரசு மூலதனமும் வீழ்ச்சியடைந்தமைக்கு அரசு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டமை காரணமாக விளங்கின. இவ்வபிவிருத்திகளின் காரணமாக, தேசிய சேமிப்பிற்கான அரசாங்கத்தின் பங்களிப்பை அளவிடுகின்ற நடைமுறைக் கணக்கு மீதி மொ.உ.உ.இன்

சதவீதமாக 2015இன் 2.3 சதவீத பற்றாக்குறையிலிருந்து 2016இல் 0.6 சதவீத பற்றாக்குறைக்கு வீழ்ச்சியடைந்தது. இறைச் செயற்பாடு தொடர்பில் அரசாங்கத்தின் நடைமுறை முயற்சிகளை வெளிப்படுத்துகின்ற ஆரம்பப் பற்றாக்குறையானது முன்னைய பற்றாக்குறை காரணமாக ஏற்படுகின்ற வட்டிக்கொடுப்பனவுகளை விலக்குவதனால் முன்னைய ஆண்டின் மொ.உ.உற்பத்தியின் 2.9 சதவீதத்திலிருந்து 2016இல் 0.2 சதவீதத்திற்கு முன்னேற்றமடைந்திருந்தது. முன்னேற்றமடைந்த ஆரம்பப் பற்றாக்குறை பரந்தளவில் நிலைத்துநிற்கும் இறைத்துறையினை அடைந்துகொள்வது தொடர்பில் அரசாங்கத்தின் முயற்சியை எடுத்துக்காட்டியிருந்தது. வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையினை நிதியிடுவதில் அரசாங்கம் வெளிநாட்டு நாணய தவணை நிதியிடல் வசதியூடாகத் திரட்டப்பட்ட ஐ.அ.டொலர் 700 மில்லியனுக்குப் புறம்பாக ஐ.அ.டொலர் 1,500 மில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வழங்கலின் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு முக்கியமாக வெளிநாட்டு மூலங்களில் தங்கியிருந்தது. இவ்வாண்டுப் பகுதியில் வங்கித்தொழில் துறையிலிருந்தான கடன்பாடுகள் ரூ.140.0 பில்லியனாகவிருந்ததுடன் 2016ஆம் ஆண்டிற்கான இலக்கிடலான 182.0 பில்லியனுடனும் 2015இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.291.8 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 140.0 பில்லியனாக விளங்கியதுடன் குறிப்பிடத்தக்களவான வீழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தது. பெயரளவு நியதிகளில் மத்திய அரசு படுகடனில் அதிகரிப்பு முன்னைய ஆண்டின் அதிகரிப்பினைவிடக் குறைவானதாகக் காணப்பட்ட போதும் மொ.உ.உற்பத்திக்கான படுகடன் விகிதம் பெயரளவு மொ.உ.உற்பத்தியின் குறைந்த வளர்ச்சியின் முக்கிய காரணமாக 79.3 சதவீதத்திற்கு அதிகரித்தது.

நிதி அமைச்சின் இறை முகாமைத்துவப் பொறுப்பானமை அறிக்கையின்படி, அரசாங்கத்தின் நடுத்தர கால இலக்கு யாதெனில் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையினை 2020 அளவில் மொ.உ.உற்பத்தியின் ஏறத்தாழ 3.5 சதவீதத்திற்கும் படிப்படியாகக் குறைப்பதேயாகும். இதனுடன் இசைந்து செல்லும் விதத்தில் நடுத்தர காலத்தில் அரசாங்கத்தின் அரசிறை மொ.உ.உற்பத்தியின் 16 சதவீதத்திற்கு அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில் அரசு முதலீடுகள் மொ.உ.உற்பத்தியின் ஏறத்தாழ 5 சதவீதத்தில் பேணப்படுமென எறிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும், அரசாங்கம் 2017 மற்றும் அதற்கு அப்பால் நடைமுறைக் கணக்கில் மிகையினை எய்துவதற்குத் திட்டமிட்டுள்ளதுடன் இதன் மூலம் நாளாந்தத் தொழிற்பாடுகளுக்குக் கடன்படுவதனை நிறுத்துவதற்கும் படுகடனை உருவாக்கும் நிதியிடல் மூலங்களுக்குப் பதிலாக அதன் சொந்த அரசிறையிலிருந்து அரசு முதலீட்டு


நிகழ்ச்சித்திட்டங்களுக்குப் பங்களிக்கவும் அரசாங்கத்தினை இயலச்செய்யும். மேலும், 2017இலிருந்து ஆரம்ப மிகையொன்றும் மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இது அரசிறைச் சேகரிப்புக்களுள் வட்டியல்லா செலவினத்தினைப் பேணுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை எடுத்துக்காட்டுகின்றது. இதன்படி, எதிர்பார்க்கப்பட்ட அரசிறை இலக்குகளை அடைந்துகொள்வதற்கு எவ்விதமான தாமதமுமின்றி ஏற்கனவே அடையாளங்காணப்பட்ட அரசிறை சீர்திருத்தங்களை அமுல்படுத்துவது இன்றியமையாததாகும். இச்செயல்முறையானது மீண்டெழும் செலவினத்தினைச் சீர்திருத்தங்களில் நிலைத்து நிற்கும் மட்டத்திற்கு சிக்கனப்படுத்துவதன் ஊடாக இணைப்புச்செய்யப்பட்டிருந்தல் வேண்டும். மீண்டெழும் செலவினத்தினைச் சிக்கனப்படுத்துவதற்கான வலுவான கடப்பாட்டினைத் தொடங்குவதற்கு நிகழ்ச்சி நிரலை நடைமுறைக்கிடுவதும் நடுத்தர கால இறை இலக்குகளை எய்துவதற்கு உட்கட்டமைப்பு வசதிகளை தனியார் துறையினரின் பங்குபற்றுவதுடன் வழங்குவதன் துணையுடன் அரசு முதலீடுகளை விரும்பத்தக்க மட்டமொன்றில் பேணுவது தனியார் துறை பொருளாதார நடவடிக்கைகளுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்கு மிக முக்கியமானதாக காணப்படுவதுடன் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் உற்பத்தித் திறனை முன்னேற்றுவதற்கும் நாடானது நிலையான மனித அபிவிருத்தி பெறுபெறுகளை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றது. தன்னியக்கமாக இயங்கக்கூடிய எரிபொருள் மற்றும் மின்வலு விலையிடல் போன்ற செலவினை பிரதிபலிக்கின்ற விலையிடல் பொறிமுறையினை நிறுவுதல் அரசிற்கு சொந்தமான வியாபார முயற்சிகளின் அத்தகைய நடவடிக்கைகள் இறுதியாக அரசாங்கத்திற்கு பொறுப்பாக இருப்பதனால் இவற்றின் நிதியியல் நடவடிக்கைகள் உருவாக்கம் மற்றும் சேகரிப்பு என்பவற்றை நீக்குவதற்கு இவை முக்கியமானதாகும். வெள்ளம் மற்றும் வரட்சி போன்ற இயற்கை அனர்த்தம் தொடர்பில் அரசாங்கத்திற்கு மேலதிக நிதியிடல் தேவைப்பாடுகள் காணப்படக்கூடும். இந்நிதிய தேவைப்பாடானது ஒப்புதலளிக்கப்பட்ட உச்சவரம்பிற்குள் முகாமைசெய்யப்படவேண்டியது முக்கியமானதாகும். அரசாங்கம் 2019இலிருந்து ஆரம்பமாகும் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் முதிர்ச்சி, உள்நாட்டிலும் அதேபோன்று வெளிநாட்டுச் சந்தைகளிலும் அதிகரிக்கின்ற வட்டி வீதங்களின் காரணமாக அரசாங்கத்தின் வட்டி வீதக் கொடுப்பனவுகளுக்காக மேல்நோக்கி அதிகரிக்கின்ற அழுத்தங்களின் தோற்றம் என்பன உட்பட நடுத்தர காலத்தில் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் தொடர்பில் பல சவால்களை எதிர்நோக்குகிறது. எனவே, படுகடன் தீர்ப்பனவு தொடர்பில் நாடு பாதிக்கப்படக்கூடிய தன்மைகளைக் குறைப்பதற்காக ஒட்டுமொத்தப் படுகடன் முகாமைத்துவத்தின் தேவை தொடர்பிலும் கவனம்

செலுத்துவது அவசியமாகும். எதிர்பார்த்துள்ள சீரமைப்பு தொடர்பில் பொருத்தமான விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஊடாக பங்குதாரர்கள் மற்றும் பொது மக்கள் போன்றோரின் அறிவினை முன்னேற்றுவதானது எறிவுசெய்யப்பட்ட நடுத்தரகால இலக்குகளை அடைந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானதாகும்.

6.2 இறைக் கொள்கையின் போக்கும் வழிமுறைகளும்

2016இல் இறைக் கொள்கையானது, வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையினைக் கட்டுப்படுத்துவதற்காக இறைத்திரட்சியை வலுப்படுத்துவதனை நோக்கியும் அதன் மூலம் அரசு படுகடன் ஒன்றுசேர்வதனைக் குறைப்பதனை நோக்கியும் நெறிப்படுத்தப்பட்டது. இதனுடன் இசைந்து செல்லும் விதத்தில், இறை முகாமைத்துவப் பொறுப்பாண்மைச் சட்டம் மற்றும் அரசு கொள்கைக் கூற்றுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ள குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளின் அடிப்படையில் அரசிறையினை உயர்த்துவதற்கும் மீண்டெழும் செலவினத்தினைச் சிக்கனப்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் அநேக கொள்கை வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அதன்படி, 2015 நவம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட 2016இற்கான வரவு செலவுத்திட்டம் வரி அடித்தளத்தை விரிவாக்கல், வரி முறைமையை எளிதாக்கல், வரி நிர்வாகத்தை முன்னேற்றல் அதேபோன்று ஓய்வூதிய முறைமை வளமாக்கி உதவுதொகை மற்றும் அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளின் சீர்திருத்தங்கள் என்பவற்றை இலக்காகக் கொண்டு பல வழிமுறைகளையும் பொருளாதாரத்திலுள்ள மற்றைய துறைகளின் முன்னேற்றத்துடன் தொடர்பான கொள்கைகளின் தொகுப்பினையும் முன்மொழிந்தது. 2016ஆம் ஆண்டிற்கான ஆரம்ப வரவு செலவுத்திட்டத்தின்படி, ஒட்டுமொத்த வரவு

வரைபடம் 6.1
முக்கிய இறை குறிகாட்டிகள்
(மொ.உ.உ.இன் சதவீதமாக)



செலவுத்திட்டப் பற்றாக்குறையினை 2015இல் பதிவுசெய்யப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 7.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 5.9 சதவீதத்திற்கு குறைக்க எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வந்த அபிவிருத்திகளைப் பரிசீலனையில் கொண்டு, 2016 மாச்சில் அரசாங்கம், மாற்றமடைந்துவரும் உலகளாவிய பொருளாதாரச் சூழலின் பின்னணியில் குறிப்பிட்ட சில வரிகளுக்கு மாற்றங்களை அறிவித்த வேளையில், 2016இல் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையினை மொ.உ.உற்பத்தியின் 5.4 சதவீதத்திற்குக் மேலும் குறைக்கும் அதன் கடப்பாட்டினையும் எடுத்துக்காட்டியது.

வரவு செலவுத்திட்ட இலக்குகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் அரசிறைத் திட்டங்களை உயர்த்தும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்திற்கு பல அரசிறை வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்படி, வரிச் சமையினை இலகுவடுத்த வழிமுறைகள் எடுக்கப்பட்ட வேளையில் வரித்தளம் விரிவுபடுத்தப்பட்டது. அதேவேளை, எளிமையானதன்மை, தெளிவான முறை மற்றும் ஒத்துச்செல்லும் தன்மை என்பனவற்றை உறுதிப்படுத்தும் விதத்தில் வரி முறைமைக்குத் தேவையான முன்னேற்றங்களைக் கொண்டு வருவதற்காக தற்போதுள்ள வரிச் சட்டங்களை மீளவரையும் வேலைகள் இவ்வாண்டில் இடம்பெற்றன. மேலும், உண்ணாட்டரசிறைத் திணைக்களத்திலுள்ள அரசிறை நிருவாக முகாமைத்துவ தகவல் முறைமைச் செயற்றிட்டம் மற்றும் இலங்கைச் சங்கத்தின் தேசிய தனிப் பிரவேசம் முறைமையின் கீழான நடவடிக்கை நிலையம் என்பனவற்றின் அமுல்படுத்தலுடன் வரிச்சேகரிப்பு முகவர்களின் தன்னியக்கம் ஊடான வரி நிருவாகமும் வலுப்படுத்தப்பட்டது.

வருமான வரித்தளத்தினை விரிவுபடுத்த பல வழிமுறைகள் எடுக்கப்பட்ட வேளையில் அவற்றுள் சில இன்னமும் அமுல்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதன்படி, வருமான வரியின் கீழ் பின்வரும் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன: (1) வங்கித்தொழில் மற்றும் நிதியியல் பணிகள், காப்புறுதித் தொழில் துறை, வர்த்தக நடவடிக்கைகள், குடிவகை, புகையிலை, லொத்தர், குதிரைப்பந்தயம் மற்றும் சூதாட்டம் என்பன தவிர்த்த மற்றைய அனைத்துத் துறைகளுக்கும் 17.5 சதவீதம் கொண்ட தனியொரு கம்பனி வருமான வரி வீதம் (2) 40 சதவீதம் கொண்ட உயர்ந்த வருமான வரி வீதம், குடிவகை, புகையிலை, லொத்தர், குதிரைப்பந்தயம் மற்றும் சூதாட்டம் (3) வங்கித்தொழில் மற்றும் நிதியியல் பணிகள், காப்புறுதித் தொழில் துறை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளின் மீது 28 சதவீதம் (4) நிதியியல், வர்த்தகப்படுத்தல், குடிவகை, புகையிலை, லொத்தர், குதிரைப்பந்தயம் மற்றும் சூதாட்ட நடவடிக்கைகள்

அட்டவணை 6.1
அரசின் இறைத் தொழிற்பாடுகளின் சுருக்கம்

விடயம்	2015	2016		2017 ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்
		ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிக மதிப்பீடுகள்	
ரூ.மில்லியன்				
மொத்த அரசிறை மற்றும் கொடைகள்	1,460,892	1,837,970	1,693,558	2,020,300
மொத்த அரசிறை	1,454,878	1,822,970	1,686,062	2,010,300
வரி அரசிறை	1,355,779	1,646,000	1,463,689	1,827,000
வரியல்லா அரசிறை	99,099	176,970	222,374	183,300
கொடைகள்	6,014	15,000	7,496	10,000
மீள்கொடுப்புகளைக் கழித்த செலவினமும் கடன் வழங்கலும்	2,290,394	2,578,119	2,333,883	2,645,300
மீண்டெழும்	1,701,658	1,717,239	1,757,782	1,946,000
முலதனமும் தேறிய கடன் வழங்கல்களும்	588,737	860,880	576,101	699,300
இதில் அரசு முதலீடு	602,767	869,880	594,013	708,300
நடைமுறைக்கணக்கு மிகை (+) / பற்றாக்குறை (-)	-246,779	105,731	-71,719	64,300
முதன்மைக்கணக்கு மிகை (+) / பற்றாக்குறை (-)	-319,827	-219,697	-29,430	55,087
தீண்ட இறை மிகை (+)/பற்றாக்குறை (-)	-829,502	-740,149	-640,325	-625,000
மொத்த நிதியிடல்	829,502	740,149	640,325	625,000
வெளிநாட்டு நிதியிடல் (அ)	236,803	283,149	391,914	332,000
உள்நாட்டு நிதியிடல்	592,699	457,000	248,411	293,000
சந்தைக் கடன்பாடுகள்	592,699	457,000	248,411	293,000
வங்கியல்லா	300,858	275,000	108,456	261,000
வங்கி	291,841	182,000	139,955	32,000
நாணய அதிகாரசபை	80,254	வி.கி.	183,085	வி.கி.
வர்த்தக வங்கிகள்	211,588	வி.கி.	-43,130	வி.கி.
சந்தையல்லாக் கடன்பாடுகள்	-	-	-	-
மொ.உ.உ இன் சதவீதமாக (ஆ)				
மொத்த அரசிறை மற்றும் கொடைகள்	13.3	14.7	14.3	15.0
மொத்த அரசிறை	13.3	14.6	14.2	14.9
வரி அரசிறை	12.4	13.2	12.4	13.5
வரியல்லா அரசிறை	0.9	1.4	1.9	1.4
கொடைகள்	0.1	0.1	0.1	0.1
மீள்கொடுப்புகளைக் கழித்த செலவினமும் கடன் வழங்கலும்	20.9	20.6	19.7	19.6
மீண்டெழும்	15.5	13.7	14.8	14.4
முலதனமும் தேறிய கடன் வழங்கலும்	5.4	6.9	4.9	5.2
இதில் அரசு முதலீடு	5.5	7.0	5.0	5.2
நடைமுறைக்கணக்கு மிகை (+) / பற்றாக்குறை (-)	-2.3	0.8	-0.6	0.5
முதன்மைக்கணக்கு மிகை (+) / பற்றாக்குறை (-)	-2.9	-1.8	-0.2	0.4
தீண்ட இறை மிகை (+) / பற்றாக்குறை (-)	-7.6	-5.9	-5.4	-4.6
மொத்த நிதியிடல்	7.6	5.9	5.4	4.6
வெளிநாட்டு நிதியிடல் (அ)	2.2	2.3	3.3	2.5
உள்நாட்டு நிதியிடல்	5.4	3.7	2.1	2.2
சந்தைக் கடன்பாடுகள்	5.4	3.7	2.1	2.2
வங்கியல்லா	2.7	2.2	0.9	1.9
வங்கி	2.7	1.5	1.2	0.2
நாணய அதிகாரசபை	0.7	வி.கி.	1.5	வி.கி.
வர்த்தக வங்கிகள்	1.9	வி.கி.	-0.4	வி.கி.
சந்தையல்லாக் கடன்பாடுகள்	-	-	-	-

(அ) வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூபாவில் குறித்ததைக் கட்டித் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முற்கள் உள்ளங்கலாக

(ஆ) 15.03.2017இல் கிடைக்கக்கூடியதாகவுள்ள தொகை மதிப்பு மற்றும் புள்ளி வரவுத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட 2015இற்கான திருத்தப்பட்ட மொ.உ.உற்பத்தி மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டவை.

தவிர்த்த ஏதேனும் நடவடிக்கையிலிருந்தான இலாபம் மீதான தனிப்பட்டவர்களுக்கு ஏற்புடைத்தான உயர்ந்தபட்ச வரி வீதம் 17.5 சதவீதம். மேலும், பொருளாதாரப் பணிகள் கட்டணம் 0.25 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்ட வேளையில் இலாபத்தினை உருவாகும் வியாபாரங்கள் மற்றும் ஆண்டுடொன்றிற்கு உயர்ந்தபட்சம் ரூ.120 மில்லியன் கொண்ட பொறுப்புக்களுக்கான விலக்கல்கள் அகற்றப்பட்டன.



ஆண்டுகாலப்பகுதியில் வரி அடித்தளத்தை விரிவாக்குவதற்கும் அரசிறையை உயர்த்தும் நோக்குடனும் பெறுமதிசேர் வரிக்கு பல திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பெறுமதிசேர் வரிக்கு பல திருத்தங்கள் 02 மே 2016இல் முன்மொழியப்பட்டதுடன் இவற்றுள் மொத்த விற்பனை அல்லது சில்லறை வர்த்தகம் மீதான பெறுமதிசேர் வரியினை காலாண்டு ஒன்றிற்கு ரூ. 100 மில்லியனிலிருந்து ரூ. 3 மில்லியனிற்கு குறைப்பதற்கான முன்மொழிவு உள்ளடங்கலாக சில நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும், பாராளுமன்றத்திற்குத் திருத்த மசோதாவை சமர்ப்பிப்பது தொடர்பில் பொருத்தமான அரசியல் யாப்புச் செயன்முறையினை பின்பற்றுவதற்கு தவறியமையின் காரணமாக பெறுமதிசேர் வரித் திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது தாமதமடைந்தது. அதன்படி, 2016 செப்டெம்பர் 13ஆம் திகதி அமைச்சரவை புதிய பெறுமதிசேர் வரி (திருத்தம்) மசோதாவின் ஒப்புதலளித்ததுடன் அதற்கான பாராளுமன்றத்தின் ஒப்புதல் 2016 ஒத்தோபர் 26ஆம் திகதி பெறப்பட்டது. பெறுமதிசேர் வரிச் சட்டத்தின்படி (திருத்தம்) 2016 மே 2ஆம் நாளிலிருந்து 2016 யூலை 11ஆம் நாள் வரையான காலப்பகுதிக்கான மற்றும் 2016 நவம்பர் 01ஆம் திகதியிலிருந்தான காலப்பகுதிக்கான ஏற்புடைத்தான பெறுமதிசேர் வரி வீதம் 15 சதவீதமாகக் காணப்பட்டது. மேலும், தொலைத்தொடர்பூட்டல் பணிகளை வழங்குதல், செப்புக் கம்பி வடங்கள் உட்பட தொலைத்தொடர்புச் சாதனங்களின் இறக்குமதி மற்றும் வழங்கல், தொலைத்தொடர்பூட்டல் ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவினால் உள்ளூர் தொலைத்தொடர்பு தொழிற்பாட்டாளர்களுக்கு உரிமங்களை வழங்குதல் மற்றும் நலக் கவனிப்புப் பணிகளை வழங்குதல் போன்ற பல பொருட்களும் பணிகளும் இதே காலப்பகுதியில் பெறுமதிசேர் வரியினைச் செலுத்தப் பொறுப்புடையனவாக்கப்பட்டன. மேலும், பெறுமதிசேர் வரிக்கான காலாண்டிற்கான பதிவுகளின் ஆகக் குறைந்த மட்டம் 2016 மே 02 இலிருந்து 2016 யூலை 11 வரையான காலப்பகுதியைக் கொண்ட காலாண்டொன்றிற்கும் 2016 நவம்பர் 01இலிருந்து தொடங்கும் காலப்பகுதிக்கும் ரூ.3.75 மில்லியனிலிருந்து ரூ.3.0 மில்லியனுக்குக் குறைக்கப்பட்டது. அதேவேளை பெறுமதிசேர் வரிக்கான ஏனைய பல திருத்தங்கள் 2016 நவம்பர் 1 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி, குடிவகை, சிகரெட்டுக்கள், நிலக்கரி, நறுமணப்பொருட்கள், மின்னியல் மற்றும் இலத்திரனியல்பொருட்கள் மற்றும் தொலைத்தொடர்பூட்டல் சாதனங்கள் ஆகிய பல விடயங்களின் மீது பெறுமதிசேர் வரி விதிக்கப்பட்டதுடன் பெறுமதி சேர் வரியின் அடித்தளம் விரிவாக்கப்பட்டது.

வரி அடித்தளத்தை உயர்த்தும் நோக்கில் தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரிக்கும் பல திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரியின் பதிவிற்கான குறைந்தமட்ட வரிப்பொறுப்பு 2016 மே 02 இலிருந்து 2016 யூலை 11ஆம் நாள் வரையான காலப்பகுதிக்கும் 2016 நவம்பர் 01ஆம் நாளிலிருந்து தொடங்கும் காலப்பகுதிக்குமாக காலாண்டொன்றிற்கு ரூ.3.75 மில்லியனிலிருந்து காலாண்டொன்றிற்கு ரூ.3 மில்லியனுக்குக் குறைக்கப்பட்டது. தொலைத்தொடர்பூட்டல், மின்வலு வழங்கல் மற்றும் உராய்வு நீக்கிகள் தொடர்பில் வழங்கப்பட்ட விலக்கல்கள் இக்காலப்பகுதிக்கும் பிரயோகிக்கப்பட்டது. மேலும், 2016 நவம்பர் 11ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் அச்சிடப்பட்ட நூல்கள், சஞ்சிகைகள், செய்திச் சஞ்சிகைகள் அல்லது செய்தித்தாள்கள் தவிர்ப்பு காலாண்டு வெளியீடுகள் போன்ற பெரும் எண்ணிக்கையான பொருட்கள், சூரிய வலு தகடுகளின் மாதிரிகள் மற்றும் துணைப்பொருட்கள் என்பன தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரிகளிலிருந்து விலக்களிக்கப்பட்டன. எனினும், தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரி வீதம் 2016இல் 2.0 சதவீதத்தில் மாற்றமின்றியிருந்தது.

குறிப்பாக, உந்து ஊர்திகளின் இறக்குமதி மீதான மற்றும் குடிவகையின் உற்பத்தி மீதான அரசிறைக் கசிவுகளை குறைக்கின்ற அதேவேளையில் கலால் தீர்வைகளின் பின்னணியில் பல கொள்கை வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, உந்து ஊர்திகளுக்காக கன சென்ரி மீற்றர் அடிப்படையில் கலால் தீர்வையின் அலகு வீதமொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், நாட்டில் சூழல் சிநேகபூர்வ ஊர்திகளின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் பொருட்டு சூரிய சக்தி, ஐதரசன் அல்லது கீலியம் வாயுவில் முழுமையாக இயங்கும் ஊர்திகளுக்கு 2.5 சதவீத வரிக் குறைப்பினை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டது. நாட்டில் களவு முறையில் குடிவகைத் தயாரிப்பதனை நிறுத்தும் நோக்குடன் கலால் அலுவலர்களும் வாடிக்கையாளர்களும் இலகுவாக அடையாளம் காணக்கூடிய விதத்தில் வரி செலுத்தப்பட்ட ஒவ்வொரு குடிவகைப் போத்தலின் மீதும் உண்மையானது என்பதனைத் தெளிவாக விளங்கும் சுட்டுத்துண்டினை ஒட்டும்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

மூன்று பிரிவு தீர்வை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் சங்கத்தீர்வை அமைப்பு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வேளையில் தெரிந்தெடுக்கப்பட்ட விடயங்களின் மீது சங்கத்தீர்வை வீதங்கள் அதிகரிக்கப்பட்டன. 25 சதவீதம், 15 சதவீதம், 7.5 சதவீதம் மற்றும் விலக்கல் வகைகள்

என்பனவற்றைக் கொண்ட நான்கு பிரிவுத் தீர்வை அமைப்பு 2015 நவம்பர் 21ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் 30 சதவீதம், 15 சதவீதம் மற்றும் விலக்கல்கள் ஆகிய மூன்று பிரிவு அமைப்பின் மூலம் மாற்றீடு செய்யப்பட்டதுடன் இத்திருத்தத்தின் முழுத்தாக்கம் 2016இல் அவதானிக்கப்பட்டது. மேலும், துறைமுகம் மற்றும் வானூர்திநிலைய அபிவிருத்தித் தீர்வை 5.0 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டது. எனினும், குறிப்பிட்ட இலத்திரனியல் மற்றும் மின்னியல் விடயங்களுக்காக 2.5 சதவீதம் கொண்ட குறைந்த வீதம் அறிமுகப்படுத்தப்பட்ட வேளையில் கட்டுமானம், பாற்பண்ணை மற்றும் வேளாண்மை கைத்தொழில்களுக்குப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட பொறிகள் மற்றும் பொறித்தொகுதிகளின் மீதான துறைமுகம் மற்றும் வானூர்திநிலைய அபிவிருத்தித் தீர்வை 2016இல் அகற்றப்பட்டது.

பல உணவு விடயங்களின் இறக்குமதி மீதான சிறப்புப் பண்டத் தீர்வை வேளாண்மையாளர்களுக்கு அவசியமான பாதுகாப்பினை வழங்குவதற்காகவும் உள்ளாட்டுச் சந்தையில் விலை உயர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கான நிரம்பல்பக்க முகாமைத்துவ வழிமுறைகளும் காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டன. இதற்கமைய 2016 மார்ச்சில் பெரிய வெங்காயத்தினதும் உருளைக்கிழங்கினதும் இறக்குமதி மீதான சிறப்புப் பண்ட தீர்வைகள் முறையே கி.கிறாமொன்றிற்கு ரூ.25 இனாலும் ரூ.35 இனாலும் அதிகரிக்கப்பட்ட அதேவேளை உள்ளாட்டு நிரம்பல் நிலைமைகள் இவ்விரு விடயங்களின் மீதுமான சிறப்புப் பண்டத் தீர்வை 2016 ஓகத்தில் கி.கிறாமொன்றிற்கு ரூ.40 இற்கு அதிகரிக்கப்படுவதற்கு அவசியப்படுத்தியிருந்தது. மேலும், ஆண்டின் பின்னரைப் பகுதியில் சின்ன வெங்காயத்தின் இறக்குமதி மீதான சிறப்புப் பண்டத் தீர்வை கி.கிறாமொன்றிற்கு ரூ.5 இலிருந்து கி.கிறாமொன்றிற்கு ரூ.25இற்கு அதிகரிக்கப்பட்ட வேளையில் வெள்ளைச்சீனி மற்றும் மண்ணிறச் சீனியின் இறக்குமதி மீதான சிறப்புப் பண்டத் தீர்வை முறையே கி.கிறாமொன்றிற்கு ரூ.13 இனாலும் கி.கிறாமொன்றிற்கு ரூ.15 இனாலும் அதிகரிக்கப்பட்டன. மேலும், மரக்கறி எண்ணெய் மற்றும் சூரியகாந்தி விதை போன்றவற்றின் இறக்குமதி மீதான சிறப்புப் பண்டத் தீர்வை இவ்வாண்டுப் பகுதியில் அதிகரித்தது. முழுப் பருப்பு வகை இறக்குமதி மீதான சிறப்புப் பண்டத் தீர்வை கி.கிறாமொன்றிற்கு 25 சதவீதிலிருந்து கி.கிறாமொன்றிற்கு ரூ.5 இனால் அதிகரிக்கப்பட்ட வேளையில் உடைக்கப்பட்ட பருப்பு வகையின் இறக்குமதி மீதான சிறப்புப் பண்டத் தீர்வை 2016 செப்டம்பரில் கி.கிறாமொன்றிற்கு 25 சதவீதிலிருந்து கி.கிறாமொன்றிற்கு ரூ.10 இனால் அதிகரிக்கப்பட்டது. 2016 நவம்பரில் பயறின் இறக்குமதி மீதான சிறப்புப் பண்டத் தீர்வை கி.கிறாமொன்றிற்கு ரூ.10 இலிருந்து கி.கிறாமொன்றிற்கு ரூ.40

இனால் அதிகரிக்கப்பட்ட வேளையில் மங்குஸ்தின் பழத்திற்கு (உடன் மற்றும் காய்கறி தவிர) கி.கிறாமொன்றிற்கு ரூ.200 இனாலும் தோடம்பழத்திற்கு (உலர்த்தப்பட்டவை) கி.கிறாமொன்றிற்கு ரூ.2,000 இனாலும் பியாசிற்கு கி.கிறாமொன்றிற்கு ரூ.175 இனாலும் செறிப்பழத்திற்கு கி.கிறாமொன்றிற்கு ரூ.250 இனாலும் முந்திரிவத்தல் கி.கிறாமொன்றிற்கு ரூ.200 இனாலும் கிவி பழத்திற்கு கி.கிறாமொன்றிற்கு ரூ.175 இனாலும் சிறப்புப் பண்டத் தீர்வை விதிக்கப்பட்டது. மேலும், 2017 சனவரி 07 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் சம்பா அரிசி, நாட்டரிசி மற்றும் பச்சை அரிசிக்கான சிறப்புப் பண்டத் தீர்வை கி.கிறாமொன்றிற்கு ரூ.15இல் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் உள்ளாட்டுச் சந்தையில் நிரம்பல் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து இது 2017 சனவரி 28ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் 30 நாட்களுக்கு கி.கிறாமொன்றிற்கு ரூ.5 இனால் மேலும் குறைக்கப்பட்டது. அதேவேளை, மரக்கறி எண்ணெய் இறக்குமதி மீதான சிறப்புப் பண்டத் தீர்வை 2017 சனவரியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் ஆறுமாத காலப்பகுதிக்கு கி.கிறாமொன்றிற்கு ரூ.20 இனால் குறைக்கப்பட்டது.

வரி நிருவாகத்தினை மேம்படுத்துவதற்காகவும் அரசிறைச் சேகரிப்புக்களை உயர்த்துவதற்காகவும் தன்னியக்கப்படுத்தப்படுகின்ற அரசிறை முகவர்களின் செயல்முறைகளை விரைவுபடுத்துவதன் மீதும் வலியுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசிறை நிருவாக முகாமைத்துவத் தகவல் முறைமை 2016ஆம் ஆண்டுப் பகுதியில் அதன் தொழிற்பாடுகளைத் தொடங்கியதுடன் வரி செலுத்துபவர்கள் அவர்களது வரி செலுத்துவது தொடர்பாக கணனி வழியில் பதிவுகளை மேற்கொள்வதற்கும் பெறுமதிசேர் வரி, தேசத்தினைக் கட்டியமூட்டும் வரி, பிடித்துவைத்தல் வரி மற்றும் உழைக்கும் போதே செலுத்தும் வரி என்பனவற்றின் கூற்றுக்களைச் பெற்றுக்கொள்வதற்கும் இயலுமைப்படுத்தியது. அரசிறை நிருவாக முகாமைத்துவத் தகவல் முறைமைச் செயற்றிட்டத்தின் விளைத்திறனை முன்னேற்றும் பொருட்டு உண்ணாட்டரசிறைத் திணைக்களம் அனைத்து ஆர்வலர்கள், பிரதேச அலுவலகங்கள், உண்ணாட்டரசிறைத் திணைக்கள அலுவலர்கள் போன்றோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களையும் நடாத்தியதுடன் முறைமையில் தொழிற்பாட்டு பகுதிகள், நன்மைகள் மற்றும் புதிய முறைமையின் எதிர்கால பணிகள் பற்றியும் தெளிவுபடுத்தியது. அதேவேளை, இலங்கைச் சுங்கமானது சுங்கத்தின் தேசிய தனிப் பிரவேசம் முறைமையொன்றை நிறுவுவதற்கு ஆரம்ப படிமுறைகளை எடுத்திருந்ததுடன் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான பல்வேறுபட்ட ஒழுங்குமுறை தொழிற்பாடுகளை மேற்கொள்கின்ற அனைத்து எல்லை

முகவர்களையும் இணைத்திருந்தது. இம்முயற்சியின் குறிக்கோளானது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்திற்கு வசதியளித்தல் மற்றும் அரசிரை சேகரிப்பின் விளைத்திறனை மேம்படுத்துதலாகும். சில எல்லை முகவர்கள் அவசியமான உட்கட்டமைப்புக்களை குறைவாக கொண்டிருப்பதனால் இம்முயற்சியின் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடானது இன்னும் அடைந்துகொள்ளவேண்டியுள்ளது. எனவே உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக வசதிப்படுத்தல் உடன்படிக்கையின் நடைமுறைப்படுத்தலின் கீழ் முன்னுரிமை செயற்றிட்டமொன்றாக தேசிய தனிப் பிரவேசம் முறைமையொன்றை செயல்படுத்துவதற்கு அடையாளங்கண்டுள்ளது. இலங்கையில் தேசிய தனிப் பிரவேசம் முறைமையொன்றிற்கான நீல அச்சிடலானது 2017 காலப்பகுதியில் உலக வங்கியின் உதவியுடன் தயார்செய்யப்படவுள்ளதுடன் தேசிய தனிப் பிரவேசம் முறைமையின் முழுமையான செயல்படுத்தலானது 2021ஆம் ஆண்டளவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தீர்ப்பளவுச் செயன்முறையினை மேலும் மேம்படுத்தும் பொருட்டு இலங்கைச் சுங்கம் அனைத்து இறக்குமதியாளர்களையும் அவற்றுடன் பதிவுசெய்யவும் குறைந்த இடர்நேர்வினைக் கொண்ட இறக்குமதியாளர்களைச் சுலபமாக அடையாளம் காண்பதற்காக இடர்நேர்வுத் தோற்றப்பாட்டுப் பொறிமுறையினை ஆண்டுகாலப்பகுதியில் உருவாக்கியிருந்தது. இறக்குமதியாளர்களுக்கு விரைவாகப் பொருட்களை அகற்றுவதனை உறுதிப்படுத்திப் பொருட்களை விடுவிப்பதற்காக முன்வருகை செயன்முறைப்படுத்தல் பொறிமுறையினையும் தொடங்கியிருந்தது. மேலும், கொள்கலன் மற்றும் பொதிகள் அகற்றும் செயன்முறைகளின் காத்திரமான தன்மையினையும் விளைத்திறனையும் உறுதிப்படுத்துவதற்காக துறைமுகங்களிலும் வானூர்திநிலையங்களிலும் கொள்கலன்கள் ஸ்கானிங் முறைமையொன்று நிறுவப்பட்டது. இது தாமதங்களைக் குறைப்பதுடன் அரசிரைச் சேகரிப்புக்களையும் உயர்த்தும். மேலும், சுங்கத் திணைக்களமானது கடல் மூலமான கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கடல்வழி போக்குவரத்துப் பிரிவு ஒன்றினை மீளச்செயற்படுத்த எதிர்பார்க்கிறது. அதேவேளை நிதி அமைச்சில் ஏற்படுத்தப்பட்டுவரும் திறைசேரி முகாமைத்துவ தகவல் முறைமை, வரவு செலவுத்திட்டத்தின் கீழ், வரவு செலவுத்திட்டத்தினை நிறைவேற்றுதல், அரசு செலவினத்தினையும் அரசிரையினையும் கணக்கீடு செய்தல், திறைசேரி மற்றும் காசு முகாமைத்துவம் மற்றும் நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதில் அரசிற்கு ஆதரவளித்தல் போன்ற முக்கிய தொழிற்பாடுகளை தன்னியக்கப்படுத்துவதனுடாக இலங்கையில் அரசு நிதி முகாமைத்துவத்தினை நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நிதி அமைச்சிற்காக வெப்தள கணனி

தொடர்பகம் ஒன்று உருவாக்கப்பட்டு 2016 ஏப்பிரலில் நடைமுறைக்கிடப்பட்டது. அரசிரை நிருவாக முகாமைத்துவத் தகவல் முறைமைப் பிரயோகம் ஐந்து கட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. கட்டம் I வரவு செலவுத்திட்டமிடல் மற்றும் முறைமை நிருவாக மாதிரிகள் முற்றுப்பெற்று 2016 ஒத்தோபரில் தொழிற்படத் தொடங்கின. மேலும் திறைசேரி முகாமைத்துவம், அரசிரை முகாமைத்துவம், வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள், கொள்வனவு முகாமைத்துவம், செலவின முகாமைத்துவம், பொதுப் பேரேடு மற்றும் முறைமை நிருவாக மாதிரிகள் என்பனவற்றை உள்ளடக்கிய கட்டம் II ஆனது முன்னோடி செயற்றிட்டமொன்றாக நிதியமைச்சிற்கும் சுகாதார அமைச்சிற்குமாக நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் மற்றைய செலவிடல் முகவர்களும் 2017இன் முதலரைப்பகுதியில் இணைந்து கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய மூன்று கட்டங்கள் தொடர்பான தொழிற்பாடுகள் 2017ஆம் ஆண்டுப்பகுதியில் ஆரம்பிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப் படுவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நடுத்தர காலத்தில் விரும்பத்தக்க இறைப் பாதையொன்றினை அடையும் பொருட்டு அரசு செலவினத்தின் காத்திரமான முகாமைத்துவமொன்றினை ஊக்குவிப்பதற்காக பல கொள்கை மாற்றங்கள் நடைமுறைக்கிடப்பட்டன. 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட காலாண்டுச் செலவினம் மற்றும் வருமானப் பெறுபேறுகளை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கின்ற முன்மொழிவுகள் தொடர்பில் இறைச் செயலாற்றத்தினைக் கண்காணிப்பதற்காக நிதி அமைச்சினால் ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய, அரசாங்கமானது ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் ஒரு மாதத்திற்குள் பாராளுமன்றத்திற்கு காலாண்டு செலவினம் மற்றும் வருமான வெளியீடுகளை சமர்ப்பிப்பதுடன் பொது நிதி தொடர்பில் பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டை பலப்படுத்தும். இறைத்திரட்சி பாதைக்கு இணங்க குறிப்பிட்ட காலாண்டு ஒன்றில் ஏற்படும் ஏதேனும் பற்றாக்குறையானது பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் செலவினத்தை சீர்ப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு உத்தரவாதமளிக்கும். அதேவேளை, தேசிய வரவு செலவுத்திட்டச் சுற்றறிக்கை எண் 07/2015இன் கீழ் அனைத்துச் செலவின முகவர்களுக்கும் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட ஏற்பாடுகளில் செலவினங்களை முகாமைப்படுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டனர். தேசிய வரவு செலவுத்திட்டச் சுற்றறிக்கை எண் 05/2016இன் கீழ் 2017இல் அனைத்துச் செலவினத் தலைப்புக்களுக்கும், காலாண்டுச் செலவின உச்சவரம்பினை உருவாக்குவதற்கான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. 2017இற்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின் நடைமுறைப்படுத்தல்

செயன்முறைகளை மேம்படுத்துவதற்காக 2017இன் முதற் காலாண்டுப் பகுதிக்குள் கொள்வனவு நடவடிக்கை முறைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறு செலவின முகவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. 2017இற்கான புதிய கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான புதிய நிதிகளைக் கோருவதற்கு முன்னதாக முன்னைய ஆண்டிற்கான கடப்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 2016இல் அறிமுகப்படுத்தப்பட்ட (தேசிய வரவு செலவுத்திட்டச் சுற்றறிக்கை எண் 06/2015) வரவு செலவுத்திட்ட ஏற்பாடுகளின் மீதான கண்காணிப்புப் பொறிமுறை, மூலவள ஒதுக்கில் வினைத்திறனை எய்தும் பொருட்டு தேசிய வரவு செலவுத்திட்டச் சுற்றறிக்கை எண் 01/2017இன் கீழ் 2017இலும் தொடங்கப்பட்டது. மேலும், வருடாந்த வரவு செலவுத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்றிட்டங்களினதும் நிகழ்ச்சித்திட்டங்களினதும் முன்னேற்றத்தினைக் கண்காணிப்பதற்காக நிதி அமைச்சில் வரவு செலவுத்திட்ட மீளாய்வு நடைமுறைப்படுத்தல் குழுவொன்று நிறுவப்பட்டது.

அரசு பணியிலுள்ள அலுவலர்களுக்காக 2016இல் புதியதொரு சம்பள அமைப்பொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. பொது நிருவாக சுற்றறிக்கை எண் 03/2016இற்கிணங்க 2016 சனவரி 01 இலிருந்து 2020ஆம் ஆண்டு வரைக்கும் கட்டம் கட்டமான அடிப்படையில் ஐந்து கட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இது மீளத் தொழிலுக்கமர்த்தப்பட்ட ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்குச் செலுத்தப்பட்ட ஓய்வூதியமான விசேட படியினையும் (பொது நிருவாகச் சுற்றறிக்கைகள் இல.31/2011 மற்றும் 18/2012 இன் நியதிகளின்படி) இடைக்கால மாதாந்தப்படியான ரூ.10,000 இனையும் (பொது நிருவாகச் சுற்றறிக்கை இல.24/2014, 24/2014(1) மற்றும் 05/2015இன் நியதிகளில்) உள்ளடக்குகிறது. அதேவேளை, அரசு பணி வழங்கலின் தரத்தினை மேம்படுத்தும் அதேவேளையில் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் நோக்குடன் 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின் நியதிகளில் அரசு நிறுவனங்களின் பதவியணி மீளாய்வொன்றினை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

2016 காலப்பகுதியில் ஓய்வூதியத் திணைக்களத்தின் தன்னியக்கமானது பணிகள் வழங்கல்களின் வினைத்திறனை முன்னேற்றுவதற்காக மேலும் பலப்படுத்தப்பட்டது. ஓய்வூதியத் திணைக்களம் பதிவினை மேம்படுத்தும் நோக்குடனும் ஓய்வூதியக் கொடுப்பனவுச் செயன்முறையினை விரைவுபடுத்தும் பொருட்டும், முழுமையாக தன்னியக்கப்படுத்தப்பட்ட கணனிவழி விண்ணப்பச் செயன்முறையினை அறிமுகப்படுத்தியதுடன் விதவைகள் மற்றும்

அநாதைகளின் ஓய்வூதிய நிதியத்திற்கான அரசு ஊழியர்களின் பதிவுகளுக்காக முழுமையாக தன்னியக்கப்படுத்தப்பட்ட கணனிவழி விண்ணப்பச் செயன்முறைச் சுற்றறிக்கை எண் 02/2016இன் கீழ் அறிமுகப்படுத்தப்படுத்தியிருந்தது. இப்பணி முன்னர் கைகளினால் மேற்கொள்ளப்பட்டது. ஓய்வூதியச் சுற்றறிக்கை எண் 03/2015(1) இன் கீழ், ஓய்வூதியக்காரர்கள் ஓய்வூதிய முகாமைத்துவ முறைமைகளினூடாக 2016 ஒத்தோபர் 10ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் ஓய்வூதிய விண்ணப்பங்களைக் கணனிவழியில் சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். ஓய்வூதிய விநியோகங்கள் அஞ்சல் திணைக்களத்தின் கணனிவழிக் கொடுப்பனவுச் செயன்முறையினூடாக முகாமைப்படுத்தப்பட்ட வேளையில் அஞ்சல் திணைக்கள வலையமைப்புடன் செய்யப்பட்ட கொடுப்பனவுகள் 2016இல் மையப்படுத்தப்பட்டன. மேலும், இலங்கைப் புகைவண்டிப் பகுதி மற்றும் மொபிடெல் (பிறைவேற்ற) லிமிடெட் என்பனவற்றின் ஒத்துழைப்புடன் ஓய்வூதியம் பெறுவோருக்காக கணனிவழி புகைவண்டி ஆணைச்சீட்டு முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், ஓய்வூதியச் சுற்றறிக்கை எண் 04/2016இன் கீழ் 2016.01.01இன் பின்னர் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்காக “அக்கரார நெகவரண” என்ற பெயரில் புதிய காப்புறுதித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அரசு முதலீடுகள் வீழ்ச்சியடைந்த போதிலும் ஆண்டு காலப்பகுதியில் முக்கிய பல உட்கட்டமைப்பு செயற்றிட்டங்கள் தொடர்ந்தன. அதன்படி, மொரககந்த மற்றும் களுகங்கைச் செயற்றிட்டங்கள் போன்ற முக்கிய நீர்ப்பாசனச் செயற்றிட்டங்கள் தொடர்பான வேலைகள் 2016இலும் தொடர்ந்ததுடன் மொரககந்தவில் நீரைத் தடுத்துவைக்கும் செயன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. அதேவேளை, விரைவுப் பாதைகளின் அபிவிருத்தி மற்றும் தேசிய வீதிகளை அகலப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும் வேலைகள் அட்டவணையிடப்பட்டவாறு 2016ஆம் ஆண்டுப்பகுதியிலும் தொடர்ந்தன. இதற்கமைய, வெளிச்சுற்று வட்ட நெடுஞ்சாலை - கடவத்தையிலிருந்து கெரவலப்பிட்டிய வரையான பிரிவு கட்டம் III இன் கட்டுமானம் தென்பகுதி விரைவுப்பாதை விரிவாக்கச் செயற்றிட்டம் - மாத்தறையிலிருந்து - அம்பாந்தோட்ட வரையிலான பிரிவின் கட்டுமான வேலைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. மேலும், அதே ஆண்டுப்பகுதியில் மத்திய விரைவுப்பாதையை நிருமாணிப்பதற்கான நிலங்களைக் கையேற்பதற்கான முதலீடுகளும் மேற்கொள்ளப்பட்டன. மத்திய விரைவுப்பாதை - மீரிகமலிலிருந்து குருநாகல் வரையான பாதையின் கட்டம் II உடன் தொடர்புடைய கட்டுமான வேலைகள் 2017இன் தொடக்கத்தில் ஆரம்பமாயின. மேலும் றுவன்புர

விரைவுப் பாதைக்கான சாத்தியவள ஆய்வுகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதுடன் கட்டுமான வேலைகள் 2017இல் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அரசு முதலீடுகளுக்கான இறை வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டளவில் கிடைக்கத்தக்கதாக இருப்பது முதலீடுகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்கு தனியார் முதலீடுகளினூடாக ஆதரவளிக்கப்பட வேண்டிய தேவையினை ஏற்படுத்துகிறது. எனவே அரசு தனியார் கூட்டு முயற்சியினை தேசிய உபாயமொன்றாக ஊக்குவிப்பது நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான தேவைப்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியமானதாகும். பொதுவாக அரசு தனியார் கூட்டுமுயற்சி உயர்ந்த விளைத்திறனையும் பணி வழங்கலில் உறுதித்தன்மையினையும் உறுதிப்படுத்துகின்ற வேளையில் உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்றிட்டங்களில் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் வசதியளிக்கின்றது. இதற்கமைய, அரசாங்கம் உட்கட்டமைப்பினை வழங்குவதில் தனியார் துறைக்கும் அரசாங்கத்திற்கும் பரஸ்பர நன்மைகளை வழங்கக்கூடிய அரசு மற்றும் தனியார் கூட்டுமுயற்சி ஒப்பந்தங்களைக் கையாளும் விதத்தில் அவசியமான சட்டக் கட்டமைப்பு, தேவையான நிறுவன ரீதியான ஏற்பாடுகள் மற்றும் அறிவு என்பனவற்றை அரசாங்கம் உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டியதுடன் அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சிக்கான சாத்தியமான சூழலையும் உருவாக்குதல் வேண்டும்.

அரசாங்கம் சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள தொகுதியினருக்கு சமுத்தி/திவிநெரும நிகழ்ச்சித்திட்டம், வளமாக்கி உதவுதொகை, உணவு ஊட்டச்சத்து நிகழ்ச்சித்திட்டம், வயது முதிர்ந்தோருக்கான கொடுப்பனவு மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான சிறப்புக் கொடை போன்ற பல்வேறுபட்ட உதவுதொகைத் திட்டங்களினூடாகத் தொடர்ந்தும் அதன் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களின் ஊட்டச்சத்தினை மேம்படுத்தும் நோக்குடன், இவ்வாண்டுப் பகுதியில் போசனமல்ல, திரிபோசா நிகழ்ச்சித்திட்டம், உடன்பால் மற்றும் பள்ளிக்கூட ஊட்டச்சத்து நிகழ்ச்சித்திட்டம் என்பன தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளை, அரசாங்கம், வீட்டலகளுக்கான மாற்றங்களைச் சிக்கனப்படுத்துவதற்காக 50 கி.கிராம் வளமாக்கிப் பொதியினை ரூ.350 இற்கு வழங்குவதற்குப் பதிலாக ஆண்டொன்றிற்கு நெற்செய்கை வேளாண்மையாளரொருவருக்கு உயர்ந்தபட்சம் இரண்டு எக்டேயருக்கு ஒரு எக்டேயர் ரூ.25,000 படி கொண்ட வளமாக்கி உதவுதொகையினை வழங்கியது. மேலும், அரசாங்கம் 2016இலும் தேயிலை, தெங்கு மற்றும் இறப்பர் வேளாண்மையாளர்களுக்கு வளமாக்கி உதவுதொகையினை வழங்கியது. இதன் கீழ் ஆண்டிற்கு எக்டேயரொன்றிற்கு முறையே ரூ.15,000, ரூ.9,000

மற்றும் ரூ.5,000 வழங்கப்பட்டது. மேலும், இலவச பாடசாலை சீருடை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அரசாங்கம் 2016இலிருந்து சீருடைகளுக்குப் பதிலாக மாணவர்களுக்கு காசுப்பற்றுச் சீட்டுக்களை வழங்கியது. மேலும், வரட்சி நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியியல் வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு ரூ.10,000 கொண்ட காசுக் கொடையினை மூன்று மாதங்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.

அரசாங்கம் பாதிக்கப்படக்கூடிய குழுவினருக்காக சகவாழ்வு நலன்புரி நன்மைகள் திட்டமொன்றினை அபிவிருத்தி செய்வதற்கும் அதனை பேணுவதற்குமாக நலன்புரி நன்மைகள் சபையொன்றினை நியமித்தது. 2002ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நலன்புரி நன்மைகள் சபைக்குப் பாதிக்கப்படக்கூடிய குழுவினருக்காக சகவாழ்வு நலன்புரி நன்மைகள் திட்டமொன்றினை அபிவிருத்தி செய்து பேணுவதற்காக 2016ஆம் ஆண்டு பெப்ரவரி 02ஆம் திகதியிடப்பட்ட இலக்கம் 1952/22 கொண்ட அரசு வர்த்தமானி மூலம் வலுவூட்டப்பட்டது. நலன்புரி நன்மைகள் சபையானது அனைத்து நலன்புரி நன்மைகள் திட்டங்களுக்குமான நலன்புரி நன்மை முகாமைத்துவத்தின் பொருத்தமான முறைமையின் அபிவிருத்தி மற்றும் அமுலாக்கல் தொடர்பான பொறுப்புத் தன்மையைக் கொண்டுள்ளது. அனைத்து தகைமை வாய்ந்த நன்மையாளர்களும் உள்வாங்கக் கூடிய வகையில் தெரிவுச் செயன்முறையானது வெளிப்படத்தன்மை கொண்டதாகவும் அவர்களுக்கு எவ்விதமான குறைபாடுகளும் இன்றிய கொடுப்பனவை வழங்கக் கூடிய வகையில் உறுதிப்படுத்தப்பட வேண்டியது முக்கியமானதாகும். அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாணசபைகள் மற்றும் ஏனைய முகவர்களால் ஏறத்தாழ 34 வெவ்வேறுபட்ட நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நலன்புரி நிகழ்ச்சித்திட்டத்தின் முகாமைத்துவமானது கையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதன் விளைவாக நிகழ்ச்சித்திட்டமானது அதனது செயற்பாடுகள் தொடர்பில் விளைத்திறன், பங்குரிமை மற்றும் வெளிப்படைத் தன்மை தொடர்பில் போதுமானதற்றதாக காணப்படுகின்றது. தற்போதைய நன்மையாளர்களின் தெரிவு செயன்முறையில் தகைமையற்ற நன்மையாளர்களும் உள்வாங்கப்படுவதுடன் தகைமையுள்ளோர் விலக்கப்படுகின்றதனையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இப்பிரச்சினைகளை அடையாளம் கண்டு சபையானது நன்மையாளர்கள் தெரிவு செய்தல் தொடர்பில் உறுதிப்படுத்தும் வகையில் வெளிப்படத்தன்மையான நலன்புரி நன்மைகள் நிகழ்ச்சித்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு

தீர்மானித்துள்ளது. இந்நலன்புரி நிகழ்ச்சித்திட்டமானது ஆரம்பத்தில் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சில் அமுல்படுத்தப்பட்டுள்ள அதேவேளை ஏனைய அமைச்சுக்களிலுள்ள நலன்புரி நிகழ்ச்சித் திட்டங்களை படிப்படியாக உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மேலும் சமூக நலன்புரி முகாமைத்துவத்திற்கான ஒரே தடவையில் நிறுத்தல் தொடர்பில் சமூகப்பதிவேடு மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட முகாமைத்துவ தகவல்முறைமையொன்றை வடிவமைப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தகவல் தொடர்பால் தொழில்நுட்ப முகவரானது இவ்வேளையினை உள்வாங்கப்பட்ட ஏனைய நிறுவனங்களின் உதவியுடன் அமுல்படுத்துவதற்கான கடப்பாட்டை கொண்டுள்ளது. இவ் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தொழில்நுட்ப உதவியானது நிதியமைச்சின் சமூக பாதுகாப்பு வலையமைப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கு நிதியிடப்பட்ட உலக வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நடுத்தர வருமானம் பெறும் நாட்டின் பொருளாதார கேள்வியை அடைந்துகொள்ளும் அதேவேளை முக்கிய அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளின் நிதியியல் நிலைமைகளையும் தொழிற்பாடுகளையும் பலப்படுத்துவதற்காக 2016ஆம் ஆண்டுப்பகுதியில் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய, கம்பனி நோக்கங்களின் கூற்றானது தெரிவுசெய்யப்பட்ட ஐந்து முக்கிய அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளான இலங்கை மின்சாரசபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை, எயாப்போட் அன்ட் ஏவியேஷன் சேர்விஸஸ் (சிறிலங்கா) லிமிடெட் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை என்பனவற்றின் மேற்பார்வையினையும் நிதியியல் ஒழுங்குமுறைகளையும் மேம்படுத்தும் பொருட்டு அவற்றுடன் 2017 மாச்சில் கம்பனி நோக்கக் கூற்றொன்று கையெழுத்தானது. கம்பனி நோக்கக் கூற்றொன்று தெரிவுசெய்யப்பட்ட அரசிற்குச் சொந்தமான ஐந்து முக்கிய வியாபாரத் தொழில்முயற்சிகளின் நோக்கங்கள் மற்றும் பல்லடுக்குத் திட்டம், மூலதனச் செலவினம் மற்றும் நிதியிடல் திட்டங்கள், தெளிவான நிதியியல் மற்றும் நிதியல்லா இலக்குகள் மற்றும் வர்த்தகமல்லாக் கடப்பாடுகள் என்பனவற்றை உள்ளடக்குகிறது. மேலும், அனைத்து அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளும் அரசிற்குச் சொந்தமான உடமைக் கம்பனியின் கீழ் கொண்டுவருவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதுடன் இவை ஆற்றல்வாய்ந்த நிதியியல் கோட்பாடுகளின் கீழ் தொழிற்படுத்தப்படும். இந்நோக்கங்களை அடையும் விதத்தில் அரசு தொழில்முயற்சிகளுக்கான சட்டம் வரையப்பட்டிருக்கிறது. மேலும், அரசிற்குச் சொந்தமான வியாபாரத்

தொழில்முயற்சிகளின் பணிப்பாளர் சபைக்கு தொழில்சார் நிபுணர்கள் நியமிக்கப்படுவதற்கான வழிகாட்டல்கள் தொழில்முயற்சிகளின் தொழில்வாய்மைத்தன்மையை வலுப்படுத்தும் பொருட்டு 2016 ஏப்பிரல் 8ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின்படி இலக்கம் 16/0640/706/023 கொண்ட தீர்மானம் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் விடுக்கப்பட்டன. சிறிலங்கன் எயார்லையின் தொடர்ச்சியாக இழப்புக்களை ஏற்படுத்தும் நிலைமையினைப் பரிசீலனையில் கொண்டு, தற்பொழுது அரசாங்கம் சிறிலங்கன் எயார்லையினை மீளமைக்கும் செயன்முறையை மேற்கொண்டு வருவதுடன், கம்பனியின் தொழிற்பாடுகளைத் தொடர்ந்தும் வலுப்படுத்தும் பொருட்டு பங்குரிமை மூலதனப்பங்குகள் மற்றும் முகாமைத்துவக் கட்டுப்பாடுகளையும் வழங்குவதற்கும் எதிர்பார்க்கிறது. மேலும், மீளமைத்தல் செயன்முறை நிறைவடையும் வரை நிறுவனத்திற்குத் தேவையான அரசாங்கத்தின் நிதியியல் ஆதரவு வழங்கப்படும் என்பதனைத் தெரிவிக்கின்ற ஆதரவுக் கடிதமொன்று சிறிலங்கன் எயார்லையின்சுக்கு வழங்கப்பட்டது. இதற்குப் புறம்பாக, மிகின் லங்கா (பிறைவேற்) லிமிடெட்டின் நிதியியல் நிலைமை மோசமடைந்து வருவதனைப் பரிசீலனையில் கொண்டு 2016 ஒத்தோபர் 30ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் மிகின் லங்காவினால் தொழிற்படுத்தப்பட்ட பாதை வலையமைப்பினை ஈர்த்துக் கொள்ளுமாறு சிறிலங்கன் எயார்லையின்னை அரசாங்கம் பணித்தது. இப்பின்னணியில், அரசாங்கம் 2016 மற்றும் 2017இன் ஆரம்பக் காலப்பகுதிக்கு வசதிக் கடிதங்களினூடாக சிறிலங்கன் எயார்லையின்சிற்கும் மிகின் லங்கா லிமிடெட்டிற்கும் தேவையான நிதியியல் உதவிகளை வழங்கியது. நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நிதியியல் தடைகளைப் பரிசீலனையில் கொண்டு, நகர நீர்வழங்கல் செயற்றிட்டத்தின் படுகடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவில் 50 சதவீதத்தினையும் கிராமிய நீர்வழங்கல் செயற்றிட்டத்தின் 75 சதவீதத்தினையும் பொதுத் திறைசேரியின் ஊடாக தாங்கிக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும், 2014 இறுதி வரை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு வழங்கப்பட்ட கடன்கள், ஐந்தொகையினை வலுப்படுத்தும் நோக்குடன் 2016இல் பொதுத் திறைசேரியினால் அரசின் பங்குடமைக்கு மாற்றப்பட்டன. அதேவேளை பன்னாட்டு விலைகளுடன் இணங்கிச்செல்லும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இரண்டு முக்கிய பெற்றோலிய உற்பத்திகளின் உதாரணமாக பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றின் உள்நாட்டு சந்தையின் சில்லறை விலைகளைச் சீராக்குவதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள செலவினைப் பிரதிபலிக்கும் விலையிடல் சூத்திரம் அமைச்சரவைக்கு அதன் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

பல புதிய வழிமுறைகளின் அறிமுகத்துடன் 2016இல் படுகடன் முகாமைத்துவ உபாயம் மேலும் மேம்படுத்தப்பட்டது. இதற்கமைய, 2016 ஓகத்து 04ஆம் நாளன்று, மத்திய வங்கி, வெளிப்படைத்தன்மை, விலையினைக் கண்டறிதல் மற்றும் ஏனைய நிதியியல் சந்தைகளுக்குச் சமந்தரமாக அரசாங்கத்தின் பிணையங்களின் சந்தையினை விரிவாக்குதல் என்பவற்றை மேம்படுத்தும் பொருட்டு முதற்றடவையாக இரண்டாந்தரச் சந்தையில் அரசு பிணையங்களின் உண்மையான வர்த்தகத்தின் மீதான வர்த்தகப்படுத்தல் புள்ளிவிபரங்களின் சுருக்கத்தினை வெளியிடத் தொடங்கியது. அரசு பிணையங்களின் வெளிப்படைத்தன்மையினை மேம்படுத்தும் பொருட்டு அனைத்து முதனிலை வணிகர்களும் வர்த்தக வங்கிகளும் மத்திய வங்கியினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கேற்ப அரசு பிணையங்களின் இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்களுக்காக புளம்பேக் முறி வர்த்தகப்படுத்தல் தளத்தில் இணைந்து கொண்டன. இதன் விளைவாக, அனைத்து முதனிலை வணிகர்களும் ரூ.50 மில்லியனை விஞ்சிய பெறுமதியினைக் கொண்ட அரசு பிணையங்களில் அனைத்து உடனடி விற்பனைகளையும் இத்தளத்தின் முதலீட்டாளர்களுக்கு ஒவ்வொரு கொடுக்கல்வாங்கல்களையும் 30 நிமிடத்திற்குள் அறிவிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இது மத்திய வங்கி கொடுக்கல்வாங்கல்களை அது நடைபெற்று வருகின்ற அதே அடிப்படையில் கண்காணிப்பதனை இயலச்செய்வதுடன் செயன்முறையின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும். மேலும், மத்திய வங்கி, மத்திய இணைத்தரப்பு முறைமையுடன் சேர்த்து சிறப்பு இலத்திரனியல் வர்த்தகப்படுத்தல் தளமொன்றினை ஏற்படுத்துவதற்கான கொள்வனவுச் செயன்முறைகளை ஆரம்பித்திருக்கின்றது. இது, மற்றைய அபிவிருத்தியடைந்த சந்தைகளுக்கெதிராக சந்தைத் தகவல்களை அதேநேர அடிப்படையில் வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில் அரசு பிணையங்கள் சந்தையினைப் பன்னாட்டுத் தரங்களுக்கும் விருத்தி செய்கிறது. 2016 யூனில், ஏலமொன்றில் முன்வைக்கப்பட்ட மொத்தத் தொகையிலும் பார்க்கக் கூடுதலான தொகையினை ஏற்றுக்கொள்வதில்லையென எடுக்கப்பட்டிருக்கின்ற போதும் திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறி ஏலங்களின் வெளிப்படைத்தன்மையினை அதிகரிக்கும் நோக்குடன் முன்வைக்கப்பட்ட தொகையிலும் பார்க்கக் குறைந்த தொகையினையும் மத்திய வங்கி ஏற்றுக்கொள்கிறது.

பன்னாட்டுத் தரங்களுக்கு நிகரான விதத்தில் முதனிலை வணிகர்களின் ஒழுங்குபடுத்தல்களையும் மேற்பார்வையினையும் வலுப்படுத்துவதற்காக வழிமுறைகள் எடுக்கப்பட்டன. இதற்கமைய அரசு பிணையங்கள் சந்தையினை ஒழுங்குபடுத்துதல் மற்றும்

மேற்பார்வை செய்தல் போன்றவை பொறுப்பானது இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன. சந்தை அபிவிருத்திகள் மீதான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக அனைத்து முதனிலை வணிகர்களுடனும் விலைக்குறிப்பீட்டிற்கு முன்னரான கூட்டங்களும் மீண்டும் தொடங்கப்பட்டன. மத்திய வங்கி, நிதி அமைச்சின் ஒத்துழைப்புடன் கூடியளவு தகவல்களுடன் வருடாந்த ஏலக் கலண்டரினை வெளியிடுவது தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இது அரசு பிணையங்கள் சந்தையில் முதலாந்தர ஏலச் செயன்முறைகளில் வெளிப்படைத் தன்மையினையும் ஊகிக்கும் தன்மையினையும் உயர்த்தும் என்பதுடன் இதே தகவல்களை அனைத்துச் சந்தைப் பங்கேற்பாளர்களுக்கும் வழங்குவதன் மூலம் அனைத்துச் சந்தை தொழிற்பாட்டாளருக்கும் சாத்தியமான கொடுக்கல்வாங்கல்கள் மீதான தகவல்கள் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதேவேளை அரசு பிணையங்கள் சந்தைகளின் முதலாந்தர ஏலங்களில் தீவிரமாகப் பங்கேற்பதற்கு ஊழியர் சேம நிதியத்தினை இயலச்செய்வதற்கு வழிமுறைகள் எடுக்கப்பட்டன.

படுகடன் முகாமைத்துவச் செயன்முறையினை மேம்படுத்தும் குறிக்கோளுடன் பல்வேறுபட்ட வழிமுறைகள் ஆயத்தமான நிலையில் காணப்படுகின்றன. அதற்கமைய, வெளிப்படைத்தன்மை மற்றும் தரநியமங்கள் என்பவற்றை மேம்படுத்தும் பொருட்டு அரசு பிணையங்களுக்கான முதலாந்தர ஏல விதிகள் வெளியிடப்படவுள்ளன. முதனிலை வணிகர் அல்லாத வங்கிகளினால் அவற்றின் வாடிக்கையாளர்கள் வர்த்தகத்திற்குள் நுழைவதற்காக அரசு பிணையங்களின் உடனடி இரண்டாந்தரச் சந்தை விற்பனைகளை உள்ளடக்குவதற்காக குறிப்பிட்ட வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொறுப்பு முகாமைத்துவ முன்னெடுப்புக்களின் ஒரு பகுதியாக விளங்கும் மீளவாங்கிக் கொள்ளுதல், ஆரம்பித்தல் மற்றும் பரஸ்பரபரிமாற்றல் ஒழுங்குகள் போன்ற தீவிரமான படுகடன் முதலாந்தர முன்னெடுப்புக்களின் சாத்தியத்தன்மை பற்றி தொடர்பான சட்டவாக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் படுகடன் முகாமைத்துவச் செயன்முறையில் மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கான வழிவகைகள் கண்டறியப்படும். அரசு பிணையங்களுக்கான இரண்டாந்தரச் சந்தையினை ஆழப்படுத்தி அகலமாக்கும் பொருட்டு, மத்திய வங்கி தேவையான சட்ட சீர்திருத்தங்களுடன் சேர்த்து அரசு பிணையங்களுக்காக இலத்திரனியல் வர்த்தகப்படுத்தல் தளத்தினையும் மத்திய இணைத்தரப்பு ஒழுங்குகளையும் நிறுவுவதற்கு எதிர்பார்க்கிறது. இதேபோன்று, படுகடன் சாதனங்கள் மீதான இரண்டாந்தரச் சந்தைத் தகவல்களைப் பரப்பும் பொறிமுறையொன்று

சிறப்புக் குறிப்பு 9

நிலைத்து நிற்கும் படுகடன் மட்டத்தை நோக்கிய வருமான அடிப்படையிலான இறைத் திரட்சி

எதற்காக வருமான அடிப்படையிலான இறைத் திரட்சி?

அரசு பற்றாக்குறைகளையும் படுகடன் திரட்சியையும் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட கொள்கையே இறைத் திரட்சியாகும்.¹ இறை சமமின்மைகளை திருத்துதல் மற்றும் பொது படுகடனின் திரட்சியை மட்டுப்படுத்துவதன் மூலம் இறைப் பற்றாக்குறைகளை குறைத்தல் என்பவை பல அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் முந்துரிமையான விடயங்களாக காணப்பட்டபோதிலும், இதை எய்துவதற்கான சிறந்த கொள்கை கலவை பற்றி ஒருமைப்பாட்டினைக் கொண்டிருக்கவில்லை. செலவினத்தினை மட்டுப்படுத்தல், வருமானத்தின் விரிவாக்கம் அல்லது இவ்விரு கொள்கைகளின் கலவையை பயன்படுத்துவதனால் இறைத் திரட்சி ஏற்படுத்தப்படலாம். செலவினத்தினை கட்டுப்படுத்தலானது உற்பத்தித்திறனற்ற செலவினத்தை மட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தல்வேண்டும் எனின் குறிப்பாக உட்கட்டமைப்பு மற்றும் மனித அபிவிருத்தியை நோக்கி வழிநடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட உற்பத்திச் செலவினமென்பது ஒரு நாட்டின் நீண்டகால வளர்ச்சியினை உறுதிப்படுத்துவதற்கு அவசியமானதாகும். வரித் தளத்தை விரிவுபடுத்துவதன் மூலம் வருமானத்தினை மேம்படுத்தல், வரி நிர்வாகத்தை முன்னேற்றத்தல், வரி ஏய்த்தல் மற்றும் தப்பித்தலை குறைத்தல், வரி விதங்களை திருத்தல் மற்றும் வரிச் சலுகைகளை சிறிதளவு போன்றவற்றை வருமான அடிப்படையிலான இறைத் திரட்சி இலக்கிடுகிறது. ஆகவே, வருமான அடிப்படையிலான இறைத் திரட்சி என்பது அரசாங்கத்தின் செலவின உள்ளாற்றலை ஆதரித்தாலும், அது அதிகளவில் புதிய வரிகளை அறிமுகப்படுத்தி இல்லாது வருமானத்தை அதிகமாக்குவதற்கு வரி விதங்களை அதிகரித்தால், இது சவால்மிக்கதாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல் ரீதியாக சிலவேளைகளில் விரும்பத்தகாததாகவும் இருக்கலாம். வருமான அடிப்படையிலான இறைத் திரட்சியின் முக்கிய நோக்காக வருமான மேம்பாடு இருந்தாலும், அரசு செலவினம் மற்றும் பொது முதலீடுகளின் முந்துரிமை அளித்தல் என்பவைக்கு ஓர் ஒழுங்குமுறையான அணுகுதல் என்பவையும் திரட்சி வழிமுறைக்கு ஆதரவளிக்கும்.


அட்டவணை சி.கு. 9.1
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அரசிறை விகிதம்: 2015

நாடு/ பிராந்தியம்	மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வருமானத்தின் விகிதம் (சதவீதம்)	மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு செலவினத்தின் விகிதம் (சதவீதம்)	வருமான செலவின இடைவெளி (சதவீதம்)
இந்தியா	20.8	27.9	-7.1
இந்தோனேசியா	14.8	17.4	-2.6
மலேசியா	22.2	25.2	-3.0
பாக்கித்தான்	14.5	19.8	-5.3
பிலிப்பீன்ஸ்	19.4	19.4	0.0
இலங்கை	13.3	20.9	-7.6
தாய்லாந்து	22.6	22.3	0.3
ஆசியா	26.6	29.8	-3.2

மூலங்கள்: Fiscal Monitor - 2016 ஏப்ரல் - பன்னாட்டு நாணய நிதியம் நிதி அமைச்சு- வங்காள தேசம் இலங்கை மத்திய வங்கி

1. Organisation for Economic Cooperation and Development (OECD) – Glossary of Statistical Terms (<http://stats.oecd.org/glossary/detail.asp?ID=984>)

வரைபடம் சி.கு. 9.1
அரசிறை



இலங்கையின் வரவுசெலவுத்திட்ட தொழிற்பாடுகளை அதன் பிராந்திய சகாக்களுடன் ஒப்பிட்டு மேற்பார்வை செய்தால், இலங்கையின் இறை சமமின்மைகள் பெருமளவில் குன்றிய வருமான செயலாற்றத்தினாலேயேயானது எனக் குறிக்கிறது. இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அரசு செலவினமென்பது பிராந்திய சகாக்களுடன் ஒப்பிடுகையில் 20.9 சதவீத மிதமானதோர் மட்டத்தில் காணப்பட்டது. இருப்பினும், வருமானத்தை நோக்கும்போது, சக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக குறைந்தளவான வருமானத்தினை இலங்கை பதிவுசெய்தது (அட்டவணை சி.கு. 9.1). இதற்கேற்ப, செலவின வெட்டுக்களை நடைமுறைப்படுத்துவதைவிட, செலவினத்தின் சுருக்குதலை நிச்சயப்படுத்தும் வேளையில் பிரதானமாக வரித் தளத்தினை விரிவாக்குதல் மற்றும் வரிச் சேகரிப்பின் செயற்றிறனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளில் இறைத் திரட்சியானது தங்கியிருத்தல் வேண்டும்.

தலைக்குரிய வருமானம் திடமாக அதிகரித்திருப்பினும், கடந்த இரு தசாப்தங்களாக அரசின் வருமானத் திரட்டு தொடர்ந்தும் குறைவாகயிருந்தது (வரைபடம் சி.கு. 9.1).² அரசினால் உற்பட்ட மொத்த செலவினத்தை விட மிகவும் குறைவாகவே வருமானத் திரட்டு இருந்ததுடன் மீண்டடும் தன்மையடைய செலவினங்களை கூட பூர்த்திசெய்வதற்கு இவை போதவில்லை. ஆகவே, அரசாங்கம் ஓர் தேறிய சேமிப்பற்றவராகயிருந்தது. இலங்கையின் வரி முறைமை பல குறைபாடுகளினால் பாதிக்கப்படுவதுடன் 80 சதவீதத்திற்கு அதிகமான அரசிறை வேறுபட்ட வரிகளிலிருந்து திரட்டப்படுகிறது. பல்வேறுபட்ட வரி விலக்குகள், நீண்ட வரி விடுமுறைகள், சலுகையாதரவுடைய விதங்கள், கணிசமானளவால் உயர்வாகவுள்ள அதிகரித்துச்செல்லும் வரிகள், பிராந்திய சகாக்களுடன் ஒப்பிடுகையில் நேரடியல்லாத வரிகளுக்கு நேரடியான வரிகளின் கணிசமானளவால் குறைவான விகிதம்,³ வரி ஏய்ப்பு, வரித் தவிர்ப்பு மற்றும் வரி முறைமையின் சிக்கலான தன்மை என்பவை தடங்கள்கலாக இருந்ததுடன் வரி இணக்கத்தை முடக்கும்வேளையில் வரி நிர்வாகத்தை கடினமாகவும் விலையேறியதாகவும்மாக்கி, வரித் தளத்தின் அழிப்புக்கு பங்களித்ததன் மூலம் வரி வருமானத்தை காலப்போக்கில் குறைவடையச்செய்தது.

2. இருப்பினும், கடந்த இரு ஆண்டுகளாக அரசாங்கத்தின் வருமானத் திரட்டென்பதில் ஓர் ஊக்கமளிக்கக்கூடிய செயலாற்றம் காணப்பட்டது.
3. நடுத்தரக் காலப்பகுதியில், நேரடி நேரடியல்லாத வரிகளின் விகிதம் என்பது 2015இல் காணப்பட்ட 19.81 விகிதத்திலிருந்து 40.60 விகிதத்திற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



பல்வேறுபட்ட வரி விலக்கல்கள் / விடுறைகள், வரி ஏய்ப்பு மற்றும் நலிந்த வரி நிர்வாகம் உட்பட்ட எல் காரணிகளால் விளைந்த வருமான நெகழித்தித்தன்மையின்⁴ வீழ்ச்சியால் முக்கியமாக நாட்டின் தொடர்ச்சியான நலிவடைந்த வரித் திரட்டு உற்பத்தியை. இதேவேளையில், 1990களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 20 சதவீதத்திற்கு மேலாகக் காணப்பட்ட அரசிறையானது 2014 இல் 11.5 ஆக ஆகக் குறைந்த பெறுமதிக்கு வீழ்ச்சியடைந்தது. இலங்கையில் குறைந்த வருமான செயலாற்றமானது அரசாங்கத்தின் மீண்டெழும் செலவினத்தை நிதியிடுவதற்குக்கூட அதிகமான படுகடன் நிதியிடலில் தங்கியிருக்க அரசாங்கத்தை கட்டாயப்படுத்துகிறது. சந்தை வட்டி வீதங்களில் மேலோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்தும் வேளையில் நாட்டில் தனியார் முதலீட்டின் வெளித் தள்ளுகைக்கு இது பங்களித்து பொருளாதார வளர்ச்சியை முடக்கியது. மேலும், உயர்ந்த கடன்பாடுகளை கருத்திற்கொண்டு பொதுவாக மேற்கொள்ளப்படும் இறை வழிமுறைகள், பல பொருளியலாளர்களால் நியாயப்படுத்தமுடியாததாக கருதப்படும், முன்னைய தலைமுறைகளுக்கு சாதகமாகவுள்ள தலைமுறைகளுக்கிடையிலான நன்மைகளின் மாற்றலையே பெருமபாலும் விளைவிக்கிறது.

இதேவேளையில், வருமானத்தின் சதவீதமாக அதிகரித்த படுகடன் பணிக் கொடுப்பனவுகள் மூலம் பிரதிபலிக்கப்பட்ட வகையில் கடந்த சில தசாப்தங்களாகக் காணப்பட்ட வருமானத்தின் வளர்ச்சியை விட இலங்கையில் பொதுபடுகடன் பணிக் கொடுப்பனவுகள் அதிக விகிதத்தால் வளர்ச்சியடைந்தது (அட்டவணை சி.கு. 9.2). இவ்வாறிருக்க,

அட்டவணை சி.கு 9.2

அரச படுகடன் பணிக் கொடுப்பனவுகள்

வடயம்	1990	1997	2000	2003	2006	2009	2012	2015	2016
படுகடன் பணிக் கொடுப்பனவுகள் (ரூ.மில்)	33	84	176	345	444	826	1,017	1,318	1,352
தவணைக் கொடுப்பனவுகள் (ரூ. மில்)	12	28	105	220	294	516	609	808	742
வட்டிக் கொடுப்பனவுகள் (ரூ.மில்)	21	55	71	125	151	310	408	510	611
படுகடன் பணிக் கொடுப்பனவுகள் (மொத்த வருமானத்தில்)	48.4	50.7	83.0	124.7	93.0	118.0	96.8	90.6	80.2

மூலம்: இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு

2016இல், ஏற்கனவே இருப்பிலிருந்து படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் இலங்கையில் மொத்த அரசிறையில் 35.7 சதவீதத்தை உள்ளீர்த்தது. மேலும், அரசிறையில் மேலதிக 43.9 சதவீதத்தை படுகடன் தவணைக்கொடுப்பனவு கடன்பாடுகள் உள்ளீர்த்தது. ஆகவே, மொத்த அரசிறையின் 79.7 சதவீதம் மொத்த படுகடன் பணிக் கொடுப்பனவுகள் மூலம் உள்ளீர்த்து 2016 இல் ஏனைய அனைத்து பொது செலவினத்தினையும் சகலவற்றிற்கும் பயன்படுத்தியிருப்பதற்கு வருமானத்தின் ஓர் சிறிய பங்கு மட்டுமே எஞ்சியது.

பொருளாதாரத்தில் குறைந்த மற்றும் நிலையான

4. பொருளாதார வளர்ச்சிக்க அரச வரியின் பதிற்செயல் தன்மையை அளவிடுவதற்கான ஓர் கோட்பாடு வரி நெகழிச்சித்தன்மையாகும். வரி வருவாய் மிதப்பு நிலையானது வருமானத்தின் தனிச்செயலான வளர்ச்சிக்கும் தனிவிகக் வளர்ச்சிக்குமிடையான வேறுபடுத்தாது ஓர் பதனீடாத அளவீடாகும் தனிவிகக் வருமான மாற்றல்களுக்கு ஏற்றவாறு கட்டுப்படுத்துவதனால் வரியின் பதிற்செயலின் விருப்பத்தக்க அளவீடாக நெகழிச்சியுள்ளது (Leuthold and N'Guessan, 1986).


5. பெருமளவிலான பொது பற்றாக்குறைகள் எப்பொழுதும் உயர்வான பணவீக்கத்தின் காரணப்படுகின்றன என்ற கேள்விக்கு - அலங்கனிது குறிப்பில் - ஒப்புக்கொண்டுள்ளன.

பணவீக்கத்தை பேணுவதற்கு வருமான அடிப்படையிலான இறைத் திரட்சி⁵ அதியாவசியமாகும். மேலும், இது முதலீடுகள் தொடர்பான தீர்மானங்கள் எடுப்பதற்கு சாதகமான ஓர் சூழலை உருவாக்கும். மேலும், இது நிலைத்திருக்கமுடியாத இறைப் பற்றாக்குறைகளினால் உருவாக்கப்படும் மேலதிகமான மொத்த கேள்வியினை குறைத்து, வெளிநாட்டுத் துறையின் ஏய்துநிலையை மட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது. வருமான அடிப்படையிலான இறைத் திரட்சியானது நாணயக் கொள்கையின் சரியான நடத்தலை வலுப்படுத்துதலின் மூலம் ஆதவரளிக்கிறது. இதற்கு மேல், மேம்பட்ட வருமானத்திலிருந்து விளையும் விரிவடைந்த இறை வெளியென்பது உள்நாட்டு மற்றும் வெளிநாடு இரண்டிலிருந்தும் எழத் சாத்தியமுள்ள பாதகமான அதிர்வுகளுக்கெதிராக ஓர் பாதுகாப்பாக செயற்படமுடியும்.

மேம்பட்ட வருமானமானது இறைப் பற்றாக்குறைகளை குறுகச்செய்வதுடன், நடுத்தரக் காலப்பகுதியில் நேர்கணிமமான முதன்மை நிலுவையை⁶ எய்துவதற்கும் உதவும். முன்னேற்றமடைந்த இறை நிலுவைகளுடன், எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சிப் பாதை என்பவை கயமையான படுகடன் திரட்சிச் சமூலை உடைத்து வசதியான மற்றும் நிலைத்திருக்கக்கூடிய மட்டங்களுக்கு குறைவாக மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கு படுகடனை கொண்டுவருகிறது. அதி முந்துரிமையுடன் இலங்கையில் போதியளவு அரசியல் ரீதியான கடமையுடன் ஓர் சக்திவாய்ந்த முறையில் வருமான அடிப்படையிலான இறைத் திரட்சியை நடைமுறைப்படுத்தல் ஏன் முக்கியமானது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இது நடுத்தரக்காலத்திலிருந்து நீண்டகாலத்தில் படுகடனின் நிலைத்திருக்கக்கூடிய தன்மையை⁷ வலியுறுத்தும்.

வரைபடம் சி.கு 9.2

அரச படுகடன் (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் %)



மூலம்: இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு

இறை சமயின்மைகள் மற்றும் படுகடனின் நிலைத்திருக்கக்கூடியதன்மை

கடந்த பல தசாப்தங்களாக, இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அரசாங்கத்தின் கடன் தொடர்ந்தும் உயர்வாகக் காணப்பட்டது. இது 1988 - 1989 மற்றும் 2001 - 2004 காலப்பகுதிகளில் 100 சதவீதத்திற்கும் மேலாக காணப்பட்டது (வரைபடம் சி.கு. 9.2).

6. வருமானத்திற்கும் வட்டிக் கொடுப்பனவுகள் நிக்ரகான செலவினத்திற்கும் இடையிலான வேறுபாடாக அரசின் முதன்மை நிலுவை வரையறுக்கப்படுகிறது. முன்னைய பற்றாக்குறைகளின் அளவால் வட்டிக் கொடுப்பனவுகள் முன்னே நிர்ணயிக்கப்படுவதால், இது தற்கால இறை முயற்சிகளின் குறிகாட்டியாக உள்ளது (ஐ.ஐ.சு(1995): "யதிர்ப்பவ ஓர்நசரணை - பி. 49 - புரணை. ன்நென் கடிசு குறை. யட. யுதனளவறபெவ - புழற் ஓர்நாடன வறற் குறை. யட. குவபபெ. னற் யுளந்நளந்நன்").

7. படுகடன் உதவி மற்றும் நிலுவைகளின் திரட்சி தேவைப்படாமல் தனது படுகடன் கடன்பாடுகளை முத்தியெய்யக்கூடிய ஓர் நாட்டின் இயலுமை என்பது படுகடன் "நிலைத்திருக்கக்கூடியதன்மை" என்ற வரையறுக்கப்படுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அரசு படுகடனின் விகிதம் 2016 இல் 79.3 சதவீதமென அறிவிக்கப்பட்டிருந்தாலும், பிராந்தியத்திலுள்ள ஏனைய முன்னேற்றகரமான சந்தைகள் மற்றும் சகா நாடுகளுடன் ஒப்பிடுகையில் இன்னமும் மிக உயர்வாகவே காணப்படுகிறது (அட்டவணை சி.கு. 9.3). குறைந்த வருமானத்தினால் அரசாங்கம் படுகடனை உருவாக்கும் நிதியிடல் கருவிகள் மீது அதிகமாக தங்கியிருந்ததன் இது காலப்போக்கில் அரசு படுகடன் இருப்பின் திரட்சிக்கு பங்களிக்கிறது. உயர்ந்த படுகடன் இருப்பு படுகடன் பணிக் கொடுப்பனவுகளை அதிகப்படுத்துவதுடன், ஏனைய கட்டாயமான, உற்பத்தித்திறானான நடவடிக்கைகளுக்கு கிடைக்கக்கூடிய இறை வெளியை மேலும் குறுகச்செய்தது. மேலும், அதிக படுகடன் பணி செலவினத்திலிருந்து விளையும் அதிகமான பற்றாக்குறைகள் என்பது நாடு இன்னும் அதிகமாக

அட்டவணை சி.கு. 9.3

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அரசு படுகடன் (2015)


நாடு	விகிதம் (%)
வங்காளதேசம்	34.0
இந்தியா	67.2
இந்தோனேசியா	27.3
மலேசியா	57.4
பிலிப்பீன்ஸ்	37.1
இலங்கை	77.6
தாய்லாந்து	43.1
வியெட்நாம்	59.2

மூலம்: உலகப் பொருளியல் தோற்றப்பாடு தரவுத்தளம் - ஒத்தோபர் 2016, இலங்கை மத்திய வங்கி

கடனெடுப்பதற்கு வழிவகுத்து, ஆகையால், “படுகடன் பொறி” அல்லது “படுகடனின் கயமையான சுழட்சி” என்பதை நோக்கிய நிலைமைகளை உருவாக்கும். மேலும், கீழ் நடுத்தர வருமான தரத்திற்கு 2010 இல் நாட்டின் தகுதியற்றலைத் தொடர்ந்து, வெளிநாட்டுக் கொடைகள் மற்றும் சலுகையான நிதியிடலின் கிடைப்பனவுகள் கணிசமானளவால் குறைவடையத்தொடங்கிய வேளையில், சலுகையற்ற மற்றும் வர்த்தக கடன்படுகளுக்கான வெளிப்பாடு அதிகரித்தது. வெளிநாட்டுப் படுகடன் பங்கின் அதிகரிப்புடன், இது படுகடன் இருப்பின் பகுப்பாய்வை மாற்றமடையச்செய்தது. இதற்கிடையில், குறுகியகால படுகடனின் இருப்புடன் விலைக்கூடிய வர்த்தக படுகடனின் பங்கும் அதிகரித்தது. இப்போக்குகள் படுகடனின் செறிவூட்டலினை கீழிறக்கியதுடன் வெளிநாட்டுத்துறையின் எய்துநிலையை அதிகரித்தது.

வரைபடம் சி.கு. 9.3

அரசு படுகடன் (மொத்த உள்நாட்டு உற்பத்தியினது %)



மூலம்: இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு

மொத்த வெளிநாட்டுக் கடனின் சதவீதமாக படுகடனானது 2007ற்கு முதலிருந்த 90 சதவீதத்திற்கு மேலான மட்டத்திலிருந்து 2016 இல் 46.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது (வரைபடம் சி.கு. 9.3).

இவ்வழிவிருத்திகளை கருத்திற்கொண்டு, ஓர் தீர்மானமான வருமான அடிப்படையிலான இறைத் திரட்சிப் பாதையை தொடரவேண்டிய அவசர தேவையை அரசாங்கம் இனங்கண்டதுடன், படுகடனின் நிலைத்திருக்கக்கூடியதன்மையும் பேரண்டப் பொருளாதாரத்தின் உறுதிப்பாட்டிற்கு சவாலாக இருக்கக்கூடிய சாத்தியமான இறைத் தளம்பலையும் தவிர்ப்பதற்கு இதை ஓர் நம்பக்கூடிய மற்றும் நிலைத்திருக்கக்கூடிய முறையில் நடைமுறைப்படுத்தவேண்டும். இதன் மத்தியில், வருமானத்தை மேம்படுத்தி நடுத்தர காலத்திலிருந்து நீண்ட காலத்தில் படுகடனின் நிலைத்திருக்கும் தன்மையை உறுதிப்படுத்தும் நோக்குடன் கடந்த சில ஆண்டுகளாக அரசாங்கம் பல முன்னெடுப்புக்களை தொடங்கியது.

நிலைத்திருக்கக்கூடிய படுகடனை நோக்கிய வருமான அடிப்படையிலான இறைத் திரட்சி உபாயம்

மேலே குறிப்பிட்டதுபோல், இலங்கையின் இறைத் தளம்பல்கள் நலிவடைந்த வருமான செயலாற்றத்திலிருந்து உருவாகி, கடந்த ஆண்டுகளில் படுகடனின் திரட்சியை விளைவித்தது. உள்நாட்டு வருமான உருவாக்கல் மூலம் நடுத்தரம் முதல் நீண்ட காலம் வரையான நிலைத்திருக்கக்கூடிய படுகடன் மட்டங்களை உறுதிப்படுத்துவதற்கு இறைப் பற்றாக்குறைகளை குறைத்தல் என்பது இலங்கையில் இறைத்திரட்சியைப் பொறுத்தவரையில் இன்றியமையாததாகும். இதற்கேற்ப, கடந்த சில ஆண்டுகளாக (அ) நடுத்தர காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஏறத்தாழ 15 - 16 சதவீதமாக வரி வருமானத்தை உறுதிப்படுத்தும் வகையில் வரித் தளத்தின் விரிவாக்கம், (ஆ) வரி முறைமையை ஒழுங்குபடுத்தலுடன் நியாயமான மற்றும் செயலாற்றமான வரி நிர்வாகத்திற்கு வரி விலக்குகளை குறைத்தல், வரி விடுமுறைகள் மற்றும் பாதகமான விசேட வரி வீதங்களைக் குறைத்தல், (இ) வருமான நிர்வாகத்திற்கான உள்ளாற்றலை அதிகரித்தல் மற்றும் (ஈ) பொது நிதியியல் முகாமைத்துவத்தை வலுப்படுத்தல், குறிப்பாக பொறுப்புக் கட்டுப்பாடு மற்றும் நிதியியல் திட்டமிடல் மற்றும் ஒழுக்காறு, என்ற விடயங்களை மையமாகக் கொண்டு அரசாங்கம் வரிக் கொள்கைகளை புதுப்பிப்பதுடன் வரி நிர்வாகத்தை முன்னேற்றமையச்செய்வதற்கு அரசாங்கம் பல முன்னெடுப்புக்களை9 செய்துள்ளது. இந்த முன்னெடுப்புக்கள் வரி இனக்கத்தை மேம்படுத்தி இறுதியில் இறைத் திரட்சிப் பாதையை வலுப்படுத்தும்.

இதன் மத்தியில், பிரதானமாக வரி வருமானத்தின் மேம்பாட்டால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 70 சதவீதமாக மத்திய அரசின் படுகடன் குறைக்கப்படுகின்ற அதே வேளை திரண்ட மத்திய அரசாங்கத்தின் பற்றாக்குறையை ஆகக் குறைந்தது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3.5 சதவீதமாக 2020ற்குள் குறைப்பது நடுத்தரக்கால இலக்குகளுள்வந்து. அரசிற்குச் சொந்தமான வர்த்தக தொழில்முயற்சிகளிலிருந்தான சார்ந்த இறை இடர்பாடுகளை குறைத்தல் மற்றும் செலவினத்தை சிக்கனப்படுத்தல் என்பவற்றிற்கும் போதிய கவனத்தை செலுத்தியது. மேலும், ஓர் சுழியத்திற்கு அண்மையிலான முதன்மை நிலுவை 2017க்கும் 2018 இல் முதன்மை மிகை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1 சதவீதத்திற்கும் இலக்கிடப்பட்டன. அரசு பற்றாக்குறை மற்றும் திரண்ட அரசு பற்றாக்குறையின் மட்டத்தின் கட்டாயமான பிணக்கும் இலக்குகளைக் கொண்ட இறை முகாமைத்துவ பொறுப்புச் சட்டத்திற்கு (2003) முன்மொழிப்பட்ட திருத்தமானது 2019ற்கு அப்பாற்பட்ட இறைத் திரட்சிப் பாதையில் ஓர் முக்கிய மைல்கல்லாக இருக்கும். உற்பத்தித்திறனில்லாத செலவினத்தின் அகற்றல்



மீளமைத்தல் மூலமாக வர்த்தகரீதியாக நிலைத்திருக்கக்கூடிய தொழில்முயற்சிகளாக இயங்கும் வகையில் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை மாற்றுவது, வெளிப்படத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலின் மேம்படுத்தல் மற்றும் மாணயித் திட்டங்களின் முறையான இலக்கிடல் போன்றவையை நடைமுறைப்படுத்தும் வேளையில் திரட்சி வழிமுறையின் நடுத்தர கால உபாயகரமான முந்துரிமைகள் பொது செலவினத்தை சிக்கனப்படுத்துகின்றது. இடர்பாடுகளை குறைக்கும் வேளையில் சாத்தியமான குறைந்தளவான குறைக்கும் அரகின் நிதியிடலுக்கு போதியளவான நிதி கிடைக்கும்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான எச்சரிக்கையான கடன்பாடு நிகழ்ச்சித்திட்டத்திற்கான ஓர் கட்டமைப்பை நடுத்தரகால படுகடன் முகாமைத்துவ உபாயம் வழங்குகிறது. இதேவேளையில், பல்புடை மற்றும் இருபுடை தொழில்நுட்ப உதவியுடன் படுகடன் முகாமைத்துவத்தின் தொழில்நுட்ப உள்ளாற்றலை அரசாங்கம் வலுப்படுத்திக்கொண்டிருந்தது.

குறிப்பிட்ட இலக்குகளை எய்தும்பொருட்டு, அரசாங்கத்தினால் ஏற்கனவே எடுக்கப்பட்ட பலமுன்முயற்சிகளும் மேலதிக நடவடிக்கைகளும் அண்மிய எதிர்காலத்தில் நடைமுறைக்கிடப்படவுள்ளன. 2016 நவம்பரில் இயற்றப்பட்ட பெறுமதிசேர்வரி (திருத்தச்) சட்டம் வரிவீதங்களை உயர்த்துதல் மற்றும் விலக்கல்களை ஒழித்துவிடுவதன் மூலம் வரித் தளத்தினை விரிவாக்குகின்ற வேளையில்,

உத்தேச இ-வர்த்தகப்படுத்தல் தளம் மற்றும் தீர்வகங்களினூடாக நிறுவப்படும். இது, மத்திய வங்கி சுயாதீனமான நாணயக் கொள்கையினை நாடாத்துவதற்கான முயற்சிகளில் அக்கறை முரண்பாடுகளுடன் ஒத்துச்செல்வதற்கு உதவியளிக்கும் அதேவேளையில் சாத்தியமானளவிற்குக் குறைந்த செலவில் அரசாங்கமானது நிதிகளைத் திரட்டிகொள்வதற்கு உதவும்.

அரசாங்கம் அதன் 10ஆவது நாட்டிற்கான பன்னாட்டு முறியை வெற்றிகரமாக வழங்கியமையானது இலங்கை தொடர்பில் மேம்பட்ட முதலீடாளர் நம்பிக்கையினைப் பிரதிபலித்தது. இது, பிரித்தானிய வெளியேற்றத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட உலகளாவிய சந்தைகளின் தாக்கம் காரணமாக உயர்ந்த தளம்பல்கள் காணப்பட்டமைக்கிடையிலும் முறையே 5.5 ஆண்டுகள் (ஐ.அ.டொலர் 500 மில்லியன்) மற்றும் 5.750 சதவீதம் மற்றும் 6.825 சதவீதம் கொண்ட விளைவு வீதத்தல் 10 ஆண்டுகள் (ஐ.அ.டொலர் 1.0 பில்லியன்) முறிகள் கொண்ட இரட்டைத் தொகுதி வழங்கலினூடாக 2016 யூலை அரசாங்கம் ஐ.அ.டொலர் 1.5 பில்லியனைத் திரட்டக்கூடியதாக இருந்தது. மேலும், அரசாங்கம் 2016 யூன் ஐ.அ.டொலர் 300 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டுக் கால நிதியிடல் வசதியை 3 ஆண்டுகள் முதிர்ச்சியுடன் வழங்கியது. மேலும், அரசாங்கம் 2016 செப்டெம்பரில் ஐ.அ.டொலர் 400 மில்லியன் கொண்ட மற்றொரு வெளிநாட்டு நாணய கால நிதியிடல் வசதியை 3 ஆண்டுகள் முதிர்ச்சிகளுடன் வழங்கியது.

உயர்ந்த மட்டத்தில் மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகத்தின் மீதான பெறுமதிசேர்வரியினை விரிவுபடுத்துதல், உள்நாட்டரசினைச் சட்டத்தினை மீள வரைவதன் மூலம் வருமான வரிச்சட்டத்தினை மீளதிருத்தியமைத்தல், 2016 மேயில் முதலீட்டுச் சபைச் சட்டத்தினை மாற்றியதன் மூலம் வரிவிலக்கல்களை வழங்கும் அதன் இயலாமைக் கட்டுப்படுத்தியமை மற்றும் முதலீட்டுப்படிக்களை அவற்றிற்கு முன்கூட்டியே வழங்குவது தொடர்பில் கவனச் செலுத்துவதன் மூலம் வரி ஊக்குவிப்புக்களை ஒழுங்குமுறைப்படுத்துதல், வருமான வரி, பெறுமதிசேர் வரி என்பனவற்றிற்காக வெப்தளத்தினை அடிப்படையாகக் கொண்ட வரி கோப்பிடல் உட்பட முக்கிய உள்நாட்டு வரிகளுக்கான புதிய தகவல் தொழில்நுட்ப வரிகளின் அறிமுகம் என்பன அத்தகைய முன்முயற்சிகளுக்குள் முக்கியமானவையாக விளங்குகின்றன.

வருமான அடிப்படையிலான இறைத் திரட்சியை நோக்கி மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு என்பவை குறிப்பிடத்தக்கதாகயிருந்தாலும், இறைத்திரட்சி பாதையிலிருந்து விலகாமல் நடுத்தரத்திலிருந்து நீண்ட காலத்தில் எதிர்நோக்கப்பட்ட இறை இலக்குகளை எய்துவதற்கு தேவையான இறை சீர்திருத்தங்களை கட்டுப்பாடாக மற்றும் உறுதியான அரசியல் பொறுப்புடன் தொடரவேண்டியது அவசியமாகும்.

நாட்டின் வெளிநாட்டு நிலைமையினை வலுப்படுத்துவதற்காகவும் அரசாங்கத்தின் பரந்த பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காகவும் 2016 யூன் 03ஆம் நாளன்று அரசாங்கம் பன்னாட்டு நாணய நிதியத்துடன் மூன்றாண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டமொன்றினை மேற்கொண்டது. இந்நிகழ்ச்சித்திட்டமானது அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு இணைந்ததாக பல்வேறுபட்ட வரிக் கொள்கைகள் மற்றும் வரி நிர்வாகங்களின் முன்னேற்றல் வழிமுறைகள் என்பவற்றை உள்ளடக்குகின்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆரம்ப நிலுவை அரசாங்கத்தின் இறை செயன்முறை தொடர்பில் முக்கிய கணியம்சார் செயலாற்ற பிரமாணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. 2016 சனவரி - யூன் மற்றும் 2016 சனவரி - திசம்பர் காலப்பகுதிக்கான ஆரம்ப நிலுவைக்கான பன்னாட்டு நாணயம் நிதியத்தின் கணியம்சார் செயலாற்றப் பிரமாணம் முறையே பற்றாக்குறை ரூ.46.0 பில்லியனாகவும் ரூ.97.0 பில்லியனாகவும் காணப்பட்டன. 2016இன் ஆரம்ப நிலுவைக்கான செயலாற்றப் பிரமாணம் தொடர்பில் அரசாங்கம் வெற்றிகரமாக அடைந்திருந்தது.

இலங்கைக்கான கொடுகடன் தரமிடல் தொடர்பில் பன்னாட்டுத் தரமிடல் முகவர்களினால் 2017 ஆரம்பத்தில் மேல் நோக்கித் திருத்தப்பட்ட போதும் அவற்றுள் சில 2016இல் கீழ் நோக்கிய திருத்தத்தை மேற்கொண்டிருந்தன.

2016 பெப்ரவரி 29 அன்று பிஐஜி நிறுவனமானது இலங்கையின் வெளிநாட்டுத் தரமிடலான BB- இனை 'B+' இற்குத் திருத்தியதுடன் இலங்கையின் நாட்டிற்கான தரமிடல் தோற்றப்பாடு "உறுதியானது" என்ற நிலையிலிருந்து 'எதிர்மறை' இற்கு திருத்தப்பட்டமையானது, அதிகரித்த மீள்நிதியிடல் இடர்நேர்வு, குறிப்பிடத்தக்களவு படுகடன் முதிர்ச்சிகள், பலவீனமான அரசு நிதிகள் வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்குகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் உயர்ந்த வெளிநாட்டு நாணயப் படுகடன் என்பனவற்றின் காரணமாக இலங்கையின் பாதிக்கப்படக்கூடியதன்மையினை எடுத்துக்காட்டின. எனினும், இறைச் செயலாற்றத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான முன்னேற்றம், மேம்பட்ட கொள்கை இசைவு, மற்றும் தற்பொழுது நடைபெற்றுவரும் ப.நா.நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் நம்பகத்தன்மை மற்றும் பொருளாதாரத்தின் உறுதியான வளர்ச்சி என்பனவற்றைப் பரிசீலனையில் கொண்டு பிஐஜி நிறுவனம் இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணய வழங்குநர் செலுத்தத் தவறும் வீதத்தினை 'B+' இல் உறுதிப்படுத்தியதுடன், 2017 பெப்ரவரி 09 அன்று நாட்டிற்கான தரமிடல் "எதிர்மறையில்" இருந்து "உறுதியான" தோற்றப்பாட்டிற்குத் திருத்தியமைத்தது. 2016 மார்ச் 26இல் ஸ்டான்டட் அன்ட் புவர் அதன் 'B+' நீண்ட காலத் தரமிடலையும் 'B' குறுங்காலத் தரமிடலையும் உறுதிப்படுத்திய போதும் இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு நாணய நாட்டிற்கான கொடுகடன் தரமிடலை 'உறுதியான' நிலையிலிருந்து 'எதிர்மறைக்கு' மாற்றமடைந்தமையானது அந்நேரத்தில் இலங்கையின் வெளிநாட்டுத் திரவத்தன்மை மற்றும் ஒப்பீட்டு ரீதியில் பலவீனமான அரசு நிதி என்பனவற்றை எடுத்துக்காட்டுகிறது. 2017 மார்ச் 07ஆம் நாளன்று ஸ்டான்டட் அன்ட் புவர் நீண்ட காலத்திற்கு 'B+' இனையும் குறுங்காலத்திற்கு 'B' இனையும் நாட்டிற்கான தரமிடலாக உறுதிப்படுத்தியதுடன் நாட்டிற்கான தோற்றப்பாட்டினை 'எதிர்மறை' இல் நிர்ணயித்தமையானது இலங்கையின் பலவீனமான வெளிநாட்டுத் துறைச் செயலாற்றத்தினையும் எந்தவொரு வெளிநாட்டுச் செலாவணி வீத அதிர்வுகளிலிருந்தும் தோன்றக்கூடிய அதிர்வுகளினால் அரசு நிதி பாதிக்கப்படக்கூடிய தன்மையினையும் எடுத்துக்காட்டியது. மூடிஸ் இன்வெஸ்டர் சேர்விஸ்கம் 2016 யூன் 20ஆம் நாளன்று இலங்கையின் 'B1' நாட்டிற்கான தரமிடல் 'எதிர்மறையில்' இருந்து 'உறுதியான' நிலைக்கு மாற்றியதுடன் சென்மதி நிலுவை அழுத்தங்கள் புதுப்பிக்கப்படுவதற்கு வழிவகுக்கக்கூடிய குறைவடைந்த மொ.உ.உற்பத்தி வளர்ச்சிச் சூழலொன்றில் இலங்கையின் இறை அளவையியல் சில பலவீனங்களையும் அரசாங்கத்தினால் எதிர்பார்க்கப்பட்ட இறைச்

சீர்திருத்தங்களின் காத்திரமானதன்மை எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்கக் குறைவாக இருந்தமையையும் இது எடுத்துக்காட்டின.

2016இல் இறைத் தொழிற்பாடுகளில் முன்னேற்றங்கள் காட்டப்பட்டபோதும், வரி நிருவாகத் துறையில் அமைப்பியல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட காலம், அரசு நிதியியல் முகாமைத்துவம், அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் ஆளுகை மற்றும் மேற்பார்வை என்பனவற்றின் காரணமாக சில பின்னடைவுகள் காணப்பட்டன. பல்வேறுபட்ட வரி வழிமுறைகளின் அமுலாக்கத்தின் முக்கிய காரணத்தால் 2015இல் மொ.உ.உற்பத்திக்கான அரசிறையின் விகிதத்தில் அவதானிக்கப்பட்ட மேல் நோக்கிய போக்கு 2016இலும் தொடர்ந்தது. எனினும், சில வரி மாற்றல்களும் வரி நிருவாகச் சீர்திருத்தங்களும் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்கக் குறைவான முன்னேற்றத்தினைக் காட்டியமை அரசிறையில் எதிர்பார்க்கப்பட்ட செயலாற்றத்தினை மோசமாகப் பாதித்தன. ஒட்டுமொத்த அரசுச் செலவினம் மிதமாக அதிகரித்தமையானது அரசு செலவினத்தினை முகாமைப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளுக்குச் சாதகமாக பதிலிறுத்தது. எனினும், வட்டிக் கொடுப்பனவுகள், சம்பளங்கள் மற்றும் கூலிகள் மற்றும் வீட்டலகுகளுக்கான உதவுதொகைகள் மற்றும் மாற்றல்கள் என்பனவற்றை உள்ளடக்கிய மீண்டெழும் செலவினம் இன்னமும் உயர்வாக விளங்கி அரசு நிதியியல் மீது அழுத்தங்களை தோற்றுவித்த அதேவேளை அரசு முதலீடுகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட இறை வசதிகளுக்கும் இடமளித்தன. இதுவும், நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தனியார் முதலீடுகளைக் கவர்வதற்கு அரசு தனியார் கூட்டுமுயற்சியை ஊக்குவிப்பதன் அவசியத்தினை வலியுறுத்துகின்றது. மேலும், எதிர்பார்க்கப்பட்ட இறைத்திரட்சிப் பாதை மொ.உ.உற்பத்திக்கான அரசின் படுகடன் விகிதத்தினை 2016இன் 79.3 சதவீதத்திலிருந்து 2020 அளவில் 70 சதவீதத்திற்குக் குறைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பேரண்டப் பொருளாதாரத் தோற்றப்பாட்டினை மேம்படுத்தும் பொருட்டும் ஏற்கனவேயுள்ள படுகடனில் மீண்டும் மீண்டும் ஏற்படும் செலவினைக் குறைப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டவாறு இவ்விலக்கினை எய்துவது இன்றியமையாததாகவிருப்பினும் இவ்விலக்கினை எய்துவது தற்போதைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளாதாரச் சூழலில் அரசாங்கத்திற்குப் பெரும் சவாலாக இருக்கும். மேலும், 2016 திசம்பர் அதேபோன்று 2017 மார்ச்சில் பெடரல் நிசேவ் இனால் அறிவிக்கப்பட்ட வட்டி வீத உயர்வினைத் தொடர்ந்து பன்னாட்டுச் சந்தைகளில் வட்டி வீதங்கள் உயர்வடைகின்றமை, பிரித்தானிய வெளியேற்றம் காரணமாக நிதியியல்

சந்தைகளில் காணப்படும் பாதிக்கப்படக்கூடியதன்மை, மத்திய வங்கியின் இறுக்கமான நாணயக் கொள்கை நிலையினால் உள்நாட்டு வட்டி வீதங்கள் மேல் நோக்கிப் பெயர்ந்தமை என்பனவற்றின் விளைவாக அரசாங்கத்தின் அதிகரித்துச் செல்லும் கடன்பாட்டுச் செலவு நடுத்தர காலத்தில் தொடர்ந்தும் காணப்படுவதுபோல தோன்றுகிறது. மேலும், முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக இலங்கை ரூபா தேய்வடைந்தமையானது சங்கத்தீர்வையின் வரி அடித்தளத்தை முன்னேற்றல் மற்றும் வெளிநாட்டு நிதி பகிர்ந்தளிப்பிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட உயர்ந்தளவு பெறுமதியான ரூபாக்கள் என்பவற்றின் ஊடாக இறை செயற்பாடுகளை பாதிக்கும் அதேவேளை அரசு படுகடனின் மீது மேலதிக அழுத்தத்தினை ஏற்படுத்துவது போல தோன்றுகின்றது. வெளிநாட்டுப் படுகடனைப் பொறுத்தவரையில், பல்வேறுபட்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் முதிர்ச்சியடையவுள்ளமையினால் அடுத்த 5 - 6 ஆண்டு காலப்பகுதியில் தற்போதுள்ள நாட்டின் வெளிநாட்டுப் படுகடனின் மீள்கொடுப்பனவினை ஈடுசெய்வதற்குக் கணிசமான புதிய நிதியிடல் தொகை தேவைப்படுத்தப்படுகிறது. எனவே, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் படுகடன்களை திரட்டும் பொழுது ஒரே நேரத்தில் பெருந்தொகையான படுகடன் முதிர்வுகள் செலுத்தப்பட வேண்டியமை பற்றி மிகவும் நெருக்கமான கவனத்தினைச் செலுத்த வேண்டும். இப்பின்னணியில் இறைத்துறையில் காணப்படும் நீண்ட அமைப்பியல் பலவீனங்களை வினைத்திறனாக கட்டுப்படுத்துவதற்குப் பாரிய செயல் விளைவுகளைக் கொண்ட பலமான அரசியல் கடப்பாடுகளுடன் சீர்திருத்தங்களை உத்வேகம்மிக்க முறையில் தொடர்வது அவசியமாகும்.

6

6.3 அரசாங்க வரவு செலவுத்திட்டச் செயற்பாடுகள்

அரசிறையும் கொடைகளும்

அரசிறை

2016இல் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்த அரசு அரசிறை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதிகரித்தது. அரசிறைச் சேகரிப்புக்களை உயர்த்துவதற்குத் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட முயற்சிகளின் பெறுபேறாக மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக அரசிறை 2015இல் பதிவுசெய்யப்பட்ட 13.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016இல் 14.2 சதவீதத்தினால் அதிகரித்தன. இவ்வதிகரிப்பிற்கு மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வரியல்லா அரசிறை 2015இல் பதிவுசெய்யப்பட்ட 0.9 சதவீதத்திலிருந்து 1.9 சதவீதத்திற்கு

விரிவடைந்தமைக்கு வழிவகுத்ததுடன் இதற்கு அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளிலிருந்தான இலாபங்கள் மற்றும் பங்கிலாபங்களின் மாற்றல்களில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். எனினும், 2016இல் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வரி அரசிறையினை 2015இல் பதிவுசெய்யப்பட்டவாறு மொ.உ.உற்பத்தியின் 12.4 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டமைக்கு உந்து ஊர்திகள் மீதான கலால் தீர்வை, கம்பனி மற்றும் கம்பனியல்லா வருமான வரிகள் மற்றும் பிடித்துவைத்தல் வரி என்பனவற்றிலிருந்தான வரி அரசிறை பகுதியளவில் வீழ்ச்சியடைந்த போதும் பெறுமதிசேர் வரியினையும் இறக்குமதி தொடர்பான வரிகளிலிருந்தும் ஏற்பட்ட அதிகரித்த அரசிறையே காரணமாகும்.

ஆண்டுகாலப்பகுதியில் பெயரளவு நியதிகளில் மொத்த வருமானமானது 2015இன் ரூ.1,454.9 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.1,686.1 பில்லியனுக்கு 15.9 சதவீதத்தினால் அதிகரித்ததுடன் வரி வருமானம் மற்றும் வரியல்லா வருமானம் போன்ற இரண்டினதும் அதிகரிப்பை வெளிப்படுத்தியிருந்தது. பெயரளவு நியதிகளில் வரி அரசிறை 2015இல் ரூ.1,355.8 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.1,463.7 பில்லியனுக்கு 8.0 சதவீதத்தினால் அதிகரித்தது. அதிகரித்த வரி வருமானத்திற்கு உந்து ஊர்திகளின் மீதான கலால் தீர்வை, பிடித்துவைத்தல் வரி மற்றும் கம்பனி மற்றும் கம்பனியல்லா வரிகள் தவிர்ந்த அனைத்து வரி வகைகளிலுமிருந்து சேகரிக்கப்பட்ட உயர்ந்த அரசிறைச் சேகரிப்புக்களை காரணமாகும். எனினும், பெறுமதிசேர் வரி, துறைமுக மற்றும் வானூர்திநிலையத் தீர்வைகள் மற்றும் இறக்குமதித் தீர்வைகளின் சேகரிப்பில் ஏற்பட்ட கணிசமான வளர்ச்சி என்பன அரசிறையில் ஏற்பட்ட வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்களவில் பங்களித்திருந்தன. மறைமுக வரிகளிலிருந்தான அரசிறை 2016இல் வரி அரசிறையின் முக்கிய மூலமாக விளங்கி மொத்த வரி அரசிறையில் 82.3 சதவீதத்திற்கு வகைகூறியது. அதேவேளை, நேர்வரிகளிலிருந்தான அரசிறை 2016இல் சிறிதளவால் வீழ்ச்சியடைந்து, மொத்த வரி அரசிறையில் 17.7 சதவீதத்திற்கு மாத்திரம் வகைகூறியமைக்கு கம்பனி மற்றும் கம்பனியல்லா வருமான வரிகள் மற்றும் பிடித்துவைத்தல் வரி என்பனவற்றிலிருந்தான அரசிறையில் ஏற்பட்ட வீழ்ச்சியே காரணமாகும். மொத்த அரசிறையில் வரி அரசிறையின் பங்கு முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 93.2 சதவீதத்திலிருந்து 2016இல் 86.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமை வரியல்லா அரசிறைச் சேகரிப்புக்களில் ஏற்பட்ட கணிசமான அதிகரிப்பினைப் பிரதிபலிப்பதாக இருந்தது.

கூட்டுத்தாபன மற்றும் கூட்டுத்தாபனமல்லா வருமான வரி மற்றும் பிடித்துவைத்தல் வரி என்பவற்றிலிருந்தான குறைந்தளவான வரி வருவாயின் காரணமாக வருமான வரிகளில் இருந்தான


வருமானம் மொ.உ.உற்பத்தி மற்றும் பெயரளவு நியதி ஆகிய இரண்டு நியதிகளிலும் வீழ்ச்சியடைந்திருந்தது. அதன்படி மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வருமான வரிகளிலிருந்தான அரசிறை 2015இல் பதிவுசெய்யப்பட்ட 2.4 சதவீதத்திலிருந்து 2016இல் 2.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த வேளையில் பெயரளவு நியதிகளில் இது முன்னைய ஆண்டின் ரூ.262.6 பில்லியனிலிருந்து ரூ.258.9 பில்லியனுக்கு 1.4 சதவீதத்தினால் மிதமாக வீழ்ச்சியடைந்தது. இதற்கமைய, கம்பனி மற்றும் கம்பனியல்லா வருமான வரிகளிலிருந்தான அரசிறை முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ரூ.167.3 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.154.3 பில்லியனுக்கு 7.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இதற்கு இலாபத்தினை உருவாக்குகின்ற தொழிலாளர் பொருளாதாரப் பணிக் கட்டணப் பொறுப்பு மற்றும் செலுத்தத்தக்க வருமான வரிக்கெதிராக வழங்கப்பட்ட பொருளாதார பணிக் கட்டண வரிக்கழிவு என்பனவே முக்கிய காரணமாக காணப்பட்டதுடன் அவை பொருளாதாரப் பணிக் கட்டணத்திலான வருவாய் சேகரிப்பை அதிகரித்திருந்த அதேவேளை கூட்டுத்தாபன மற்றும் கூட்டுத்தாபனமல்லா வருமான வரியை வீழ்ச்சியடையச் செய்திருந்தது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் உழைக்கும் பொழுதே செலுத்தும் வரியிலிருந்தான அரசிறை 2016இல் ரூ.28.2 பில்லியனுக்கு 7.5 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு அரசிறை நிருவாக முகாமைத்துவத் தகவல் முறைமை ஆரம்பிக்கப்பட்டமையுடன் வரி இணங்குவிப்புக்கள் அதிகரித்தமையே காரணமாகும். அதேவேளை பொருளாதாரப் பணிக் கட்டணத்திலிருந்தான அரசிறை 2015இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.6.1 பில்லியனிலிருந்து ரூ.20.5 பில்லியனுக்கு குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தமைக்கு பொருளாதாரப் பணிக் கட்டணம் 0.25 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டமையும் பொருளாதாரப் பணிக் கட்டணத்தின் காலாண்டு மொத்தப் புரள்வு ரூ.50 மில்லியனையும் விஞ்சுகின்ற இலாபத்தை உருவாக்கும் பிணையங்களுக்கு விரிவாக்கப்பட்டமையும் காரணமாக இருந்தன. எனினும், பிடித்துவைத்தல் வரியிலிருந்தான அரசிறை ரூ.55.9 பில்லியனுக்கு 11.1 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து ஆண்டு காலப்பகுதியில் அரசு பிணைய வழங்கல்களின் அளவில் ஏற்பட்ட வீழ்ச்சியைப் பிரதிபலித்தது.

2016இல் பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிறை பெயரளவு நியதிகள் மற்றும் மொ.உ.உற்பத்தியின் சதவீதம் ஆகிய இரண்டு நியதிகளிலும் அதிகரித்தது. பெறுமதிசேர் வரி வீதம் 11 சதவீதத்திலிருந்து 15 சதவீதத்திற்கு அதிகரித்தமை, பெறுமதிசேர் வரித்தளம் விரிவடைந்தமை மற்றும் பெறுமதிசேர் வரியின் கீழ் வழங்கப்பட்ட பல விலக்கல்கள் நீக்கப்பட்டமை மற்றும் அரசிறை நிருவாக முகாமைத்துவத் தகவல்

முறைமை ஆரம்பிக்கப்பட்டமையுடன் இணங்குவிப்புக்கள் அதிகரித்தமை என்பனவே இதற்கு முக்கிய காரணங்களாகும். இதற்கமைய, மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிறை 2015இன் 2.0 சதவீதத்திலிருந்து 2016இல் 2.4 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில் பெயரளவு நியதிகளில் இது, முன்னைய ஆண்டில் ரூ.219.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.283.5 பில்லியனுக்கு 29.0 சதவீதத்தினால் அதிகரித்தது. உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து உருவாக்கப்பட்ட பெறுமதிசேர் வரி அரசிறை ரூ.168.1 பில்லியனுக்கு 28.8 சதவீதத்தினால் அதிகரித்ததுடன் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக இது முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 1.2 சதவீதத்திலிருந்து 1.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. மேலும் மேற்கூறப்பட்ட மாற்றங்களின் காரணமாக இறக்குமதி மீதான பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிறையும் முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ரூ.89.2 பில்லியனிலிருந்து ரூ.115.3 பில்லியனுக்கு 29.3 சதவீதத்தினால் 2016இல் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது.

மொத்த வரி அரசிறைக்கு தனிப்பெரும் பங்களிப்பாளராக விளங்கும் கலால் தீர்வைகளிலிருந்தான அரசிறை 2016இல் வீழ்ச்சியடைந்தமைக்கு உந்து ஊர்திகளின் இறக்குமதிகளிலிருந்தான கலால் வரி அரசிறையில் ஏற்பட்ட வீழ்ச்சியே முக்கிய காரணமாகும். 2016இல் மொத்த வரி அரசிறையில் கலால் வரி அரசிறையின் பங்கும் 2015இல் 36.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 31.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு உந்து ஊர்திகளின் இறக்குமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியே காரணமாகும். இதன்படி, பெயரளவு நியதிகளில் கலால் தீர்வைகளிலிருந்தான அரசிறை 2015இன் ரூ.497.7 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.454.9 பில்லியனுக்கு 8.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்த வேளையில் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக இது 2015இல் 4.5

வரைபடம் 6.2
அரசிறையின் உள்ளடக்கம் - 2016



சதவீதத்திலிருந்து 3.8 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தது. எனினும், குடிவகை, சிகரட் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளின் மீதான கலால் வரி 14.2 சதவீதத்தினால் ரூ.120.2 பில்லியனுக்கும் 11.0 சதவீதத்தினால் முறையே ரூ.88.8 பில்லியனுக்கும் 23.6 சதவீதத்தினால் ரூ.55.7 பில்லியனுக்கும் அதிகரித்தமைக்கு இவ்வற்பத்திகள் மீதான கலால் வரி வீதங்கள் மேல் நோக்கித் திருத்தப்பட்டமையே காரணமாகும். எனினும், உந்து ஊர்திகள் மீதான கலால் வரியிலிருந்தான அரசிறை, ஊர்திகளின் இறக்குமதியினைக் கட்டுப்படுத்துவதற்காக முக்கியமாக அரசாங்கத்தினால் பின்பற்றப்பட்ட கொள்கை வழிமுறைகளுக்குப் பதிலிறுத்தும் விதத்தில் ரூ.263.5 பில்லியனிலிருந்து ரூ.186.5 பில்லியனுக்கு 2016இல் 29.2 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தது. இவை சில தெரிந்தெடுக்கப்பட்ட உந்து ஊர்திகள் மீதான அதிகரிக்கின்ற வரிகள் மற்றும் கலால் தீர்வையின் கணிப்பு நோக்கங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மதிப்பீட்டு முறைமைகள், கடன்கள் மீதான பெறுமதி விகிதத்திற்கேற்ப உயர்ந்தபட்சக் கடன் விதிப்பு மற்றும் 2015இன் பிற்பகுதியிலிருந்து உந்து ஊர்திகளின் கொள்வனவு அல்லது பயன்பாட்டு நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்கள் என்பனவற்றை உள்ளடக்குகின்றன.

அட்டவணை 6.2
அரசிறையின் பொருளாதாரப் பகுப்பாய்வு

விடயம்	2015	2016		2017
		ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிக மாணவை	ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்
ரூ. பில்லியன்				
வரி அரசிறை	1,355,779	1,646,000	1,463,689	1,827,000
வருமான வரிகள்	262,583	251,700	258,857	334,550
பெறுமதி சேர் வரி	219,700	240,000	283,470	380,000
கலால் வரிகள்	497,652	556,235	454,952	579,035
இறக்குமதித் தீர்வை	132,189	125,000	156,487	165,500
ஏனைய வரிகள்	243,655	473,065	309,924	367,915
வரியல்லா அரசிறை	99,099	176,970	222,374	183,300
மொத்த அரசிறை	1,454,878	1,822,970	1,686,062	2,010,300
மொ.உ.உ. இன் சதவீதமாக (அ)				
வரி அரசிறை (அ)	12.4	13.2	12.4	13.5
வருமான வரிகள்	2.4	2.0	2.2	2.5
பெறுமதி சேர் வரி	2.0	1.9	2.4	2.8
கலால் வரிகள்	4.5	4.4	3.8	4.3
இறக்குமதி வரிகள்	1.2	1.0	1.3	1.2
ஏனைய வரிகள்	2.2	3.8	2.6	2.7
வரியல்லா அரசிறை	0.9	1.4	1.9	1.4
மொத்த அரசிறை	13.3	14.6	14.2	14.9

(அ) 15.03.2017இல் கிடைக்கக்கூடியதாக உள்ள தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட 2015இற் கான திருத்தப்பட்ட மொ.உ.உ. உற்பத்தி மதிப்பீடு களை அடிப்படையாகக் கொண்டவை. மூலம் : நிதி அமைச்சு

2016இல் இறக்குமதித் தீர்வைகள் மற்றும் சிறப்புப் பண்டத் தீர்வைகளிலிருந்தான அரசிறைச் சேகரிப்புகள் 2015இல் 1.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் மொ.உ.உ.உற்பத்தியின் 1.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. பெயரளவு நியதிகளில், இறக்குமதித் தீர்வைகளிலிருந்தான அரசிறை ரூ.156.5 பில்லியனுக்கு 18.4 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில் சிறப்புப் பண்டத் தீர்வையிலிருந்தான அரசிறை முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ரூ.52.3 பில்லியனிலிருந்து ரூ.55.8 பில்லியனுக்கு 6.8 சதவீதத்தினால் அதிகரித்தது. குறிப்பிட்ட பொருட்கள் மீது பிரயோகிக்கத்தக்க இறக்குமதித் தீர்வைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு, சுங்கத்தீர்வைத் தளத்தல்களுக்குச் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் 2015இல் மூன்று பிரிவுத் தீர்வை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டமை என்பன இறக்குமதித் தீர்வைச் சேகரிப்பானது அதிகரிப்பதற்கான காரணங்களாயின. சிறப்புப் பண்டத் தீர்வையிலிருந்தான அரசிறையில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு சிறப்புப் பண்டத் தீர்வையின் பொறுப்பு விரிவாக்கப்பட்டமையும் உள்நாட்டுச் சந்தையின் கேள்வி மற்றும் நிரம்பல் நிலைமையினைப் பரிசீலனையில் கொண்டு அரசாங்கத்தினால் காலத்திற்குக் காலம் சிறப்புப் பண்டத் தீர்வையின் மீது செய்யப்பட்ட திருத்தங்களும் முக்கிய காரணங்களாக விளங்கின. வரி அரசிறையில் இறக்குமதித் தீர்வையின் பங்கு 2015இல் பதிவுசெய்யப்பட்ட 9.8 சதவீதத்திலிருந்து 2016இல் 10.7 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில் வரி அரசிறையில் சிறப்புப் பண்டத் தீர்வையிலிருந்தான பங்கு முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 3.9 சதவீதத்திலிருந்து ஆண்டு காலப்பகுதியில் 3.8 சதவீதத்திற்குச் சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது.

2016இல் மற்றைய அனைத்து வரிகளிலுமிருந்தான அரசிறை பெயரளவு நியதிகளில் அதிகரித்தது. இதற்கமைய, துறைமுகம் மற்றும் வானூர்திநிலையங்களுக்கான தீர்வையிலிருந்தான அரசிறை ரூ.88.8 பில்லியனுக்கு 51.5 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தமைக்கு, 2016 சனவரி 01ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் துறைமுகம் மற்றும் வானூர்திநிலையத் தீர்வை 5.0 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டமையே காரணமாகும். செஸ் இலிருந்தான அரசிறை ரூ.61.7 பில்லியனுக்கு 33.4 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு ஆடைகள் மற்றும் காலணிகள் உட்பட பல உற்பத்திகளுக்கு பிரயோகிக்கத்தக்க செஸ் வீதங்களில் ஏற்பட்ட அதிகரிப்பே காரணமாகும். பெயரளவு நியதிகளில் தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரிகளிலிருந்தான அரசிறை ரூ.57.4 பில்லியனுக்கு 27.6 சதவீதத்தினால் கணிசமாக

அதிகரித்தமை உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் மீதான தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகள் மீதான தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரி ஆகிய இரண்டின் அரசிறையிலும் ஏற்பட்ட அதிகரிப்பினைப் பிரதிபலித்தது. பல்வேறுபட்ட பணிகள் மீது வழங்கப்பட்ட விலக்கல்கள் அகற்றப்பட்டமை, உயர்ந்த இறக்குமதி அளவுகளுடன் சேர்ந்து பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட மேம்பாடுகள் என்பன தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரிகளிலிருந்தான அரசிறையின் வளர்ச்சிக்குப் பங்களித்தன. இவ்வாண்டுப் பகுதியில் தொலைத்தொடர்பூட்டல் தீர்வையிலிருந்தான அரசிறை பெயரளவு நியதிகளில் ரூ.35.9 பில்லியனுக்கு 7.8 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு தொலைத்தொடர்பூட்டல் தொடர்பான நடவடிக்கைகளில் ஏற்பட்ட விரிவாக்கம் மற்றும் இணையத்தளப் பணிகள் மீதான தொலைத்தொடர்பூட்டல் தீர்வை மற்றும் பன்னாட்டு தொலைத்தொடர்பூட்டல் தொழிற்பாட்டாளர் தீர்வை இரண்டிலும் ஏற்பட்ட தீர்வை அதிகரிப்பு என்பன காரணங்களாக அமைந்தன. மேலும், மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக துறைமுகம் மற்றும் வானூர்திநிலையத் தீர்வையிலிருந்தான அரசிறை 2015இல் பதிவுசெய்யப்பட்ட 0.5 சதவீதத்திலிருந்து 0.8 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில் செஸ்ஸ ிலிருந்தான அரசிறை மொ.உ.உற்பத்தியில் சதவீதமாக 2015இல் 0.4 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதத்திற்கு அதிகரித்தன. இவ்வாண்டுப் பகுதியில் தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரியிலிருந்தான அரசிறை முன்னைய ஆண்டின் மொ.உ.உற்பத்தியில் 0.4 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.

மொ.உ.உற்பத்திக்கான வரியல்லா அரசிறையின் விகிதம் 2015இல் பதிவுசெய்யப்பட்ட 0.9 சதவீதத்திலிருந்து 2016இல் 1.9 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில் பெயரளவு நியதிகளில் இது 2015இன் ரூ.99.1 பில்லியனிலிருந்து ரூ.222.4 பில்லியனுக்கு இருமடங்கிற்கும் கூடுதலாக அதிகரித்தது. அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளிலிருந்தான இலாபம் மற்றும் பங்கிலாபங்களின் மாற்றங்களில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கட்டணங்கள் மற்றும் விதிப்புக்கள் இவ்வதிகரிப்பிற்கு முக்கியமாகப் பங்களித்தன. வங்கித்தொழில் மற்றும் காப்புறுதியிலுள்ள அரசு தொழில்முயற்சிகள் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சாரசபை மற்றும் தொலைத்தொடர்பூட்டல் ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு என்பவற்றின் மேம்பட்ட செயலாற்றத்தின் விளைவாக, அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளின் இலாபங்கள் மற்றும் பங்கிலாபங்களின் மாற்றங்களிலிருந்தான அரசிறைச் சேகரிப்புக்கள் இவ்வாண்டுப் பகுதியில் 2015இன்

ரூ.29.8 பில்லியனிலிருந்து ரூ.108.2 பில்லியனுக்கு மூன்று மடங்கிற்கும் கூடுதலாக குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தன. அதேவேளை கட்டணம் மற்றும் விதிப்புக்களிலிருந்தான அரசிறை 2015இல் ரூ.42.4 பில்லியனிலிருந்து ரூ.68.4 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு புறப்படுகைத் தீர்வை, கடவுச்சீட்டு மற்றும் விசா கட்டணங்களில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு, வட்டி மற்றும் வாடகை போன்ற ஏனைய மூலங்களிலிருந்தான வரியல்லா அரசிறையும் 2016இல் அதிகரித்தது. அதன்விளைவாக மொத்த அரசிறையில் வரியல்லா அரசிறையின் பங்கு 2015இல் பதிவுசெய்யப்பட்ட 6.8 சதவீதத்திலிருந்து 13.2 சதவீதத்திற்குக் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது.

கொடைகள்

இவ்வாண்டுப் பகுதியில் பகிர்நதளிக்கப்பட்ட மொத்த வெளிநாட்டுக் கொடைகள் 2015இன் ரூ.6.0 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.7.5 பில்லியனுக்கு அதிகரித்த போதும், இது வருடாந்த மதிப்பீடான ரூ.15.0 பில்லியனைவிடக் குறிப்பிடத்தக்களவிற்குக் குறைவானதாகும். பல்புடை அபிவிருத்தி பங்குதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட கொடைகள் 2015இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.4.4 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.5.1 பில்லியனுக்கு 16.4 சதவீதத்தினால் அதிகரித்தது. அதேவேளை, மொத்தக் கொடைகளில் பல்புடை மூலங்களிலிருந்தான கொடைகளின் பங்கு 2015இன் 73.4 சதவீதத்திலிருந்து 2016இல் 68.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. எனினும், இருபுடை மூலங்களிலிருந்தான கொடைகள் முன்னைய ஆண்டின் ரூ.1.6 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.2.4 பில்லியனுக்குக் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது. இவ்வாண்டில் கொடைகளை வழங்கிய முக்கிய அபிவிருத்தி பங்குதாரர்களாக பன்னாட்டு அபிவிருத்தி அமைப்பு, உலக வங்கி மற்றும் ஜேர்மனி என்பன விளங்கின.

செலவினம் மற்றும் தேறிய கடன் வழங்கல்

மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்தச் செலவினமும் தேறிய கடன் வழங்கலும் 2015இன் 20.9 சதவீதத்திலிருந்து 2016இல் 19.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு மீண்டெழும் செலவினம் மற்றும் மூலதனச் செலவினம் மற்றும் தேறிய கடன்வழங்கல் ஆகிய இரண்டிலும் ஏற்பட்ட வீழ்ச்சியே காரணமாகும். இது, மீண்டெழும் செலவினத்தினைக் கட்டுப்படுத்துவதற்கும் அதேபோன்று மூலதனச் செலவினத்தினை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட முயற்சிகளின் பெறுபேறாகும். இதன்படி, மொத்தச் செலவினம் மற்றும் தேறிய கடன்வழங்கலில் ஏற்பட்ட வீழ்ச்சியானது, மீண்டெழும்

செலவினம் 0.7 சதவீதப் புள்ளியினால் மொ.உ.உற்பத்தியின் 14.8 சதவீதத்திற்கும் மூலதனச் செலவினமும் தேரிய கடன்வழங்கலும் 0.5 சதவீதப் புள்ளியினால் 4.9 சதவீதத்திற்கும் வீழ்ச்சியடைந்தமையின் இணைந்த விளைவாகும். எனினும், பெயரளவு நியதிகளில் மொத்தச் செலவினமும் தேரிய கடன்வழங்கலும் 2015இன் ரூ.2,290.4 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.2,333.9 பில்லியனுக்கு 1.9 சதவீதத்தினால் அதிகரித்தது. 2016இன் மொ.உ.உற்பத்தியில் 5.0 சதவீதமாக விளங்கிய அரசு முதலீடு 2015இல் பதிவுசெய்யப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 5.5 சதவீதத்திலும் பார்க்கக் குறிப்பிடத்தக்களவிற்குக் குறைவானதாகக் காணப்பட்டது.

மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மீண்டெழும் செலவினம் 2015இல் 15.5 சதவீதத்திலிருந்து 2016இல் 14.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. வட்டி வீதம் தவிர்ந்த அனைத்து முக்கிய மீண்டெழும் செலவின வகைகளிலும் ஏற்பட்ட வீழ்ச்சி இவ்வபிவிருத்திக்குப் பங்களித்தது. எனினும், பெயரளவு நியதிகளில் மீண்டெழும் செலவினம் 2015இல் ரூ.1,701.7 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.1,757.8 பில்லியனுக்கு 3.3 சதவீதத்தினால் அதிகரித்தது. வட்டிக் கொடுப்பனவில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு பெயரளவு நியதிகளில் மீண்டெழும் செலவினத்தில் ஏற்பட்ட அதிகரிப்பும் அதனைத் தொடர்ந்து சம்பளங்கள் மற்றும் கூலிகள் என்பவற்றில் ஏற்பட்ட அதிகரிப்புக்களும் பங்களித்தன.

2016இல் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வட்டிக் கொடுப்பனவுகள் முன்னைய ஆண்டின் 4.7 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதத்திற்கு அதிகரித்தன. பெயரளவு நியதிகளில், வட்டிச் செலவினம் 2015இன் ரூ.509.7 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.610.9 பில்லியனுக்கு 19.9 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு உள்நாட்டுச் சந்தைகளிலும் அதேபோன்று பன்னாட்டுச் சந்தைகளிலும் நிலவிய ஒப்பீட்டு ரீதியில் உயர்ந்த வட்டி வீதங்களும் முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக இலங்கை ரூபா தேய்வடைந்தமையும் முக்கிய காரணங்களாக அமைந்தன. 2016இல் உள்நாட்டுப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2015இல் ரூ.394.3 பில்லியனிலிருந்து ரூ.484.2 பில்லியனுக்கு 22.8 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு உள்நாட்டுப் படுகடன் மீதான சராசரி வட்டி வீதத்தில் ஏற்பட்ட அதிகரிப்புடன் இணைந்து வெளிநின்ற உள்நாட்டுப் படுகடன் இருப்பு 2016 இறுதியிலுள்ளவாறு ரூ.5,341.5 பில்லியனுக்கு 7.7 சதவீதத்தினால் அதிகரித்தமையே முக்கிய காரணமாகும். அதேவேளை, திறைசேரி முறிகள் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2015இன் ரூ.295.8 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.356.8 பில்லியனுக்கு 20.6 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு

உள்நாட்டு சந்தை வட்டி வீதங்கள் அதிகரித்தமையும் திறைசேரி முறிகளின் இருப்பு 2016 இறுதியில் 12.4 சதவீதத்தினால் அதிகரித்தமையும் காரணங்களாக அமைந்தன. திறைசேரி உண்டியல் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2015இன் ரூ.57.7 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.78.8 பில்லியனுக்கு 36.5 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு உள்நாட்டு சந்தையில் வட்டிவீதம் அதிகரித்தமையே முக்கிய காரணமாகும். மேலும், இலங்கை அபிவிருத்தி முறிகள் மற்றும் ரூபாக் கடன்கள் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2016இல் முறையே ரூ.33.4 பில்லியனாகவும் ரூ.2.9 பில்லியனாகவும் காணப்பட்டன. இதன் விளைவாக, மொத்த வட்டிக் கொடுப்பனவுகளில் உள்நாட்டுப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகளின் பங்கு முன்னைய ஆண்டின் 77.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016இல் 79.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை, வெளிநாட்டுப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2015இன் 115.4 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.126.7 பில்லியனுக்கு 9.8 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு 2016 இறுதியில் வெளிநாட்டுப் படுகடன் இருப்பு 14.2 சதவீதத்தினால் அதிகரித்தமையே முக்கிய காரணமாகும். 2016 காலப்பகுதியில் வட்டிக் கொடுப்பனவுகள் மீண்டெழும் செலவினத்தில் தனிப்பெரும் விடயமாக மாறியதுடன் மொத்த மீண்டெழும் செலவினத்தில் 34.8 சதவீதத்திற்கும் அரசு அரசிறையில் 36.2 சதவீதத்திற்கும் வகைகூறுகின்றது.

சம்பளங்கள் மற்றும் கூலிகள் மீதான செலவினம் 2015இன் மொ.உ.உற்பத்தியின் 5.1 சதவீதத்திலிருந்து 2016இல் மொ.உ.உற்பத்தியின் 4.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த போதும் பெயரளவு நியதிகளில் 2.6 சதவீதத்தினால் ரூ.576.5 பில்லியனுக்கு அதிகரித்தன. பாதுகாப்பு ஆணையினர் உட்பட மத்திய அரசாங்க ஊழியர்களுக்குச் செலுத்தப்பட்ட சம்பளங்களும் கூலிகளும் ரூ.432.7 பில்லியனுக்கு 5.3 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு அரசு துறை ஊழியர்களுக்காக 2016 சனவரி 01 இலிருந்து புதிய சம்பள அமைப்பு அமுல்படுத்தப்பட்டதுடன் அடிப்படைச் சம்பளத்திற்கான இடைக்காலப் படிக்கொடுப்பனவிற்கு மாற்றியமை காரணமாக மேலதிக நேரம் மற்றும் ஏனைய படிக்களில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். மொத்த மீண்டெழும் செலவினத்தில் சம்பளங்கள் மற்றும் கூலிகளின் பங்கு 2015இன் 33.0 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016இல் 32.8 சதவீதத்திற்கு வகைகூறி மீண்டெழும் செலவினத்தில் இரண்டாவது தனிப்பெரும் விடயமாக வகைகூறியது.

மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக ஏனைய பொருட்கள் மற்றும் பணிகள் மீதான செலவினம், 2015இன் 1.9 சதவீதத்திலிருந்து 2016இல் 1.4 சதவீதத்திற்கு

அட்டவணை 6.3

மீள் கொடுப்பனவுகளைக் கழித்த செலவினம் மற்றும் கடன் வழங்கலின் பொருளாதாரப் பகுப்பாய்வுகள்

விடயம்	2015	2016		2017 ஒப்பீதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்
		ஒப்பீதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிக மானவை	
ரூ. மில்லியன்				
மீண்டெழும் செலவினம்	1,701,658	1,717,239	1,757,782	1,946,000
பொருட்கள் பணிகள் மீதான செலவு	772,563	757,722	746,250	838,336
இதில் சம்பளங்கள் மற்றும் கூலிகள்	561,730	581,341	576,471	615,000
வட்டிக் கொடுப்பனவுகள்	509,674	520,452	610,895	680,087
வெளிநாடு	115,386	79,233	126,713	123,291
உள்நாடு	394,289	441,219	484,182	556,796
நடைமுறை மாற்றல்களும் மானியங்களும்	419,420	439,065	400,637	427,577
இதில் குடும்ப அலகுகளும் ஏனைய துறைகளும்	345,483	371,392	317,153	358,613
சமுத்தி	39,994	43,950	40,740	43,950
ஓய்வூதியங்கள்	155,320	167,845	171,903	180,830
வளமாக்கி மானியம்	49,571	35,000	27,771	36,500
ஏனையவை	100,598	124,597	76,739	97,333
முலதனச் செலவினம்	588,175	859,482	577,036	697,780
உண்மைச் சொத்துக்களின் கையேற்று	313,260	622,066	328,202	502,035
முலதன மாற்றல்கள்	274,916	237,416	248,834	195,745
மீள் கொடுப்பனவுகளைக் கழித்த கடன் வழங்கல்	561	1,399	-934	1,520
மொத்த செலவினமும் தேறிய கடன்வழங்கலும்	2,290,394	2,578,119	2,333,883	2,645,300
மொ.உ.உ. இன் சதவீதமாக (அ)				
மீண்டெழும் செலவினம்	15.5	13.7	14.8	14.4
பொருட்கள் பணிகள் மீதான செலவு	7.1	6.1	6.3	6.2
இதில் சம்பளங்களும் கூலிகளும்	5.1	4.7	4.9	4.6
வட்டிக் கொடுப்பனவுகள்	4.7	4.2	5.2	5.0
வெளிநாடு	1.1	0.6	1.1	0.9
உள்நாடு	3.6	3.5	4.1	4.1
நடைமுறை மாற்றல்களும் மானியங்களும்	3.8	3.5	3.4	3.2
இதில் குடும்ப அலகுகளும் ஏனைய துறைகளும்	3.2	3.0	2.7	2.7
சமுத்தி	0.4	0.4	0.3	0.3
ஓய்வூதியங்கள்	1.4	1.3	1.5	1.3
வளமாக்கி மானியம்	0.5	0.3	0.2	0.3
ஏனையவை	0.9	1.0	0.6	0.7
முலதனச் செலவினம்	5.4	6.9	4.9	5.2
உண்மைச் சொத்துக்களின் கையேற்று	2.9	5.0	2.8	3.7
முலதன மாற்றல்கள்	2.5	1.9	2.1	1.4
மீள் கொடுப்பனவுகளைக் கழித்த கடன் வழங்கல்
மொத்த செலவினமும் தேறிய கடன்வழங்கலும்	20.9	20.6	19.7	19.6


(அ) 2017.03.15இல் கிடைப்பளவாக இருந்த தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட 2015 இற்கான திருத்தப்பட்ட மொ.உ.உ.உற்பத்தி மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது

வீழ்ச்சியடைந்தது. அதேபோன்ற பெயரளவு நியதிகளில், இது 2016இல் ரூ.169.8 பில்லியனுக்கு 19.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இதற்கு ஏனைய பொருட்கள் மற்றும் பணிகள் மீதான மீண்டெழும் செலவினத்தினைச் சிக்கனப்படுத்த அரசாங்கம் எடுத்த முயற்சிகளே முக்கிய காரணமாகும். மத்திய அரசாங்கம் மற்றும் பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பாதுகாப்பினால் ஏனைய பொருட்கள் மற்றும் பணிகள் மீது உற்பத்தி செலவினம் 2015இன் ரூ.190.9 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.144.4 பில்லியனுக்கு 24.3 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இது இவ்வாண்டுப் பகுதியில் ஏனைய பொருட்கள் மற்றும் பணிகள் மீதான மொத்தச் செலவினத்தில் 85.1 சதவீதத்திற்கு வகைகூறியது.

மொ.உ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்த நடைமுறை மாற்றல்களும் உதவுதொகைகளும் 2015இன் 3.8 சதவீதத்திலிருந்து 2016இல் 3.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு வீட்டு அலகுகளுக்கான நடைமுறை மாற்றல்களில் ஏற்பட்ட வீழ்ச்சியே முக்கிய காரணமாகும். இதேபோன்று, தற்போது இடம்பெற்றுவரும் இறைத்திரட்சி முயற்சிகளுக்கு ஏற்ற வகையில் நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களை சீரமைப்பதன் பகுதியளவு காரணத்தால் பெயரளவு நியதிகளில் நடைமுறை மாற்றல்களும் உதவுதொகைகளும் 2015இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.419.4 பில்லியனுடன் ஒப்பீடுகையில் 2016இல் ரூ.400.6 பில்லியனுக்கு 4.5 சதவீதத்தினால் அதிகரித்தன. மொத்த நடைமுறை மாற்றல்களில் வீட்டலகுகள் மற்றும் ஏனைய துறைகளுக்கான நடைமுறை மாற்றல்கள் 79.2 சதவீதத்திற்கு வகைகூறிய வேளையில் அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு கூட்டுத்தாபனங்களுக்கான மாற்றல்கள் 2016இல் முறையே 12.5 சதவீதத்திற்கும் 8.3 சதவீதத்திற்கும் வகைகூறின.

ஓய்வூதியக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட வீட்டலகுகளுக்கான நடைமுறை மாற்றல்கள் 2015இன் மொ.உ.உ.உற்பத்தியில் 3.2 சதவீதத்திலிருந்து 2016இல் மொ.உ.உ.உற்பத்தியில் 2.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தன. பெயரளவு நியதிகளில் வீட்டலகுகளுக்கான நடைமுறை மாற்றல்கள் 2015இன் ரூ.345.5 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.317.2 பில்லியனுக்கு 8.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. இதில் வீட்டலகுகளுக்கான மாற்றல்களின் கீழ் தனிப்பெரும் விடயமாக விளங்கும் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் 2015இல் ரூ.155.3 பில்லியனுடன் ஒப்பீடுகையில் ரூ.171.9 பில்லியனுக்கு 10.7 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு இல.03/2016 கொண்ட பொது நிருவாக சுற்றறிக்கையின்படி அரசு ஊழியர்களின் சம்பளம், புதிய சம்பள அளவுகளுக்கு மாற்றப்பட்டமையும் ஓய்வூதியம்பெறுவோரின் எண்ணிக்கை 579,414 இற்கு

வரைபடம் 6.3
மீண்டெழும் அரசு செலவினத்தின் உள்ளடக்கம் - 2016



அட்டவணை 6.4
செலவினத்தின் தொழிற்பாட்டுப் பகுப்பாய்வு


விடயம்	2016			2017
	2015	ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிகமானவை	ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்
ரூ. மில்லியன்				
மீண்டமும் செலவினம்	1,701,658	1,717,239	1,757,782	1,946,000
அரசு பொதுப் பணிகள்	414,275	414,415	408,176	464,881
பொது நிருவாகம்	105,661	113,983	104,519	154,085
பாதுகாப்பு	233,733	237,040	224,315	231,081
பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு	74,881	83,392	79,343	79,715
சமூகப் பணிகள்	564,190	606,323	607,626	620,903
கல்வி	169,600	178,938	179,319	175,097
நலம்	140,560	155,202	155,402	152,860
நலன்புரி	230,035	247,650	251,490	264,585
குடியிருப்பாளருக்கான பணிகள்	23,995	24,532	21,415	28,361
பொருளாதாரப் பணிகள்	173,430	133,621	129,435	131,054
வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம்	91,267	70,047	63,787	73,989
வலு மற்றும் நீர் வழங்கல்	5,479	1,343	1,334	2,940
போக்குவரத்து மற்றும் தொடர்புட்படல்	57,028	49,839	48,959	33,856
ஏனையவை	19,656	12,391	15,354	20,269
ஏனையவை	549,763	542,881	612,544	729,161
இதில் வட்டிக் கொடுப்பனவுகள்	509,674	520,452	610,895	680,087
மூலத்தச் செலவினம் மற்றும் கடன்வழங்கல்	602,767	869,880	594,013	708,300
அரசு பொதுப் பணிகள்	48,699	52,779	50,504	86,087
பொது நிருவாகம்	44,886	46,314	46,128	74,539
பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு	3,813	6,465	4,376	11,548
சமூகப் பணிகள்	124,369	289,355	117,297	183,170
கல்வி	55,447	156,492	58,971	90,873
நலம்	37,230	78,950	30,747	46,843
விடமடப்பு	7,811	9,939	7,152	9,263
குடியிருப்பாளருக்கான பணிகள்	23,882	43,975	20,426	36,191
பொருளாதாரப் பணிகள்	429,030	525,578	424,021	437,428
வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம்	54,447	128,993	68,990	79,121
வலு மற்றும் நீர் வழங்கல்	55,499	49,529	48,840	32,685
போக்குவரத்து மற்றும் தொடர்புட்படல்	239,279	207,413	200,478	165,827
ஏனையவை	79,805	139,643	105,713	159,795
ஏனையவை	668	2,167	2,191	1,615
மொத்தச் செலவினமும் கடன் வழங்கலும்	2,304,425	2,587,119	2,351,795	2,654,300
மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக (அ)				
அரசு பொதுப்பணிகள்	4.2	3.9	3.9	4.1
சமூகப் பணிகள்	6.3	7.2	6.1	6.0
பொருளாதாரப் பணிகள்	5.5	5.3	4.7	4.2
ஏனையவை	5.0	4.4	5.2	5.4
இதில் வட்டிக் கொடுப்பனவுகள்	4.7	4.2	5.2	5.0
மொத்தச் செலவினமும் கடன் வழங்கலும்	21.0	20.7	19.9	19.7
(அ) 2017.03.15இல் கிடைப்பனவாக இருந்த தொகை மதிப்பு மற்றும் மூலம் : நிதி அமைச்சு				
புள்ளிவெரத்திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட 2015 இற்கான திருத்தப்பட்ட மொ.உ.உற்பத்தி மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது.				

18,915 இனால இவ்வாண்டுப் பகுதியில் அதிகரித்தமையும் காரணங்களாக அமைந்தன. வளமாக்கி உதவுதொகை மீதான செலவினம் 2015இன் ரூ.49.6 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.27.8 பில்லியனுக்கு 44.0 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு 50 கி.கிராம் வளமாக்கிப் பொதியொன்று ரூ.350 இற்கு வழங்கப்பட்ட முறைக்குப் பதிலாக ஆண்டொன்றிற்கு நெற்செய்கை வேளாண்மையாளரொருவருக்கு உயர்ந்தபட்சம் இரண்டு எக்டேயருக்கு எக்டேயொன்றிற்கு ரூ.25,000 என்ற அடிப்படையில் வளமாக்கி உதவுதொகை மாற்றியமைக்கப்பட்டமையின் மூலம் செலவினத்தினை

ஒழுங்குமுறைப்படுத்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டமையே காரணமாகும். பாடசாலைச் சீருடைகளை வழங்குவதன் மீதான செலவினமும் ரூ.2.2 பில்லியனுக்கு 4.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமைக்கு 2016இல் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட செலவினை ஒழுங்குமுறைப்படுத்தும் வழிமுறைகளே காரணமாகும். சீருடைகளுக்குப் பதிலாக 2016இலிருந்து காசுப்பற்றுச் சீட்டுக்களை வழங்கும் முறையானது பொதியிடல், களஞ்சியப்படுத்தல் மற்றும் பொருட்களை வழங்குதல் என்பனவற்றிற்கு ஏற்படும் செலவுகளைக் குறைத்தது. இவ்வாண்டுப் பகுதியில் சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டத்தின் மீதான செலவினம் முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ரூ.40.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.40.7 பில்லியனுக்கு 1.9 சதவீதத்தினால் சிறிதளவால் அதிகரித்தது. மேலும், உடல் ஊனமுற்ற படைபினருக்கான நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களின் மீதான செலவினம் 2015இன் ரூ.23.4 பில்லியனிலிருந்து 2016இல் 26.7 பில்லியனுக்கு 13.9 சதவீதத்தினால் அதிகரித்தது. 2016இல் வீட்டலகுகளுக்கு வழங்கப்பட்ட முக்கிய உதவுதொகைகளிடையே பாடசாலைப் பாடப்புத்தகங்களை வழங்குதல் மற்றும் ஊட்டச்சத்து நிகழ்ச்சித்திட்டம் போன்ற பாடசாலைப் பிள்ளைகளை இலக்காகக் கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களும் காணப்பட்டன.

அரசு நிறுவனங்கள் அதேபோன்று அரசு கூட்டுத்தாபனங்களுக்கான நடைமுறை மாற்றல்கள் இவ்வாண்டுப் பகுதியில் அதிகரித்தன. இவ்வாண்டுப் பகுதியில் அரசு நிறுவனங்களுக்கான நடைமுறை மாற்றல்கள் ரூ.50.3 பில்லியனால் 9.2 சதவீதத்திற்கு அதிகரித்தமைக்கு கல்வித் துறைக்கான நடைமுறை மாற்றல்களில் ஏற்பட்ட அதிகரிப்பே காரணமாகும். மேலும், அரசு கூட்டுத்தாபனங்களுக்கான நடைமுறை மாற்றல்களும் ரூ.33.2 பில்லியனால் 18.9 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு இலங்கைப் புகைவண்டித்

வரைபடம் 6.4
தொழிற்பாடுகளின்படி மொத்தச் செலவினம் - 2016



திணைக்களம் மற்றும் அஞ்சல் திணைக்களம் என்பனவற்றின் இழப்புக்களை ஈடுசெய்வதற்காக வழங்கப்பட்ட மாற்றல்களே காரணமாகும்.

மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மூலதனச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் முன்னைய ஆண்டின் 5.4 சதவீதத்திலிருந்து இவ்வாண்டுப்பகுதியில் 4.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு அரசு முதலீடுகள் மெதுவடைந்தமையே காரணமாகும். பெயரளவு நியதிகளில் மூலதனச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ரூ.588.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ஆண்டுப்பகுதியில் ரூ.576.1 பில்லியனுக்கு 2.1 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, மூலதனச் செலவினத்தினையும் அரசாங்கத்தின் கடன்வழங்கலையும் உள்ளடக்கும் அரசு முதலீடுகள் 2015இல் மொ.உ.உற்பத்தியில் 5.5 சதவீதத்திலிருந்து 2016இல் மொ.உ.உற்பத்தியின் 5.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த வேளையில் பெயரளவு நியதிகளில் இது 2015இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.602.8 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2016இல் ரூ.594.0 பில்லியனுக்கு 1.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. உண்மைச் சொத்துக்களின் கையேற்புத் தொடர்பில் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களினால் உற்பட்ட செலவினம் (மூலதனச் சொத்துக்களின் கொள்வனவு மற்றும் கட்டடவாக்கம் மற்றும் நிலையான சொத்துக்களின் அபிவிருத்தி) 2015இல் ரூ.313.3 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.328.2 பில்லியனுக்கு 4.8 சதவீதத்தினால் அதிகரித்தது. மூலதன மாற்றல்கள் 9.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமைக்கு அரசு கூட்டுத்தாபனங்களுக்கான மூலதன மாற்றல்களில் ஏற்பட்ட வீழ்ச்சியே குறிப்பிடத்தக்கக் காரணமாகும். அதேவேளை, அரசு கூட்டுத்தாபனங்களுக்கான அரசாங்கத்தின் கடன்வழங்கல் 2015இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.14.6 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2016இல் ரூ.17.0 பில்லியனுக்கு 16.3 சதவீதத்தினால் அதிகரித்தது.

பொருளாதார மற்றும் சமூகப் பணிகளில் அரசு முதலீடுகள் இவ்வாண்டுப்பகுதியிலும் தொடர்ந்ததுடன் 2016இல் இவையே முறையே ரூ.424.0 பில்லியனாகவும் ரூ. 117.3 பில்லியனாகவும் காணப்பட்டன. குறிப்பிடத்தக்களவான முதலீடுகள் வீதிகள், பாலங்கள், புகைவண்டி, நீர்வழங்கல், மின்வலு மற்றும் சக்தி மற்றும் நீர்ப்பாசனச் செயற்றிட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கல்வி உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக, குறிப்பாக “1,000 இரண்டாந்தரப் பாடசாலை அபிவிருத்தித்திட்டம்” மற்றும் “அண்மையிலுள்ள பாடசாலை மிகச் சிறந்த பாடசாலை நிகழ்ச்சித்திட்டம்”, இரண்டாந்தரக் கல்வியை தரமுயற்சி மற்றும் நவீனமயப்படுத்தல், வடக்கு கிழக்கு மாகாணங்களில்

பொதுக் கல்வியை மேம்படுத்துதல் மற்றும் பல்கலைக்கழகக் கல்வியை உயர்த்துதல் என்பனவற்றை நோக்கிக் கல்வியின் மீது அரசு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளை, இவ்வாண்டுப் பகுதியில் நலத் துறை மீதான அரசு முதலீடு முக்கியமாக வைத்தியசாலைகளின் நிர்மாணம் மற்றும் மேம்பாடு, ஆய்வுகூடச் சாதனங்களை வழங்குதல் என்பனவற்றின் மீது கவனத்தினைச் செலுத்தியிருந்தது. மேலும், பிரதேச ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்காக அரசாங்கம் பல பிரதேச மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்றிட்டங்களைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தியது.

முக்கிய இறை நிலுவைகள்


இறைத் துறையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினைப் பிரதிபலிக்கின்ற விதத்தில் திரண்ட வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 7.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016இல் 5.4 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. அரசிறை மற்றும் செலவினம் ஆகிய இரண்டு பக்கங்களிலும் ஏற்பட்ட முன்னேற்றங்கள் இக்குறிப்பிடத்தக்க சாதனைக்குப் பங்களித்திருந்தன. அரசிறை குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்த வேளையில் ஒட்டுமொத்தச் செலவினம் 2015இன் மட்டங்களுக்கு அணித்தாகப் பேணப்பட்ட வேளையில் அதன் ஊடாக அரசின் மூலவள இடைவெளி குறுக்கமைந்தமையின் மூலம் அரசாங்கத்தின் மூலவளத் தேவைப்பாடுகள் குறைவடைந்தன. இச்சாதகமான அபிவிருத்திகள் மற்றைய இறைக்குறிகாட்டிகளிலும் பிரதிபலிக்கப்பட்டன. இதற்கமைய, அரசாங்கத்தின் குறைச் சேமிப்பு நிலையை எடுத்துக்காட்டும் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை 2016இல் மொ.உ.உற்பத்தியின் 0.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்து 2015இல் பதிவுசெய்யப்பட்ட பற்றாக்குறையான 2.3 சதவீதத்தினைவிடக் குறிப்பிடத்தக்களவு குறைவாகக் காணப்பட்டது. இச்சாதனைக்கு, மீன்டெமும் செலவினத்தில் ஏற்பட்ட சிறிதளவு அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் அரசிறைச் சேகரிப்பில் காணப்பட்ட உயர்ந்த வளர்ச்சியே காரணமாகும். இத்துடன் இசைந்து செல்லும் விதத்தில், அரசாங்கத்தின் தற்றுணிபு இறைக் கொள்கைக் கூற்றினைப் பிரதிபலிக்கின்ற திரண்ட பற்றாக்குறையிலிருந்தான வட்டிக் கொடுப்பனவுகளை நீக்கியதன் மூலம் கணிக்கப்பட்ட ஆரம்பப் பற்றாக்குறையும் 2015இல் பதிவுசெய்யப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 2.9 சதவீதத்திலிருந்து 0.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. வட்டியல்லா செலவினத்தில் ஏற்பட்ட 3.3 சதவீதம் கொண்ட எதிர்மறையான வளர்ச்சி மற்றும் அரசிறை மற்றும் கொடைகளில் ஏற்பட்ட 15.9 சதவீதம் கொண்ட உயர்ந்த வளர்ச்சி என்பனவற்றுடன் சேர்ந்து இக்குறிப்பிடத்தக்க வீழ்ச்சிக்குப் பங்களித்தது.

வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையினை நிதியிடல்

2016இல் ரூ.640.3 பில்லியன் கொண்ட திரண்ட வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை பெருமளவிற்கு வெளிநாட்டு மூலங்களினூடாக நிதியிடப்பட்டது. இதன்படி, முன்னைய ஆண்டின் 28.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016இல் மொத்த நிதியிடல் தேவைப்பட்டால் ஏறத்தாழ 61.2 சதவீதம் வெளிநாட்டு நிதியிடல் மூலம் வழங்கப்பட்டது. அதேவேளை மீதி உள்நாட்டு மூலங்களினூடாக நிதியிடப்பட்டது. இதன் விளைவாக, 2016இல் தேறிய உள்நாட்டு நிதியிடல் முன்னைய ஆண்டின் ரூ.592.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.248.4 பில்லியனாகக் காணப்பட்டதுடன் தேறிய வெளிநாட்டு நிதியிடல் 2015இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.236.8 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.391.9 பில்லியனாக விளங்கியது.

தேறிய உள்நாட்டு நிதியிடலின் உள்ளமைப்பினைப் பொறுத்தவரை 2016இல் அரசாங்கம் வங்கித்தொழில்லாத துறையிலிருந்தான கடன்பாடுகளிலும் பார்க்க வங்கித்தொழில் துறையிலிருந்தான கடன்பாடுகளிலேயே கூடுதலாகத் தங்கியிருந்தது. எனினும், வெளிநாட்டு நிதியிடலில் அதிகம் தங்கியிருந்தமையின் காரணமாக வங்கித்தொழில் மற்றும் வங்கித் தொழில்துறைகளல்லாத இரண்டிலும் இருந்தான கடன்பாடுகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016இல் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தன. தேறிய உள்நாட்டு நிதியிடலில் 56.3 சதவீதத்திற்கு வகைகூறிய வங்கித்தொழில் துறையிலிருந்தான அரசாங்கத்தின் நிதியிடல் 2015இல் ரூ.291.8 பில்லியனுக்கு 2016இற்கான ஆண்டு மதிப்பீடான ரூ.182.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2016இல் ரூ.140.0 பில்லியனுக்கு 52.0 சதவீதம் கொண்ட வீழ்ச்சியைப் பிரதிபலித்தது. 2015இல் ரூ.211.6 பில்லியன் கொண்ட கடன்பாட்டுடன் ஒப்பிடுகையில்

வரைபடம் 6.5
பற்றாக்குறைக்கான நிதியீட்டம்
(மொ.உ.உ.இன் சதவீதமாக)



அட்டவணை 6.5
உள்நாட்டு நிதியிடல் மூலங்கள்

விடயம்	ரூ. பில்லியன்			
	2013	2014	2015	2016
கருவிகளின் படி	392.4	378.7	592.7	248.4
திறைசேரி முறிகள் (அ)	252.1	369.1	442.6	349.8
திறைசேரி உண்டியல்கள் (ஆ)	53.5	26.1	-26.4	98.5
ரூபாக் கடன்கள்	-2.9	-	-31.4	-
இலங்கை அபிவிருத்தி முறிகள்	140.3	21.0	223.0	-120.5
மத்திய வங்கியின் தற்காலிக முற்பணங்கள்	-2.1	34.7	7.2	-67.8
ஏனையவை	-48.5	-72.2	-22.3	-11.5
மூலங்களின் படி	392.4	378.7	592.7	248.4
வங்கி	297.0	126.9	291.8	140.0
வங்கியல்லாத	95.4	251.8	300.9	108.5


(அ) வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி முறிகள் மற்றும் அரசிற்கு சொந்தமான வியாபார தொழில்முயற்சிகளை மீளமைப்பதற்காக 2014 மற்றும் 2015 இல் தீரட்டப்பட்ட நிதிகள் நீங்கலாக.

(ஆ) வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி உண்டியல்கள் நீங்கலாக.

வர்த்தக வங்கித்தொழில் துறையில் ரூ.43.1 பில்லியன் கொண்ட தேறிய மீள்கொடுப்பனவு காணப்பட்டது. திறைசேரி உண்டியல் மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகள் மூலமான வர்த்தக வங்கிகளிலிருந்தான கடன்பாடுகள் பெருமளவிற்கு வீழ்ச்சியடைந்த வேளையில் திறைசேரி முறிகளினூடான கடன்பாடுகள் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தன. வர்த்தக வங்கிகளிலிருந்தான கடன்பாடுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, முன்னைய ஆண்டின் ரூ.80.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் மத்திய வங்கியிலிருந்தான கடன்பாடுகள் ரூ.183.1 பில்லியனுக்கு குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தமையின் மூலம் எதிரீடு செய்யப்பட்டது. மத்திய வங்கியிலிருந்தான தேறிய கடன்பாடுகள் திறைசேரி உண்டியலினூடாக முக்கியமாக அதிகரித்த போதும் தற்காலிக முற்பணங்களில் தேறிய மீள்கொடுப்பனவு பதிவுசெய்யப்பட்டது. திறைசேரி உண்டியல்களினூடாக முக்கியமாக மத்திய வங்கியிலிருந்தான தேறிய கடன்பாடுகள் அதிகரித்த போதும் தற்காலிக முற்பணங்களில் தேறிய மீள்கொடுப்பனவொன்று பதிவுசெய்யப்பட்டது. அதேவேளை, வங்கித்தொழில்லாத துறைகளிலிருந்தான நிதியிடல் 2016இல் ரூ.108.5 பில்லியனாக விளங்கி, 2015இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.300.9 பில்லியனுடன் ஒப்பிடுகையில் மொத்தத் தேறிய உள்நாட்டு நிதியிடலில் 43.7 சதவீதம் கொண்ட குறைந்த பங்கினைப் பிரதிபலித்தது.

2016இல் கருவிகள் மற்றும் கருவிகளல்லாதவை ஆகிய இரண்டு வழிகளின் மூலமுமான தேறிய அரச கடன்பாடுகள் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளன. இதற்கமைய, படுகடன் கருவிகளின் மூலமான தேறிய கடன்பாடுகள் 2015இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.607.7 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.327.8 பில்லியனுக்கு 46.1

வரைபடம் 6.6
வங்கி நிதியிடலின் மூலங்கள்



சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. திறைசேரி உண்டியலூடான கடன்பாடுகள் 2015இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.26.4 பில்லியன் கொண்ட தேறிய மீள்கொடுப்பனவிலிருந்து 2016இல் ரூ.98.5 பில்லியனுக்கு அதிகரித்த வேளையில் திறைசேரி முறிகளினூடாகக் கடன்பாடுகள் முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ரூ.442.6 பில்லியனிலிருந்து ரூ.349.8 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தன. அதேவேளை, இவ்வாண்டுக் காலத்தில் இலங்கை அபிவிருத்தி முறிகளினூடான தேறிய கடன்பாடுகள் 2015இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.223.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.120.5 பில்லியன் கொண்ட மீள்கொடுப்பனவொன்றினை ஏற்படுத்தியது. எனினும், 2015இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.31.4 பில்லியன் கொண்ட தேறிய மீள்கொடுப்பனவுடன் ஒப்பிடுகையில் 2016இல் ரூபாக்கடன்களினூடான கடன்பாடுகள் எதுவும் காணப்படவில்லை. மொத்தத் தேறிய கடன்பாடுகளில் கருவியல்லாத கடன்பாடுகள் இவ்வாண்டுப்பகுதியில் ரூ.79.4 பில்லியன் கொண்ட தேறிய மீள்கொடுப்பனவினைப் பதிவுசெய்தமைக்கு தற்காலிக முற்பணங்களிலும் வர்த்தக வங்கி மேலதிகப் பற்றுக்களிலும் பதிவுசெய்யப்பட்ட தேறிய மீள்கொடுப்பனவுகளே முக்கிய காரணமாகும்.

2016இல் இலங்கை அபிவிருத்தி முறிகளின் குறிப்பிடத்தக்க மீள்கொடுப்பனவின் காரணமாக வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுக் கடன்பாடுகள் கணிசமாக வீழ்ச்சியடைந்தது. 1-2 ஆண்டுகள் வரையிலான முதிர்ச்சிக் காலத்தினைக் கொண்ட இலங்கை அபிவிருத்தி முறிகளிலிருந்தான மொத்தக் கடன்பாடுகள் ரூ.197.0 பில்லியனாக (ஐ.அ.டொலர் 1,365.9 மில்லியன்) விளங்கிய வேளையில் மொத்த மீள்கொடுப்பனவுகள் ரூ.317.5 பில்லியனாக (ஐ.அ.டொலர் 2,186.2 மில்லியன்) விளங்கி ரூ.120.5

பில்லியன் கொண்ட தேறிய மீள்கொடுப்பனவொன்றினைத் தோற்றுவித்தன. அதேவேளை, இவ்வாண்டுப்பகுதியில் வர்த்தக வங்கிகளுக்கான கரைகடந்த வங்கித்தொழில் பிரிவுகளில் இருந்தான கடன் பெறுகைகள் ரூ.7.3 பில்லியன் தேறிய மீள்கொடுப்பனவுகளை பதிவுசெய்தன. ஒட்டுமொத்தமாக, உள்நாட்டு மூலங்களிலிருந்தான தேறிய வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகள் 2015இன் ரூ.223.0 பில்லியன் கடன்பாடுகளுடன் ஒப்பிடுகையில் 2016இல் ரூ.127.8 பில்லியன் கொண்ட மீள்கொடுப்பனவினைப் பதிவுசெய்தன. அதேவேளை, ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட தேறிய உள்நாட்டு நிதியிடல் முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ரூ.369.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2016இல் ரூ.376.2 பில்லியனாகக் காணப்பட்டது.

2016ஆம் ஆண்டுப்பகுதியில் வெளிநாட்டு மூலங்களிலிருந்தான தேறிய நிதியிடல் அதிகரித்தமைக்கு இவ்வாண்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 10ஆவது நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வழங்கல் மற்றும் வெளிநாட்டு நாணய கால நிதிய வசதிக் கடன்கள் கிடைத்தமை மற்றும் ஒரு சில நிகழ்ச்சித்திட்டக் கடன்கள் கிடைத்தமை என்பனவே பெருமளவிற்குக் காரணமாகும். இதன்படி, தேறிய வெளிநாட்டு நிதியிடல் 2015இன் ரூ.236.8 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.391.9 பில்லியனுக்கு 65.5 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது. இதன் விளைவாக மொத்த நிதியிடலில் தேறிய வெளிநாட்டு நிதியிடலின் பங்கு 2015இன் 28.5 சதவீதத்திலிருந்து 2016இல் 61.2 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தது. நாட்டிற்கான பன்னாட்டு முறிகளினூடான தேறிய கடன்பாடுகள் முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ரூ.232.8 பில்லியனுடன் (உதாரணமாக ஐ.அ.டொலர் 2.15 பில்லியன் கடன்பெறுகைகள் மற்றும் ஐ.அ.டொலர் 500 மில்லியன் மீள்செலுத்தல்கள்) ஒப்பிடுகையில் ரூ.217.9 பில்லியனாக (ஐ.அ.டொலர் 1,500 மில்லியன்) விளங்கின. வெளிநாட்டு நாணய கால நிதிய வசதிக் கடன்களிலிருந்து திரட்டப்பட்ட நிதியம் ரூ.101.8 பில்லியனாக (ஐ.அ.டொலர் 700 மில்லியன்) விளங்கிய வேளையில் கொள்கைக் கடன்கள் ரூ.42.3 பில்லியனாக (ஐ.அ.டொலர் 286.8 மில்லியன்) விளங்கின. எனினும், இருபுடை மற்றும் பல்புடை மூலங்களிலிருந்தான வெளிநாட்டுச் செயற்றிட்டக் கடன்களிலிருந்தான தேறிய நிதியிடல் முன்னைய ஆண்டின் ரூ.131.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2016இல் ரூ.67.0 பில்லியனுக்கு குறிப்பிடத்தக்களவில் வீழ்ச்சியடைந்தது. செயற்றிட்டக் கடன்களிலிருந்தான மொத்தக் கடன்பாடுகள் ரூ.212.3 பில்லியனாக விளங்கிய வேளையில் மீள்கொடுப்பனவுகள்



ரூ.145.3 பில்லியனாக விளங்கின. மொத்த அடிப்படையில் சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்சிம் வங்கி) பன்னாட்டு அபிவிருத்தி அமைப்பு, யப்பானிய அரசாங்கம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன 2016இல் வெளிநாட்டு நிதியிடலின் முக்கிய மூலங்களாக விளங்கின. திறைசேரி முறிகளில் வெளிநாட்டு உடமைகள் தொடர்பில் ரூ.44.3 பில்லியன் கொண்ட தேறிய வெளிப்பாய்ச்சல்கள் பதிவுசெய்யப்பட்ட வேளையில் திறைசேரி உண்டியலில் தேறிய வெளிநாட்டு முதலீடுகள் இவ்வாண்டுப் பகுதியில் ரூ.7.2 பில்லியனாக விளங்கின.


6.4 அரசு படுகடனும் படுகடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுகளும்

அரசு படுகடன்

2016இன் இறுதியில் உள்ளவாறு, மொ.உ.உற்பத்திக்கான அரசு படுகடன் விகிதம் 2015இல் பதிவுசெய்யப்பட்ட 77.6 சதவீதத்திலிருந்து 79.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. மொ.உ. உற்பத்தியின் சதவீதமாக ஒட்டுமொத்த வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையானது கணிசமாக வீழ்ச்சியடைந்திருந்தபோதிலும் அதிகரித்த தேறிய கடன்பாடுகள் மற்றும் குறைந்தளவான பெயரளவு மொ.உ.உற்பத்தி வளர்ச்சி வீதம் என்பன 2016இல் மொ.உ.உற்பத்தியின் விகிதமாகப் படுகடன் அதிகரிக்க முக்கிய காரணங்களாக அமைந்தன. மொ.உ.உற்பத்தியின் விகிதமாக உள்ளாட்டுப் படுகடன் 2015 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 45.3 சதவீதத்திலிருந்து 2016 இறுதியில் 45.1 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்த வேளையில், மொ.உ.உற்பத்திக்கான வெளிநாட்டுப் படுகடன் விகிதம் 2015இல் 32.4 சதவீதத்திலிருந்து 2016 இறுதியில் 34.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. பெயரளவு நியதிகளில், மொத்த வெளிநின்ற அரசு படுகடன் 2015இல் 15.0 சதவீதம் கொண்ட உயர்ந்த வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2016இல் ரூ.9,387.3 பில்லியனுக்கு 10.4 சதவீதத்தினால் மாத்திரம் அதிகரித்ததுடன் கடந்த ஐந்தாண்டுகளின் சராசரி வளர்ச்சி 13.1 சதவீதமாகக் காணப்பட்டது. செலாவணி வீதத்தில் ஏற்பட்ட வேறுபாடுகளின் காரணமாக மொத்தப் படுகடன் இருப்பு ரூ.186.6 பில்லியனாகக் காணப்பட்டது. கழிவிடல் காரணியும் (இது திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகளின் வழங்கல் மற்றும் முதிர்ச்சிகளின் ஏட்டுப்பெறுமதி மற்றும் முகப்புப் பெறுமதியிலுள்ள தேறிய வேறுபாடு) படுகடன் இருப்பு ரூ.88.6 பில்லியனால் அதிகரிக்கப் பங்களித்தமைக்கு 2016இல் முக்கியமாக கழிவிடலில் அரசு பிணையங்களின் வழங்கல் மேற்கொள்ளப்பட்டமையே காரணமாகும்.

மொத்த அரசு படுகடனில் உள்ளாட்டுப் படுகடனின் பங்கு 2015 இறுதியின் 58.3 சதவீதத்திலிருந்து 2016 இறுதியில் 56.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு 2016இல் உள்ளாட்டு மூலங்களிலிருந்தான கடன்பாடுகள் குறைவாக இருந்தமையே முக்கிய காரணமாகும். இதற்கமைய, வெளிநின்ற உள்ளாட்டுப் படுகடன் 2015இன் 15.9 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 2016 இறுதியில் ரூ.5,341.5 பில்லியனுக்கு 7.7 சதவீதத்தினால் மாத்திரம் அதிகரித்தது. மொத்த உள்ளாட்டுப் படுகடனான குறுங்காலப் படுகடனின் பங்கு 2015 இறுதியின் 18.4 சதவீதத்திலிருந்து 2016 இறுதியில் 18.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்து மத்திய வங்கியிலிருந்தான தற்காலிக முற்பணங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியைப் பிரதிபலித்த போதும் திறைசேரி உண்டியல்களின் அதிகரிப்புக் காணப்பட்டது. தற்காலிக முற்பணங்களின் வெளிநின்ற தொகை 2015 இறுதியின் ரூ.151.1 பில்லியனிலிருந்து 2016 இறுதியில் ரூ.83.3 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்த வேளையில் உள்ளாட்டு முதலீட்டாளர்கள் வசமுள்ள திறைசேரி உண்டியல்கள் 2015 இறுதியில் ரூ.658.2 பில்லியனிலிருந்து ரூ.779.6 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு இவ்வாண்டின் இறுதிப்பகுதியில் மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட திறைசேரி உண்டியல்களின் கொள்வனவு அதிகரித்தமையே காரணமாகும். மாறாக, மொத்த உள்ளாட்டுப் படுகடன் இருப்பில் நடுத்தர காலத்திலிருந்து நீண்ட காலம் வரையான படுகடனின் பங்கு 2015 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 81.6 சதவீதத்திலிருந்து 2016 இறுதியில் 81.9 சதவீதத்திற்குச் சிறிதளவால் அதிகரித்தது. உள்ளாட்டுப் படுகடன் வகைக்குள்ளே 2016இல் மொத்த உள்ளாட்டுப் படுகடன் இருப்பில் 69.5 சதவீதத்திற்கு வகைகூறிய வெளிநின்ற திறைசேரி முறிகளின் தொகை 2015 இறுதியில் ரூ.3,305.2 பில்லியனிலிருந்து 2016 இறுதியில் ரூ.3,714.8 பில்லியனுக்கு 12.4

வரைபடம் 6.7
மத்திய அரசின் வெளிநின்ற படுகடன்



அட்டவணை 6.6
மத்திய அரசின் வெளிநின்ற படுகடன்
(ஆண்டு முடிவில் உள்ளவாறு)

விடயம்	2013	2014	2015	ரூ.மில்லியன்
				தற்காலிகமானவை
மொத்த அரசு படுகடன்	6,793,249	7,390,899	8,503,227	9,387,303
உள்நாட்டுப் படுகடன் (அ)	3,832,825	4,277,783	4,959,196	5,341,507
முதிர்வுகாலத்தின்படி				
குறுங்கால	909,156	941,162	913,291	968,396
நடுத்தர மற்றும் நீண்டகால	2,923,670	3,336,620	4,045,905	4,373,111
நிறுவனங்களின்படி				
வங்கி	1,433,773	1,669,882	1,924,036	2,114,901
வங்கியல்லா	2,399,053	2,607,901	3,035,160	3,226,606
வெளிநாட்டுப் படுகடன்	2,960,424	3,113,116	3,544,031	4,045,796
வகைகளின்படி				
சலுகைக் கடன்கள்	1,492,842	1,490,978	1,729,895	1,897,680
சலுகையற்ற கடன்கள்	460,475	457,668	507,047	538,839
வர்த்தக (ஆ)	1,007,107	1,164,470	1,307,089	1,609,257
நாணயத்தின்படி				
சி.எ.உ.	711,935	679,835	734,552	755,614
ஐ.அ.டொலர்	1,009,937	1,292,052	1,733,790	2,207,431
யப்பாணிய பென்	485,325	429,638	470,109	496,852
யூரோ	185,606	162,743	181,084	183,561
ஏனையவை	567,621	548,848	424,495	402,338
குறிப்பு : சொலவணிவித வேறுபாடுகள்	-25,498	-90,230	228,731	161,697

(அ) 2012 சனவரியில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்ட ரூ. 78,447 மில்லியன் மற்றும் 2013 மார்ச்சில் சிறீலங்கை யார்லைன்சை மூலதனமாகக் குவதற்காக வெளியிடப்பட்ட ரூபா 13,125 மில்லியன் கொண்ட அரசாங்க முறிகள் நீங்கலாக.

(ஆ) ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகளின் வெளிநாட்டு முத்தல்களின் வெளிநின்ற தொகைகளை உள்ளடக்குகின்றது.

மூலங்கள் : நிதி அமைச்சு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு இலங்கை மத்திய வங்கி

சதவீதத்தினால் அதிகரித்து மற்றைய நடுத்தர காலத்திலிருந்து நீண்ட காலம் வரையான கடன்பாடுகளுடன் ஒப்பிடுகையில் நிதியிடல் கருவியொன்றாக திறைசேரி முறிகளின் மீது உயர்ந்தளவிற்கு தங்கியிருப்பதனைப் பிரதிபலித்தது. மற்றைய நடுத்தர காலத்திலிருந்து நீண்ட காலம் வரையான படுகடன் சாதனங்களிடையே ரூபாக் கடன் இருப்பு ரூ.24.1 பில்லியனில் மாற்றமின்றியிருந்த வேளையில் இலங்கை அபிவிருத்தி முறிகளின் இருப்பு 2016 இறுதியில் ரூ.572.2 பில்லியனுக்கு 14.4 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது.


வங்கிக் கடன்பாடுகளின் மீது உயர்ந்தளவில் தங்கியிருப்பதனை பிரதிபலிக்கின்ற விதத்தில் வங்கித்தொழில் துறையின் பங்கு அதிகரித்த வேளையில் வங்கியல்லாத துறைப் படுகடன் சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது. இதன்படி, வங்கித்தொழில் துறை மற்றும் வங்கியல்லாத துறைப் படுகடனின் பங்கு மொத்த உள்நாட்டுப் படுகடனின் சதவீதமாக 2015 இறுதியின் முறையே 38.8 சதவீதத்தானும் 61.2 சதவீதத்தானும் ஒப்பிடுகையில் 2016இன் இறுதியில் முறையே 39.6 சதவீதமாகவும் 60.4 சதவீதமாகவும் காணப்பட்டது. பெயரளவு நியதிகளில், வெளிநின்ற வங்கித்தொழில் துறை உள்நாட்டுப் படுகடன் 2016 இறுதியில் ரூ.2,114.9 பில்லியனுக்கு 9.9 சதவீதத்தினால் அதிகரித்து மத்திய வங்கி மற்றும் வர்த்தக

வங்கிகளுக்குச் சொந்தமான வெளிநின்ற படுகடன் ஆண்டு காலப்பகுதியில் முறையே 62.1 சதவீதத்தினால் ரூ.415.0 பில்லியனுக்கும் 1.9 சதவீதத்தினால் ரூ.1,700.0 பில்லியனுக்கும் அதிகரித்தமையினைப் பிரதிபலித்தது. மத்திய வங்கி வசமிருந்த திறைசேரி உண்டியல்கள் இரு மடங்கிற்கும் கூடுதலாக அதிகரித்த வேளையில் தற்காலிக முற்பணங்கள் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தன. அதேவேளை, வர்த்தக வங்கிகள் வசமுள்ள திறைசேரி முறிகள் ரூ.731.9 பில்லியனுக்கு 41.4 சதவீதத்தினால் கணிசமாக அதிகரித்த வேளையில் மற்றைய அனைத்துப் படுகடன் சாதனங்களினதும் இருப்பு வீழ்ச்சியடைந்தது.


வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுப் படுகடன் 2015 இறுதியின் ரூ.690.1 பில்லியனிலிருந்து (ஐ.அ.டொலர் 4,790.1 மில்லியன்) 2016 இறுதியில் ரூ.602.2 பில்லியனுக்கு (ஐ.அ.டொலர் 4,019.8 மில்லியன்) வீழ்ச்சியடைந்தது. இலங்கை அபிவிருத்தி முறிகளினூடான தேறிய கடன்பாடுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி 2016இல் வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுப் படுகடன் குறைவடையப் பங்களித்தது. இலங்கை அபிவிருத்தி முறிகளினூடான தேறிய கடன்பாடுகள் ரூ.572.2 பில்லியனுக்கு 14.4 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்த வேளையில் கரைகடந்த வங்கித்தொழில் பிரிவிலிருந்தான கடன்பாடுகள் இவ்வாண்டுப்பகுதியில் ரூ.30.0 பில்லியனுக்கு 38.6 சதவீதத்தினால் அதிகரித்தன. அதேவேளை, ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுப் படுகடன் 2015 இறுதியில் ரூ.4,269.1 பில்லியனிலிருந்து 2016 இறுதியில் ரூ.4,739.3 பில்லியனுக்கு அதிகரித்தது.

மொத்த வெளிநின்ற வெளிநாட்டுப் படுகடன் 2016 இறுதியில் ரூ.4,045.8 பில்லியனுக்கு 14.2 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது. வரவு செலவுத்திட்ட பற்றாக்குறைக்கு நிதியிட்டம் செய்வதற்காக வெளிநாட்டு மூலங்களிலிருந்தான அதிகரித்த

வரைபடம் 6.8
வெளிநின்ற உள்நாட்டு படுகடனின் உள்ளடக்கம் - 2016




வரைபடம் 6.9
வெளிநின்ற வெளிநாட்டு படுகடனின்
உள்ளடக்கம் - 2016



கடன்பாடுகள் மற்றும் இவ்வாண்டுப்பகுதியில் முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக இலங்கை ரூபா தேய்வடைந்தமை என்பன இவ்வதிகரிப்பிற்குப் பங்களித்த முக்கிய காரணிகளாக விளங்கின. 2016இன் இறுதியில் உள்ளவாறு சலுகை ரீதியான படுகடன், குறைந்தளவான பெயரளவில் 9.7 சதவீதம் கொண்ட வீதத்தில் ரூ.1,897.7 பில்லியனுக்கு அதிகரித்ததெனினும் மொத்த வெளிநாட்டுப் படுகடன் இருப்பில் 2015 இறுதியின் 48.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 46.9 சதவீதத்திற்கு வகைகூறியது. மாறாக சலுகையல்லாப் படுகடன் ரூ.2,148.1 பில்லியனுக்கு 18.4 சதவீதம் கொண்ட உயர்ந்த பெயரளவு வீதத்தில் அதிகரித்தது. இதன் விளைவாக மொத்த வெளிநாட்டுப் படுகடனில் சலுகையல்லா படுகடனின் தொடர்பான பங்கு 2015 இறுதியில் 51.2 சதவீதத்திலிருந்து 2016 இறுதியில் 53.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. 2016இல் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் பேரிலான அதிகரித்த வர்த்தகக் கடன்பாடுகள் சலுகையல்லாப் படுகடன்களின் அதிகரிப்பிற்குப் பங்களித்தன.

பல முக்கிய நாணயங்களுக்கெதிராக ரூபா தேய்வடைந்தமையானது 2016 இறுதியில் படுகடன் இருப்பு ரூ.186.6 பில்லியனால் அதிகரிக்க வழிவகுத்தது. இலங்கை ரூபா ஐ.அ.டொலர், யப்பானிய யென், இந்திய ரூபா, யூரோ மற்றும் சிறப்பு எடுப்பனவு உரிமை (சி.எ.உ.) என்பனவற்றிற்கெதிராக முறையே 3.8 சதவீதத்தினாலும் 7.0 சதவீதத்தினாலும் 1.7 சதவீதத்தினாலும் 0.3 சதவீதத்தினாலும் மற்றும் 0.9 சதவீதத்தினாலும் தேய்வடைந்த வேளையில் இவ்வாண்டுப் பகுதியில் ஸ்டேர்லிங் பவுண்டிற்கெதிராக 16.0 சதவீதத்தினால் உயர்வடைந்தது. மொத்த வெளிநின்ற வெளிநாட்டுப் படுகடன் இருப்பு 2016 இறுதியில் ஐக்கிய அமெரிக்கா டொலர் (54.6 சதவீதம்), சிஎஉ (18.7 சதவீதம்), யப்பானிய யென் (12.3

வரைபடம் 6.10
மொத்த வெளிநின்ற படுகடனின்
நாணய உள்ளடக்கம் - 2016



சதவீதம்), யூரோ (4.5 சதவீதம்) ஏனைய நாணயங்கள் (9.9 சதவீதம்) என்பனவற்றில் குறித்துரைக்கப்பட்ட படுகடனை உள்ளடக்கியிருந்தது. இதன் விளைவாக, வெளிநின்ற படுகடன் இருப்பு ரூ.161.7 பில்லியனால் அதிகரித்தமைக்கு முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக இலங்கை ரூபா தேய்வடைந்தமை காரணமாக விளங்கிய வேளையில், வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுப் படுகடன் (இலங்கை அபிவிருத்தி முறிகள் மற்றும் வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவுகளிலிருந்தான கடன்கள்) ரூ.24.9 பில்லியனால் அதிகரித்தமைக்கு ஐ.அ.டொலருக்கெதிராக இலங்கை ரூபா தேய்வடைந்தமையே காரணமாகும்.

படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள்

மொத்தப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் 2015இன் ரூ.1,317.8 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.1,352.4 பில்லியனுக்கு பெயரளவு நியதிகளில் 2.6 சதவீதத்தினால் அதிகரித்து, குறிப்பாக வெளிநாட்டுக் கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைப் பிரதிபலித்தது. இவ்வீழ்ச்சிக்கு, 2015 சனவரியில் காணப்பட்ட ஐ.அ.டொலர் 500 மில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் முதிர்ச்சிக்கெதிராக 2016இல் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் முதிர்ச்சி எதுவும் காணப்படாமையே முக்கிய காரணமாகும். மொத்த படுகடன் பணிக்கொடுப்பனவில் 54.8 சதவீதத்திற்கு வகைகூறிய மொத்த கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் 2015இல் ரூ.808.1 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2016இல் ரூ.741.5 பில்லியனுக்கு 8.2 சதவீதத்தினால் (ரூ.66.6 பில்லியன்) வீழ்ச்சியடைந்தன. வட்டிக் கொடுப்பனவுகள் 2015இல் ரூ.509.7 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.610.9 பில்லியனுக்கு 19.9 சதவீதத்தினால் அதிகரித்து (ரூ.101.2 பில்லியன்) முக்கியமாக ஒப்பீட்டு ரீதியில் உயர்ந்த வட்டி வீதங்களைப் பிரதிபலித்தது. உள்நாட்டு மூலங்களுக்கான படுகடன் தீர்ப்பனவுக்


அட்டவணை 6.7
அரசு படுகடன் பணிக் கொடுப்பனவுகள்

விடயம்	2013	2014	2015	ரூ.மில்லியன்
				2016
படுகடன் பணிக் கொடுப்பனவுகள்	1,162,900	1,076,257	1,317,791	1,352,443
உள்நாடு	850,748	777,488	918,112	1,056,624
வெளிநாடு	312,152	298,769	399,679	295,820
கடன் தீர்ப்பனவு கொடுப்பனவுகள்	700,035	632,662	808,117	741,549
உள்நாடு	496,042	449,554	523,824	572,442
வெளிநாடு	203,993	183,109	284,293	169,107
வட்டிக் கொடுப்பனவுகள்	462,865	443,595	509,674	610,895
உள்நாடு	354,706	327,934	394,289	484,182
குறுங்காலம்	69,712	78,811	57,728	78,787
நடுத்தர மற்றும் நீண்டகாலம்	284,994	249,123	336,561	405,394
வெளிநாடு	108,159	115,660	115,386	126,713

மூலங்கள் : நிதி அமைச்சு
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவலர்கள் அமைச்சு
இலங்கை மத்திய வங்கி

கொடுப்பனவுகள் 2015இன் ரூ.918.1 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2016இல் ரூ.1,056.6 பில்லியனுக்கு 15.1 சதவீதத்தினால் (ரூ.138.5 பில்லியன்) அதிகரித்தது. இது ரூ.48.6 பில்லியனால் ரூ.572.4 பில்லியனிற்கு அதிகரித்த படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளினதும் இலங்கை அபிவிருத்தி முறிகளின் மீதான உயர்ந்த மீள்கொடுப்பனவுகளினதும் திறைசேரி முறிகள் மீதான அதிகரித்த வட்டிக் கொடுப்பனவுகளின் காரணமாக ரூ.484.2 பில்லியனுக்கு ரூ.89.9 பில்லியனால் அதிகரித்த வட்டிக் கொடுப்பனவுகளினதும் இணைந்த விளைவாகும். எனினும், வெளிநாட்டுக் கடன்கள் மீதான கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் ரூ.169.1 பில்லியனுக்கு ரூ.115.2 பில்லியனால் வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக 2016இல் ரூ.295.8 பில்லியனுக்கு 26.0 சதவீதத்தினால் (ரூ.103.9 பில்லியன்) குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தன. 2016இல் வெளிநாட்டுப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள்

வரைபடம் 6.11
அரசின் படுகடன் பணிக் கொடுப்பனவுகள் (மொ.உ.உ.இன் சதவீதமாக)



அட்டவணை 6.8
மத்திய அரசின் படுகடன் குறிகாட்டிகள்

குறிகாட்டிகள்	2013	2014	2015	2016
		(அ)	(ஆ)	தற்காலிகமானவை
மத்திய அரசுபடுகடன்/மொ.உ.உ.	70.8	71.3	77.6	79.3
உள்நாட்டு படுகடன்/மொ.உ.உ.	40.0	41.3	45.3	45.1
வெளிநாட்டு படுகடன்/மொ.உ.உ.	30.9	30.0	32.4	34.2
மொத்த வெளிநாட்டு படுகடன்/ஏற்றுமதிகள் (ஆ)	151.9	142.5	154.4	159.3
மொத்தப்படுகடன் பணி/மொ.உ.உ.	12.1	10.4	12.0	11.4
மொத்தப்படுகடன் பணி/ அரசு அரசிறை (இ)	102.2	90.0	90.6	80.2
இதில் உள்நாட்டுப் படுகடன் பணி/ அரசு அரசிறை (இ)	74.8	65.1	63.1	62.7
மொத்தப்படுகடன் பணி/ அரசு	49.1	44.3	42.5	44.0
செலவினம் (ஈ)				
இதில் உள்நாட்டுப் படுகடன் பணி/அரசு செலவினம் (ஈ)	35.9	32.0	29.6	34.4
வெளிநாட்டுப் படுகடன் பணி/ஏற்றுமதிகள் (ஆ)	16.0	13.7	17.4	11.6
மொத்த வட்டி/மொ.உ.உ.	4.8	4.2	4.7	5.2
உள்நாட்டு வட்டி/மொ.உ.உ.	3.7	3.2	3.6	4.1
உள்நாட்டு வட்டி/அரசு மீண்டெழும் செலவினம்	29.4	24.8	23.2	27.5
வெளிநாட்டு வட்டி /ஏற்றுமதிகள் (ஆ)	5.5	5.0	5.0	5.0

(அ) தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களத்தினால் 15.03.2017 வரம்புக்குத் திருத்தப்பட்ட மொத்த உற்பத்திகளின் மதிப்புகள் அடிப்படையானது.
(ஆ) பொருட்களினதும் பணிகளினதும் ஏற்றுமதிகள்
(இ) அரசு வருமானம் பொருளாதார வடிவமைப்பில் உள்ளது
(ஈ) அரசு செலவினம் கடன் தீர்ப்பனவு கொடுப்பனவுகளை உள்ளடக்குகிறது

மூலங்கள் : நிதி அமைச்சு
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவலர்கள் அமைச்சு
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம்
இலங்கை மத்திய வங்கி

ரூ.126.7 பில்லியனுக்கு 9.8 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு சலுகையல்லா வெளிநாட்டுக் கடன்பாடுகளில் இருப்பில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும்.

2016இல் பெரும்பாலான படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுக் குறிகாட்டிகள் மேம்பாட்டிணைக்காட்டின. மொத்த படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் முன்னைய ஆண்டின் மொ.உ.உ.உற்பத்தியின் 12.0 சதவீதத்திலிருந்து 2016இல் மொ.உ.உ.உற்பத்தியின் 11.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தன. மொ.உ.உ.உற்பத்தி விகிதத்திற்கான உள்நாட்டுக் கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் 2016இல் 4.8 சதவீதத்தில் மாற்றமின்றியிருந்த வேளையில் வெளிநாட்டுக் கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் 2015இல் 2.6 சதவீதத்திலிருந்து 2016இல் 1.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தன. மொ.உ.உ.உற்பத்திக்கான மொத்த வட்டிக் கொடுப்பனவுகளின் விகிதம் 2015இல் 4.7 சதவீதத்திலிருந்து 2016இல் 5.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. மொ.உ.உ.உற்பத்திக்கான உள்நாட்டு மூலங்களுக்கான வட்டிக் கொடுப்பனவுகள் 2015இன் 3.6 சதவீதத்திலிருந்து 2016இல் 4.1 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில், மொ.உ.உ.உற்பத்திக்கான வெளிநாட்டு வட்டிக் கொடுப்பனவுகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016இல் 1.1 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது. மேலும், அரசு அரசிறைக்கான படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளின் விகிதம் 2015இன் 90.6 சதவீதத்திலிருந்து 2016இல் 80.2 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தது. 2016இல் அரசின் அரசிறையில் ஏற்பட்ட அதிகரிப்பினைப் பிரதிபலித்தது.



முக்கிய அரசு நிதியல்லா கூட்டுத்தாபனங்களின் வெளிநின்ற படுகடன்

உள்நாட்டு வங்கித்தொழில் துறைக்கான வெளிநின்ற படுகடன் மற்றும் செயற்றிட்டங்கள் தொடர்பான வெளிநாட்டு படுகடன் என்பவற்றை உள்ளடக்கிய முக்கிய அரசு நிதியல்லா கூட்டுத்தாபனங்களின் வெளிநின்ற படுகடன் தொடர்பான நிறுவனங்கள் மேம்பட்ட நிதியியல் முகாமைத்துவத்தின் காரணமாக 2016இல் வீழ்ச்சியடைந்தன. இதன்படி, முக்கிய அரசு நிதியல்லா கூட்டுத்தாபனங்களின் மொத்த வெளிநின்ற படுகடன் 2015 இறுதியின் ரூ.861.1 பில்லியனிலிருந்து 2016 இறுதியில் ரூ.827.4 பில்லியனுக்கு 3.9 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. உள்நாட்டு வர்த்தக வங்கிகளுக்கான முக்கிய அரசு நிதியல்லா கூட்டுத்தாபனங்களின் உள்நாட்டுப் படுகடன் ரூ.495.1 பில்லியனுக்கு 5.3 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து முக்கிய அரசு நிதியல்லா கூட்டுத்தாபனங்களின் மொத்த வெளிநின்ற படுகடனில் 59.8 சதவீதத்திற்கு வகைகூறியது. செயற்றிட்டத்துடன் தொடர்பான வெளிநின்ற படுகடனும் ரூ.332.3 பில்லியனுக்கு 1.7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. எனினும், முக்கிய அரசு நிதியல்லா கூட்டுத்தாபனங்களின் மொத்த வெளிநின்ற படுகடனில் செயற்றிட்டத்துடன் தொடர்பான வெளிநின்ற படுகடனில் தொடர்பான பங்கு 2015 இறுதியின் 39.3 சதவீதத்திலிருந்து 2016இன் இறுதியில் 40.2 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக முக்கிய அரசு நிதியல்லா கூட்டுத்தாபனங்களில் வெளிநின்ற படுகடன் முன்னைய ஆண்டின் 7.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 இறுதியில் 6.8 சதவீதமாக விளங்கியது.

6.5 துணைத் தேசிய அரசாங்கங்களின் வரவு செலவுத்திட்டத் தொழிற்பாடுகள்

துணைத் தேசிய அரசாங்கங்களினால் எடுக்கப்பட்ட கொள்கைப் பணிப்புரைகளும் வழிமுறைகளும்

முன்னைய ஆண்டுகளைப் போன்றே, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு, துணைத் தேசிய அரசாங்க மட்டத்தில் ஆளுகையினையும் அபிவிருத்தியினையும் மேற்கொள்வதில் 2016இல் தொடர்ந்தும் முக்கியமான பங்கினையாற்றியது. இலங்கையின் துணைத் தேசிய அரசாங்க முறைமையானது ஒன்பது மாகாண சபைகளையும் 335 உள்ளூராட்சி மன்றங்களையும் உள்ளடக்கியுள்ளது. 2016 இறுதியிலுள்ளவாறு உள்ளூராட்சி மன்ற முறைமை 23 மாநகர சபைகளையும் 41 நகர சபைகளையும் 271 பிரதேச

சபைகளையும் உள்ளடக்கியிருந்தன. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு துணைத் தேசிய அரசாங்க அதிகாரங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றிய வேளையில் அவர்களது மாகாண மட்ட அபிவிருத்தி வேலைகளைக் கண்காணித்துக் காத்திரமான முறையில் வலியுறுத்தியும் வருகிறது. இதற்கமைய, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு காத்திரமான கொடை வழங்குநர் இணைப்பூடாக மாகாண மட்ட முதலீடுகளுக்கு வசதியளித்த அதேவேளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகரித்த முகாமைத்துவத்தையும் அபிவிருத்தி உதவிகளையும் வழங்கி வருகின்றது.

துணைத் தேசிய அரசாங்க மட்டத்தில், வீதி அபிவிருத்தி செயற்றிட்டங்களை தொடர்வதற்கும் கல்வி மற்றும் நலவசதிகளைத் தரமுயர்த்துவதற்கும் இவ்வாண்டுப்பகுதியில் முன்னுரிமை வழங்கப்பட்டது. நீர்வழங்கல் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் பிரதேச சபை வீதிகளை மேம்படுத்தல் என்பனவற்றுடன் தெரிந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதேசங்களில் உட்கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்தும் நோக்குடன் உள்ளூராட்சி மன்ற மேம்பாட்டுத் துறைச் செயற்றிட்டம் (புறநகரம் நிகழ்ச்சித்திட்டம்) 2016இலும் தொடர்ந்தது. மேலும், இச்செயற்றிட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் தரமுயர்த்தப்பட்ட பணிகளை வழங்கும் பொருட்டு தகவல் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட புதிய முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மாகாண வீதிகளின் இணைப்புக்களை மேம்படுத்தும் நோக்குடன் வடபகுதி வீதி இணைப்புச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கல்வி மற்றும் நலவசதிகளை மேம்படுத்தும் பொருட்டு அறிவு மையத்தின் அத்திவாரமொன்றாக பாடசாலைக் கல்வியை மாற்றியமைக்கின்ற செயற்றிட்டம், நூலக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் இரண்டாந்தர சுகாதாரத் துறை அபிவிருத்திச் செயற்றிட்டம் என்பன இவ்வாண்டிலும் தொடர்ந்தன. மேலும், கொழும்பு பெரும்பாக கழிவுநீர் முகாமைத்துவச் செயற்றிட்டம், உள்ளூராட்சி - பிரதேச சபைகளை வலுப்படுத்தல், வடக்கு கிழக்கு உள்ளூராட்சிப் பணிகளை மேம்படுத்தும் செயற்றிட்டம் மற்றும் நகரமயமாக்கல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் என்பனவும் இவ்வாண்டில் தொடர்ந்தன. மேலும், கிராமிய பாலங்களை நிருமாணிக்கும் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்திச் செயற்றிட்டம் என்பன 2016இல் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டன.

அட்டவணை 6.9

முக்கிய நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களின் வெளிநின்ற படுகடன் (ஆண்டு முடிவில் உள்ளவாறு)

கூட்டுத்தாபனம்	2014	2015	2016 (அ)
ரு. மில்லியன்			
உள்நாட்டுப் படுகடன் (ஆ)	446,047	522,966	495,114
இலங்கை மின்சார சபை	47,384	35,812	30,875
இலங்கை உரக் கூட்டுத்தாபனம்	30,593	23,833	27,861
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்	245,618	264,471	192,601
கொழும்பு வந்தக வளமாகக்கி	13,342	10,208	13,655
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை	4,777	4,739	4,134
நெல் சந்தைப்படுத்தல் சபை	5,574	13,772	13,926
வீதி அபிவிருத்தி அதிகாரசபை	58,325	74,912	81,792
சிறிலங்கன் எயர்லயினஸ்	9,055	33,040	49,696
இலங்கை துறைமுக அதிகாரசபை	11,801	14,642	12,356
ஏனைய கூட்டுத்தாபனங்கள்	19,578	47,537	68,217
வெளிநாட்டுப் படுகடன் (இ)	308,673	338,064	332,305
வரையறுக்கப்பட்ட (இலங்கை) விமானநிலையம் மற்றும் விமான சேவைகள்	25,909	26,284	23,791
இலங்கை மின்சார சபை	160,195	173,874	166,613
இலங்கை துறைமுக அதிகாரசபை	122,568	137,906	141,901
நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களின் மொத்தப்படுகடன்	754,720	861,030	827,419
மொ.உ. உற்பத்தியின் சதவீதமாக (%)			
உள்நாட்டுப் படுகடன்	4.3	4.8	4.2
வெளிநாட்டுப் படுகடன்	3.0	3.1	2.8
மொத்தப்படுகடன்	7.3	7.9	7.0
(அ) தற்காலிகமானது	முலங்கள்: நிதி அமைச்சு		
(ஆ) உள்நாட்டு வந்தக வங்கிகளில் வெளிநின்ற பெறுமதி	இலங்கை மத்திய வங்கி		
(இ) வெளிநாட்டு செயற்றிட்டம் தொடர்பான வெளிநின்ற படுகடனை உள்ளடக்குகின்றது.			
(*) தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத்திணைக்களத்தினால் 15.03.2017 வழங்கப்பட்ட திருத்தப்பட்ட மொத்த உற்பத்திகளின் மதிப்புகள் அடிப்படையானது.			

மாகாண மட்டத்தில் அரசிறைச் சேகரிப்புக்களை உயர்த்துவதற்கு நிதி ஆணைக்குழு பல்வேறு வழிமுறைகளையும் முன்னெடுத்தது. இதற்கமைய, உள்ளூராட்சி மன்றங்களில் அரசிறையை உயர்த்துவதற்கான நடவடிக்கைத் திட்டமொன்றினை உருவாக்கும் பொருட்டு நிதி ஆணைக்குழுவின் செயலாளரைத் தலைவராகக் கொண்ட ஒன்பது உறுப்பினர் குழுவொன்று உருவாக்கப்பட்டது. குழுவானது கொள்வனவுச் செயன்முறைகளை வலுப்படுத்தல், உள்ளூராட்சி மட்டத்தில், செயலகப் பணிகள், வரித் தவிர்ப்பு, புதிய வரிகளை அறிமுகப்படுத்தல், வீதங்கள், சோலை வரிகள், நீதிமன்ற குற்றப்பணங்களை மாற்றல் செய்தல், வருமான நிலுவைகளைச் சேகரித்தல் மற்றும் மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் மீதான புதிய சட்டம் போன்ற விடயங்கள் தொடர்பில் நடைமுறை ரீதியான தீர்வுகளைக் காண குழு இணங்கிக் கொண்டது. மேலும், 2016இல் நிதி ஆணைக்குழு மாகாண ரீதியான சேகரிப்புக்களை ஊக்குவிக்கும் பொருட்டு கொடை முறைமையை மீளஅறிமுகப்படுத்துவதற்கு கொள்கையளவில் இணங்கிக் கொள்ளப்பட்டது.

மாகாண சபைகளின் வரவு செலவுத்திட்டத் தொழிற்பாடுகள்

மாகாண சபைகளின் வரி அரசிறைச் சேகரிப்பு 2016இலும் தொடர்ந்தும் அதிகரித்தது. மாகாண சபைகளின் மொத்த அரசிறை 2015இன் ரூ.68.0 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.77.1 பில்லியனுக்கு 13.4 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு முத்திரைத் தீர்வை மற்றும் தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரிச் சேகரிப்புக்களில் மத்திய அரசாங்கத்திலிருந்தான அரசிறை பரிமாற்றல்களில் ஏற்பட்ட அதிகரிப்பு முக்கிய காரணமாக இருந்த வேளையில் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக இது 2015இல் 0.6 சதவீதத்திலிருந்து 2016இல் 0.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. வரி அரசிறை ரூ.69.3 பில்லியனுக்கு 12.7 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில், வரியல்லா அரசிறை 2015இன் ரூ.6.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2016இல் ரூ.7.8 பில்லியனுக்கு 20.0 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தது. மாகாண சபைகளின் மொத்த வரி அரசிறையில் மிகப் பெரும் பங்களிப்பினை வழங்கும் முத்திரைத் தீர்வையிலிருந்தான 2015இன் ரூ.27.0 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.32.6 பில்லியனுக்கு 20.9 சதவீதத்தினால் அதிகரித்து உறுதி மாற்றல் மீதான முத்திரைத் தீர்வையிலிருந்தான அரசிறைச் சேகரிப்புக்கள் அதிகரித்தமையைப் பிரதிபலித்தன. மத்திய அரசிலிருந்து மாற்றல் செய்யப்படும் தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரி அரசிறையும் ரூ.25.0 பில்லியனுக்கு 14.7 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு பல்வேறு பணிகளின் மீதும் வழங்கப்பட்ட விலக்கல்கள் அகற்றப்பட்டமையும் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களும் காரணமாக இருந்த வேளையில் உரிமக் கட்டணங்களிலிருந்தான அரசிறையும் 2016இல் ரூ.9.6 பில்லியனுக்கு 10.0 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. முத்திரைத் தீர்வையிலிருந்தான அரசிறையும் மத்திய அரசாங்கத்திலிருந்தான தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியின் அரசிறை மாற்றல்களும் மாகாணங்களின் மொத்த வரி அரசிறையும் முறையே 47.1 சதவீதத்திற்கும் 36.1 சதவீதத்திற்கும் வகைகூறின. அரசிறைச் சேகரிப்பில் மேல் மாகாண சபையின் ஒப்பீட்டு ரீதியான பங்கு 2015இன் 52.4 சதவீதத்திலிருந்து 2016இல் 53.1 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது. மேல் மாகாணத்தினைத் தொடர்ந்து வடமத்திய மாகாணம் மற்றும் மத்திய மாகாணங்கள் என்பன மாகாணங்களின் மொத்த அரசிறைச் சேகரிப்பில் 9.4 சதவீதத்திற்கும் 8.7 சதவீதத்திற்கும் வகைகூறின. அதேவேளையில் தென் மாகாணத்தின் அரசிறைச் சேகரிப்பின் தொடர்பான பங்கு 2016ஆம் ஆண்டுப்பகுதியில் 9.0 சதவீதத்திலிருந்து 8.3 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்களவில் வீழ்ச்சியடைந்தன.



அட்டவணை 6.10

மாகாண சபைகளுக்கான வரவு செலவுத்திட்ட வெளிப்பாடு

விடயம்	2013	2014	ரூ.மில்லியன்	
			2015 (அ)	2016 தற்காலீகமானவை
மொத்த அரசிறை	49,648	59,133	67,972	77,063
வரி வருமானம்	42,569	52,569	61,476	69,269
வரி அல்லா வருமானம்	7,079	6,564	6,496	7,793
மொத்த செலவினம்	185,241	216,824	269,586	273,615
மீண்டெழும் செலவினம்	156,066	172,131	222,223	233,698
இதில் தனிப்பட்ட ஊதியம்	117,806	131,162	171,871	183,039
மூலதனச் செலவினம்	29,175	44,693	47,363	39,917
மத்திய அரசு மாற்றல்கள்	135,593	157,691	201,614	196,552
மொத்த கொடைகள்	108,801	126,144	167,551	169,106
பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட கொடைகள்	2,264	3,392	3,753	3,035
குறிப்பாக மாகாணத்திற்கான அபிவிருத்திக் கொடைகள்	6,429	8,343	13,345	12,177
சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான பன்னாட்டுக் கொடைகள்	18,100	19,812	16,965	12,234

(அ) திருத்தப்பட்டது மூலங்கள்: நிதி அமைச்சு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

மாகாண சபைகளின் மீண்டெழும் செலவினம் 2015இன் ரூ.222.2 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.233.7 பில்லியனுக்கு 5.2 சதவீதத்தினால் அதிகரித்த போதும் மொ.உ.உறப்பத்தியின் சதவீதமாக இது 2016இல் 2.0 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது. மீண்டெழும் செலவினத்தில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு தனியாள் ஊதியங்கள் 6.5 சதவீதத்தினால் ரூ.183.0 பில்லியனுக்கு அதிகரித்தமையே முக்கிய காரணமாகக் காணப்பட்டதுடன் இது மீண்டெழும் செலவினத்தில் தொடர்ந்தும் தனிப்பெரும் விடயமாகத் தொடர்ந்தும் விளங்கி மாகாண சபைகளின் மொத்த மீண்டெழும் செலவினத்தில் 78.3 சதவீதமாக விளங்கியது. கல்வி மற்றும் நலத் துறைகள் மாகாண சபைகளின் தனியாள் ஊதியத்தில் ஏறத்தாழ 90 சதவீதத்தினை ஈர்த்துக் கொள்கின்றன. தொழிற்பாட்டு அடிப்படையில் சமூகப் பணிகள் மீதான மீண்டெழும் செலவினம் ரூ.210.2 பில்லியனுக்கு 5.2 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில், மாகாண நிர்வாகம் மற்றும் பொருளாதாரப் பணிகள் மீதான மீண்டெழும் செலவினமும் 2016இல் முறையே ரூ.19.1 பில்லியன் மற்றும் ரூ.4.4 பில்லியனிற்கு 4.5 சதவீதம் மற்றும் 4.6 சதவீதத்தினால் அதிகரித்தன. மொத்த மீண்டெழும் செலவினத்தின் நியதிகளில், மிக உயர்ந்த செலவினங்களைக் கொண்ட மூன்று மாகாண சபைகளாக மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்கள் விளங்கி முறையே 22.3 சதவீதத்திற்கும் 12.4 சதவீதத்திற்கும் 11.9 சதவீதத்திற்கும் வகைகூறின.

தற்போது இடம்பெற்றுவரும் இறைத்திரட்சிப் செயல்முறையுடன் இசைந்து செல்லும் விதத்தில், அரசு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னுரிமைப்படுத்தப்படுவதன் காரணமாக, மாகாண சபைகளின் மூலதனச் செலவினம்

2015இன் ரூ.47.4 பில்லியனிலிருந்து 2016இல் ரூ.39.9 பில்லியனுக்கு 15.7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமைக்கு மூலதனப்பொருட்களின் கையேற்பும் சிறப்புச் செயற்றிட்டங்களும் முறையே 36.9 சதவீதத்தினாலும் 27.9 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்தமையே முக்கிய காரணமாகும். அதேபோன்று, மொ.உ.உறப்பத்தியின் சதவீதமாக, மாகாண சபைகளின் செலவினம் 2015இல் 0.5 சதவீதத்திலிருந்து 2016இல் 0.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2016இல் சிறப்புச் செயற்றிட்டங்களின் மீது உறப்பட்ட மூலதனச் செலவினம் ரூ.12.2 பில்லியனாக விளங்கிய வேளையில் ரூ.12.2 பில்லியன் மாகாண ரீதியாக குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்திச் செயற்றிட்டங்களின் மீது உறப்பட்டது. ஏனைய மாகாண மட்டத்திலான முதலீடுகள் மூலதனச் சொத்துக்களின் கையேற்பு மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான மூலதன மாற்றல்கள் என்பன மீது உறப்பட்டன.

2016இல் மாகாண சபைகளுக்கான மத்திய அரசாங்கத்தின் மாற்றல்கள் ரூ.196.6 பில்லியனுக்கு 2.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. இம்மாற்றல்கள் தொகை வடிவிலான கொடைகள், பிரமாணத்தினை அடிப்படையாகக் கொண்ட கொடைகள், மாகாண ரீதியாகக் குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைகள் மற்றும் சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான கொடைகள் ஆகியவற்றின் வடிவில் காணப்பட்டன. தொகை வடிவிலான கொடைகள் மத்திய அரசாங்கத்தின் மாகாண சபைகளுக்கான மாற்றல்களில் மிகப் பெரும் அளவினதாக ரூ.169.1 பில்லியனாக அமைந்து மொத்த மாற்றல்களில் 86.0 சதவீதத்தினைப் பிரதிபலித்தது. இம்மாற்றல்கள் மாகாண சபைகளின் மீண்டெழும் செலவின நிகழ்ச்சித்திட்டத்தின் மூலவள இடைவெளியினை நிரப்புவதற்காக வழங்கப்படுகிறது. சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான கொடைகள், மாகாண சிறப்பு அபிவிருத்திக் கொடைகள் மற்றும் பிரமாணத்தினை அடிப்படையாகக் கொண்ட கொடைகள் என்பனவற்றின் கீழான மாற்றல்கள் முறையே ரூ.12.2 பில்லியனாகவும் ரூ.12.2 பில்லியனாகவும் ரூ.3.0 பில்லியனாகவும் காணப்பட்டன. அதேவேளை மாகாண சபைகளின் செலவினத்தில் ஏறத்தாழ 71.8 சதவீதம் மத்திய அரசாங்கத்திலிருந்தான மாற்றல்களின் மூலமே நிதியிடப்படுகின்றன. இதற்கு அரசிறையைத் திரட்டுவதற்கு மாகாண சபைகளுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ள செயற்பரப்பு வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டவையாக இருப்பதே காரணமாகும். ஆகையால் மாகாண சபைகள் மத்திய அரசு வரவு செலவுத்திட்டத்தில் தங்கியிருப்பதனைக் குறைக்கும் பொருட்டு மாகாண சபைகளால் அரசிறைச் சேகரிப்புக்களை அதிகரிப்பதற்கான முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கப்படல் வேண்டும்.